

TAMIL SPEAKING LAWYER
Personal Injury Lawyer
 INJURED IN A ROAD ACCIDENT ?
 ACCIDENT AT WORK OR PUBLIC PLACE
 WE ACT ON "NO WIN NO FEE" BASIS
 www.nmflawyers.co.uk

NIM NOT MY FAULT Ask for **RAJ**
Accident & Injury Claims
 Raj Rajamohan - 078 1089 7754

BILINGUAL FORTNIGHTLY

ஒரு பேப்பர்

ORU PAPER

FREE

PAPER - 11 ◆ ISSUE - 239 ◆ THURSDAY 02 APRIL 2015

LONDON ACCIDENT CLAIMS LIMITED
 70 Windmill Road, Croydon, CR0 2XP

வாகன விபத்தா? உங்கள் தவறில்லையா?
 Driver / Passenger – within last 3 years
 3 வருட காலத்துக்குள் சந்தித்த அனைத்து வாகன விபத்துக்களிலும் ஏற்பட்ட

- Personal injury (Neck, Back & Shoulder Pain)
- Replacement Vehicle (Terms & Conditions Apply)

Mini cab ஓட்டுனர்களுக்கு "PCO"
 உடன் வாகனம் வழங்கப்படும் * Other Insurance charges may apply

Call Free: 0800 032 6798 | Tel: 020 8665 7667
 Web: www.lacl.co.uk | Mail: info@lacl.co.uk

உங்கள் வாழ்க்கைத் துணையை இணையத்தில் தேடுங்கள் WWW.ORUMANAM.COM



என்ன எல்லாரும்
 சமருக்கு ரெடி தானே!!!

TAMIL Bay
 பெருமையுடன் வழங்கும் புதிய தமிழ் இணையதளம்

tamilbay.co.uk

- > பிரித்தானியா செய்திகள் > ஆன்மிகம்
- > அரசியல் > ஜோதிடம்
- > சினிமா > சிறுவர் பகுதி
- > விளையாட்டு > பெண்கள் பகுதி
- > மருத்துவம் > மேலும் பல...

Visit in our website விளம்பரம் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன
 Tel: 0 2032 903 625 | Tel/Fax: 0 7092 988 434
 info@tamilbay.co.uk

Nandika's Sarees

மங்கையர் மனம்
 கிரும்பும் நவநாகரீக
 பட்டுப் புடவைகள்,
 கூடிதார், பிளவுள்,
 மற்றும் காஞ்சி
 பட்டுகள் அனைத்தையும்
 பெற்றுக்கொள்ள
 நாடுங்கள்

Free UK Delivery

www.nandikasarees.co.uk

WANT TO BE A DOCTOR?
 Didn't get a place?
 Don't worry you haven't missed out...
 We will help you to find the right place

STUDENT LOANS ARRANGED

- Lowest Tuition Fees
- Guaranteed Entry
- No Entrance Exam

TEL: 0208 863 4684
 www.mashaconsultants.co.uk

உலகளாவிய வகையில் 14 நாடுகளில்
 ஒரே பாடத்திட்டம் ! ஒரே தேர்வு !
 ஒரே சான்றிதழ் ! வளர்தமிழ் பாடத்திட்ட
 அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2015

TEDC SYLLABUS INTERNATIONAL TAMIL GENERAL EXAMINATION 2015

06-06-2015 சனிக்கிழமை காலை 10.00 மணி
 வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை...

www.tedc.org.uk
 020 8432 6009 - 077 7175 3525

குழந்தைப் பாக்கியம் கிடைக்க உதவுகின்ற கவனமிகு டாக்டர் 20 வருட அனுபவமுள்ள திறமையான வைத்தியர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

HSFC offers comprehensive services in the areas of assisted reproduction (including IVF, ICSI, egg donation and egg sharing), gynaecology, and male infertility.

We have a flexible schedule, including appointments in the evenings and weekends.
 தமிழில் தொடர்புகொள்ள அறியுங்கள்

HSFC Director: Dr Geetha Venkat MD, FRCOG
 134, Harley Street, London, W1G 7JY
 Phone: +44 (0)20 7436 6838
 Mail: info@hsfc.org.uk | Web: www.hsfc.org.uk

சென்னையிலிருந்து UK விசா

- ▶▶ தொழிலாளர் விசா
- ▶▶ தங்கியிருக்கும் விசா
- ▶▶ மாணவர் விசா
- ▶▶ சுற்றுலா விசா

UK Immigration Specialist

Poul & Minnaa 044 4261 3698

New No. 88, Old No. 150, 1st Floor, Dharma Towers
 Nelson Manickam Road, Cholaimedu, Chennai 94

நீங்கள் லண்டனில் நீண்ட காலம் இருக்கின்றீர்களா? அல்லது உங்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு விட்டதா? நீண்ட காலமாக விசா முடிந்த பின்னர் இந்த நாட்டில் இருந்துள்ளீர்களா? கவலையை விடுங்கள். மனித உரிமை சட்டத்தின் கீழ் விசாவை விண்ணப்பிக்கலாம்

Contact - Immigration Law Expert - Paul John & Co. Solicitors
020 8215 1205

இந்த விளம்பரம் கொண்டு வருபவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும்
 எந்த விதமான UK விசா பிரச்சனைகளையும் உங்களுக்கு செய்து தருவோம்.

Paul John & Co. Solicitors 115a, The Grove, Stratford, E15 1EN
 website - www.pauljohnandco.co.uk

R & C PROPERTY LAWYERS LLP & NOTARY PUBLIC

CONVEYANCING SERVICES:

- Residential and Commercial Conveyancing
- Last will

NOTARIAL SERVICES:

- Power of Attorneys, Notarisation of documents
- Affidavits, Oaths/ Statutory Declarations / Affirmations

Contact: **SEN THAVARAJA LLB (Hons)**
 Solicitor & Notary Public

Consultant: **RAJA THAVARAJA LLB Solicitor**
Telephone: 020 8772 4920
 10a Upper Tooting Road, London SW17 7PG

நாசியாய் வாசிக்க ஒரு பேப்பர்

AIKON ACCOUNTANTS LTD

Our Services

- Preparation of accounts for companies and individuals/ for companies house
- Preparation of annual accounts and working with auditors
- Reporting to lenders and other external parties
- Preparation of management accounts
- VAT Computation and filing
- Self-assessment returns
- Corporation Tax computation and filing
- HMRC correspondence and representation
- Company Formation and VAT registration
- PAYE – Preparation of Payroll and filing returns
- Scenario Testing & feeding through to forecasts
- Budgeting & Variance Analysis
- Financial Planning and Analysis
- Evaluation of the internal controls and propose suitable solutions in order to eliminate weaknesses.
- Cash flow forecasts & Projected Accounts
- Restructuring
- Mergers and Acquisitions
- Due diligence
- Investment and Project Appraisal
- Assisting Foreign companies establishing in the UK
- Assisting UK companies expanding and establishing overseas
- Assisting with securing finance for business growth

FAST GROWING ACCOUNTANTS IN LONDON FOR ALL YOUR NEEDS!

For a no obligation, FREE consultation Call us on 02031891884
accounts@a-accountants.com - www.a-accountants.com

ஒரு பேப்பர்
ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர,
ஒரு வருடத்திற்கு **£35** மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address: _____

Postcode: _____

Telephone: _____

மேலுள்ள விண்ணப்ப
படிவத்துடன், £35 க்கு
"Oru Paper Ltd." ன்
பெயரில் காசோலை
யினையும்,
G11, Lombard House,
PURLEY WAY, CROYDON,
CR0 3JP என்ற முகவரிக்கு
அனுப்பி வைக்கவும்.



Newlife Fertility Clinic

20 வருடங்களுக்கு மேல்
அனுபவமுள்ள திறமையான
வைத்தியர்களைத் தொடர்பு
கொண்டு குழந்தைப்
பாக்கியம் இல்லையே என்ற
கவலையைப் போக்கிடுங்கள்



Access Fertility

நிறுவனத்துடன் இணைந்து
வழங்கும் விசேட
விலைகழிவுகளுக்கும்
மேலதிக விபரங்களுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்

We provide the best affordable infertility treatments (IVF, IUI, ICSI)

www.newlifeclinic.org.uk

T : 01372 738 932


The Pines, 2 The Parade, Epsom KT18 5DH



**அனைவருக்கும் இனிய
புதுவருட வாழ்த்துக்கள் !**

திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்த நாள்
நிகழ்வுகள் மற்றும் அனைத்து தேவைகளுக்கும்...

Inspire your guests by creating an event that's truly unique, Passion, Experience & Creativity,
we have the perfect formula in UWPS where the occasion always exceeds your expectations



Wedding Decoration | Ballons Decoration | Stage Arrangement
Banqueting Hall Decoration | Videography & Photography
Catering | LCD Backdrop Hire | Fresh Flower Bouquet
Gifts | Party Planning | Chair Cover | Marquee
Table & Chair Hire | Table Cloth Hire | Centre Piece Arrangement

Tel: 0203 086 9915 Mob: 0795 083 3135 – 0787 201 5560

London, UK, Europe

www.uwps.co.uk | uwps@hotmail.co.uk



REFRIGERATION - AIR CONDITION - SHOP FITTING
UK COOL
AND SHOPFITTING Ltd.



168, Manor farm Road, Wembley, Middlesex, HA0 1DD, UK

MOB: 07788289281, 07951854057 (KUMAR) TEL: 02033710046 EMAIL: ukcool247@yahoo.co.uk

Summer Offer



New and Used Fridge for Sale

New Fridge 3.75 Meter

£3900 + VAT

**UK COOL &
SHOPFITTING**

REFRIGERATION

Air Condition
Fridge
Freezer
Cold Room (New & Used)
Repairing & Installation

SHOP FITTING

Shelving
Flooring
Ceiling
Lighting & Wiring
Counter
CCTV Cameras
Shop Front & Shutter

MOVING & DEVLERY

URGENT REPAIR?

CALL:07951854057

**1 YEAR PARTS &
LABOUR WARRANTY**

**7 Days 24 HRS
Services & Repair**

ஒரு பேப்பர்



ஈழத்தமிழர்களின் விடிவை காணத் துடித்த லீ குவான்..

தோன்றின் புகழோடு தோன்றுக, அஃதிலர் தோன்றாயின் தோன்றாமை நன்று

இக்குறள் திருவள்ளுவர் மறைந்த மாமேதை லீ குவான்யு அவர்களை நினைவில் வைத்து அருள்பட்டதோ என எண்ணத்தான் தோன்றுகிறது. சதுப்புநிலமாகிய சிங்கப்பூரை இந்திரலோகமாக மாற்றிய முன்னாள் பிரதமர், பின் தங்கிய நாடுகளுக்கும், இனங்களுக்கும் ஒரு முன் உதாரணம். ஈழத்தமிழர்களின் விடிவை விரைவில் காண விழைந்த ஒரு தீர்க்க தரிசி, நிறைவேறாத ஆசையுடன் 91வது அவையில் அடங்கி விட்டது எமக்கு கிடைத்த சாபக்கேடு. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைஞ்சுகிறோம்.

- உமா மகாலிங்கம்

கலை, இலக்கிய விடயங்களில் ஏன் ஒரு பேப்பர் பங்கெடுப்பதில்லை?

பாவை ஜெயபாலனின் பங்குனி மாதம் சிறப்பாக இருந்தது. ஊரின் வாசம், ஊருக்கே அழைத்துச் செல் கின்ற அளவுக்கு இரசிக்கக்கூடியதாக இருக்கின்றது. வாழ்ந்து படிக்கும் பாடங்கள் என்.கணேசனுடைய ஆக்கம், உமா மகாலிங்கம் தரும் தகவல் களஞ்சியம் ஆகியன நான் ரசித்துப் படிக்கும் பகுதிகளில் முக்கியமானவை. வேல்தர்மாவின் உலகப் பார்வை, சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு ஏற்பட்ட போகும் ஆபத்து பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை இவை அனைத்தும் ஒரு பேப்பர் ஐ சிறப்பாக விரித்துவாசிக்கத் தோன்றுகிறது. ஆனாலும், அரசியலுக்கே கூடுதலான பக்கம் ஒதுக்குவது இப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆர்வத்தைத் தூண்டவில்லை. 35 ஆண்டுகள் வாய்ச்சொல் வீரர்களிடமிருந்த அரசியலை 20 ஆண்டுகள் செயல்வீரர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். இப்பொழுது மீண்டும் வாய்ச்சொல் வீரர்களின் கையில்

அரசியல் நகர்ந்து விட்டது. இந்த நிலையில் அரசியலுக்கு அதிக பக்கங்களை ஒதுக்குவதைவிட தமிழும் அழிந்து கொண்டிருக்கும் புலம் பெயர் சந்ததியினருக்கான இலக்கிய கலை விடயங்களும் வளரக் கூடிய வகையில் ஒரு பேப்பர் ஏன் பணியாற்றக் கூடாது? தமிழ் மொழிக்கான பணியிலே கூடுதலான பங்கு வகிப்பதும் ஒரு அரசியல் தானே.

என்.கிருபானந்தன், வொலிங்டன்

செல்வி உமாகுமரனுக்கு ஒரு கேள்வி...

மார்ச் 06-19 ஒரு பேப்பர் இல் செல்வி உமாகுமரன் பற்றி எழுதியிருந்தீர்கள். மிகவும் நல்ல சேதி.

நம் தாய் மண்ணை சேர்ந்த ஒரு இளம் முதுமாணி பட்டதாரி பெண் பாராளுமன்ற தேர்தலில் நிற்பது. இத்தாற் யான் நம் தமிழ் மக்களை வேண்டுவது சோம்பல், நேரமின்மை, வேலைப்பழு இப்படி பல காரணங்கள் காட்டி தேர்தல் அன்று வாக்களிக்க செல்லாமல் இருக்க வேண்டாம். வாக்களிப்பது மிக முக்கியம். அதிலும் நம் இனம் ஆங்கிலேயர் பாராளுமன்றம் செல்வது மிக முக்கியம் கூட, வாக்களிக்கும் நிலையங்கள் உங்களுக்கு மிக அருகில் கட்டாயம் உண்டு. சாட்டுப் போக்கு சொல்லாமல் உங்கள் வாக்கை அளியுங்கள். நம் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.

உமாகுமரனிடம் ஒரு கேள்வி....

செல்வி உமாகுமரன் தேர்தலின் பின் நம் தாயகம் செல்வாரா, சென்று நம்மவர் நிலைமை அறிந்து அதை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தி, ஏதாவது சிறுபாதையாவது ஏற்பட வழி செய்வாரா?

- பா.சின்னத்துரை

மக்களை சந்திக்க வக்கில்லாததுகள்

போன கிழமை அவுஸ்திரேலியா மெல்பேர்னில் சுமந்திரனின் 'மக்கள் சந்திப்பு' நடந்ததாம். என்னடா விசயம் என்று விவாசாரியா விசாரிச்சா அவர் கிறிக்கற மச்சு பக்கவந்தவராம். அவரின் வால்பிடிக்க கொஞ்சம் மெல்பேர்னில் இருக்கினம். அவையன் அவரை கூப்பிட்டு களவா ஆக்களுக்கு தெரியாமல் கதைச்சு இரவு சாப்பாடும் குடுத்து அனுப்பினவையாம். கேட்டால் குறிக்கப்பட்ட ஆக்களை மட்டும் அழைப்புவிடுத்ததா ஒரு விளக்கம் வேற. அதில் இங்க உள்ள ஒரு சுமந்திரன் ரவால் 'அனந்தி அக்கா மேல கரும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி சுமந்திரனிடம் கோரிக்கை வைச்சதாம்.

- தமிழ்ப்பொடியன், மெல்பேர்ன்

ஏன் இப்படிக்குழப்புகிறார்கள்?

கூட்டமைப்பை ஏன் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லை என்று கேட்டால் கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு பதில் சொல்கிறார்கள். சிறிலங்காவின் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் கட்சிகளாகவும், கட்சிகள் இணைந்த கூட்டணிகளாகவும் பதிவு செய்ய முடியும். தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது, ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 பெப்பிரவரி 2015 தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட பட்டியலைப் பார்த்தால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒன்று இருப்பதாகவே குறிப்பிடப்படவில்லை. ஆகவே சுமந்திரன் எந்த விதமான பதிவினைச் செய்தார் என்ற விடயத்தை யாராவது அறிந்து சொன்னால் நன்றாக இருக்கும்.

ரோனி பிரான்சிஸ்

Is Wigneswara a pro-LTTE extremist?

Anti-LTTE Indian writer, M.R. Narayan Swamy in his recent article describes Justice C.V Wigneswaran as a pro-LTTE extremist and the Mr.Sampanthan and Sumanthiran, who met Modi, when he arrived in Colombo, as moderates, and he was surprised that Wigneswaran passed the Genocide Resolution, bypassing the Duo. The RAW had been able to wreck up Tamil militant unity by causing problems between them. The Tamils will not forgive Sumpanthan and Sumanthiran if they create opportunities for irresponsible journalist like Narayan to classify Tamil leaders as extremists or moderates. They should keep their fingers on the pulse of the Tamils and act accordingly.

- Visvanathan

ஈலிங்க அம்மன் நிர்வாகசபைத்தலைவர்

ஈலிங்க அம்மன் கோவில் நிர்வாக சபைக்கான தேர்தலில் சட்டத்தரணி திரு. இரத்தினசிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளைத் தலைவரான அவர் நிறைந்த அரசியல் அனுபவம் கொண்டவர். 1977ம் ஆண்டிலிருந்து தமிழர் விடுதலைக்கூட்டணியின் பருத்தித்துறை பொறுப்பாளராக இருந்தவர். 1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவர். அவரது தெரிவிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- தனபாலசிங்கம்

விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அரசியல் தலைமை தேவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய அனைவரும் தமிழ் இனத்தின் பற்றுறுதி மிக்க விசுவாசிகள் என்றொரு எடுகோள் இருந்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் பொறுப்பேற்பது பொருத்தமடையது.

ஆனால் தமிழ் இனத்திற்கு இம்மியும் விசுவாசம் இல்லாத- தமது சுயலாபமே முழுவதும் என்ற மனநிலை கொண்டவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை முதல்வர் விக்கினேஸ்வரன் பொறுப்பேற்பது பொருத்தமடையது அல்ல.

அவ்வாறு பொறுப்பேற்பதன் மூலம் விக்கினேஸ்வரனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிப்படுத்த முடியும் என்று நினைப்பதும் நடைமுறைக்குச் சாத்தியமன்று.

அதேநேரம் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்களுக்கான பொருத்தமான உத்தமமான ஒரு தலைவர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த அடிப்படையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மேற்போந்த கோரிக்கை சுயநலம் அற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலொழுங்கில் உள்ள பிறழ்வுகளின் அவதானிப்பின் அடிப்படையில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இக்கோரிக்கையை காத்திரமான முக்கியத்துவத்தோடு தமிழ் மக்கள் நோக்க வேண்டும்.

ஏனெனில், வட பகுதிக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எங்கள் தமிழர் தாயகத்தின் முதல்வரைச் சந்திக்க மறுத்தார். இந்த மறுதலிப்போடு யாழ் வந்த பிரதமர் ரணிலை, கரம் கூப்பி வரவேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முண்டியடித்தனர் எனில் நாம் எங்கே? போகிறோம் என்பது புகிற தல்லவா!

ஆகையால்தான் கஜேந்திரகுமாரின் கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் கருசனை கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றோம்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை முதல்வர் விக்கினேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் என்பதை விட, தமிழர்களுக்கான ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்க நீதியரசர் விக்கினேஸ்வரன் முன்வருவதே பொருத்தமும் பெறுமதியுமாக இருக்கும்.

தமிழர்களின் புதிய அரசியல் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய மனம், மொழி, மெய்யால் தமிழ் இனத்தை நேசிப்போர் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ்ப் பற்றுறுதி கொண்ட புத்திஜீவிகள் இணைந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவும் உரிமையும் கிடைக்கும். இல்லை யேல் தமிழர் அரசை, பிரதமர் ரணில் அவமதித்து செயற்படுவார். அதே வேளை அவரை வரவேற்க கூட்டமைப்பில் ஒரு தரப்பு முண்டியடிக்கும் என்பதே நிலைமையாகி விடும் கவனம்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'வலம்புரி' நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்

ஒரு பேப்பர் தொடர்பான கருத்துக்களுக்கு
 facebook.com/orupaper Email: info@orupaper.com
 Tel : 020 7043 4314 Fax : 020 7043 4312

one-stop-shop
for all of your
Telecoms needs
Saving you
Time & Money





Our Products and Services:

- Landlines & Broadband
- SIP Trunks

(Free Inclusive Minutes)

Office Phone Systems

- Easy to control
- Lower call costs
- No need for a costly PBX
- No maintenance charges
- Lines from £6.75

FREE FIBRE / ETHERNET INSTALLATION *



Telephone;
0207 402 2900
website;
www.monextelecom.co.uk
24 / 7 Technical Support

ஒரு பேப்பர்

THURSDAY, APRIL 02, 2015, ISSUE 239

புலம்பெயர் தமிழரை வசப்படுத்தல்

ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கை மூலம் இலங்கைத் தீவின் உள் பல்வேறு மாறுபட்ட தரப்புகளையும் கட்டுக்குள் கொண்டுவருவதில் இந்த நடவடிக்கைகளை நெறிப்படுத்திய மேற்கத்தைய சக்திகளும், இந்தியத் தரப்பும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்நிலைமை தொடர்ந்து தக்க வைக்கக் கூடியதாக மாற்றம் பெறுமா என்பதனை காலம் தான் தீர்மானிக்கும். தற்போதைக்கு, தேசியவாதிகள், பேரினவாதிகள், தாராண்மைவாதிகள், இடதுசாரிகள், மதவாதிகள் என வேறுபட்ட சக்திகள் ஒன்றில் முழுமையாக இவ்வாட்சி மாற்றத்துடன் இணங்கிச் செல்கின்றன அல்லது முரண்படுவதற்கு தயக்கம் காட்டுகின்றன. இந்நிலையில் இலங்கைத் தீவுடன் தொடர்புடைய வெளித் தரப்புகளையும், குறிப்பாக தமிழ் அலைந்துழல்வு சமூகத்தையும் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடையவர்களைப் பேணுதல் (engaging diaspora) என்ற தலைப்பிலான முயற்சிகள் போர்முடிவடைந்த சில மாதங்களிலேயே ஆரம்பிக்கப்பட்டன. மேற்கூறிய தரப்புகளால், அனைத்துலக அரசுசாரா நிறுவனங்கள் மூலம் செயற்படுத்தப்பட்ட இத்திட்டங்கள், மகிந்த அரசாங்கத்தின் எதிர்மறையான அணுகு முறையினால் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை. இருப்பினும், தமது சொந்த நலன் களுக்கா தமிழ்த் தேசியத்தரப்புடன் இணைந்து செயற்பட்டவர்களில் சிலர் சிறிலங்கா அரசாங்கத் தரப்புகளுடன் இணைவதில் ஆர்வங்காட்டியிருந்தனர், இரகசியமாக உறவுகளை மேற்கொண்டவர்களும் உண்டு. புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பெரும்பாலானவற்றையும், நானூறுக்கு மேற்பட்ட செயற்பாட்டாளர்களையும் தடை செய்து இந்த முயற்சிக்கு மகிந்த அரசாங்கமே முற்றுப்புள்ளி வைத்தது.

ஜனவரி எட்டுக்கு பின்னரான காலத்தில், இவ்விடயத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களில் சிலருக்கு, குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியில் மைத்திரி - ரணில் - சந்திரிகா தலைமையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. உருவாகியிருக்கும் ஒரு அமைதி இடைவெளியைப்பாவித்து, இலங்கைத்தீவில் தமக்குள்ள வர்த்தக, பொருளாதார நலன்களை மேம்படுத்த முயற்சிக்கும் தரப்புகளும் புதிய அரசாங்கத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தரப்பு இவர்களை உறவாடல்கள் பெரிதுபடுத்தப்பட்டு பரப்புரை செய்வதன் மூலம் இனங்களுக்கு கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டுவருவதான தோற்றப்பாட்டினை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது. இப்புதிய நிலைமை ஏற்படுத்தியிருக்கும் பேராபத்துகளை தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளில் அக்கறை கொண்டவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஒரு பேப்பர்

வணக்கம்!

இந்த முறை ஒரு பேப்பர் ஒரு நாள் முன்னதாகவே வருகிறது. பெரிய வெள்ளிக்கிழமை விடுமுறை காரணமாக அச்சகம் அன்று பூட்டப்படுவதால் இந்த ஏற்பாடு. அதாவது வழமையாக எழுதின வை சிலர் இந்த முறை எழுதவில்லை. மற்ற யபடி, எல்லாம் வழமைபோல வந்திருக்குது. உமாகுமரனுடனான செவ்வி அடுத்த பேப்பரில் வெளிவரும்.

திரும்பவும் பேப்பர் முழுக்க அரசியலாக இருக்குது என்ற புறணியை கேட்கக் கூடியதாக இருக்கிறது. நாங்கள் என்ன வைச்சுக்கொண்டோ வஞ்சகம் பண்ணுகிறோம், அரசியல் தவிர்ந்த மற்றைய விடயங்களில் வரும் ஆக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்தக் குறைவை நீங்கள் தீர்த்து வைக்க வேணும். எங்கடையாக்களுக்கு நகைச்சுவை உணர்வே என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதுபோல் இருக்குது.

ஒரு பேப்பர் இல் முன்னர் வெளிவந்த ஒரு அரசியற் கட்டுரை தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அக்கட்டுரையினை எழுதியவர் தன்னைச் சிலர் 'பத்தைக்குள் இருந்து கல் எறிவது போல், பொய்களை எழுதுமாறு?' கூறியதாகவும், அதனை வைத்து அந்தச் சிலர்தான் ஒரு பேப்பர் காரர் என்று வியாக்கியனப் படுத்த சிலர் முனைகிறார்கள். இந்த விசயத்தில் ஒரு பேப்பரின் நிலைப்பாட்டினை நாம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சொல்கிறோம். எந்த ஒருவரையும் இப்படி எழுதுங்கள், அப்படி எழுதுங்கள் என்று ஒரு பேப்பர் காரர் கேட்பதில்லை. அதிலும் உண்மைக்குப் புறம்பான விடயங்களை எழுதும்படி நாம் யாரையும் கேட்டதில்லை. கட்டுரைகளில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு அதை எழுதியவரே பொறுப்பு என்பதனை நாம் வலியுறுத்தி வருகிறோம்.

ஆகவே குறித்த கட்டுரைத் தொடரில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதற்கு அதனை எழுதியவரே பொறுப்பாளியாக இருப்பார். அண்மைக்கால அரசியல் வரலாற்றில், இனத்தெரியாதவர்களால் நடாத்தப்பட்ட எல்லாச் சம்பவங்களின் உண்மைதன்மையையும் சரிபார்ப்பது சிக்கலானது என்பதனை நீங்கள் அறிவீர்கள். இதுவிடயத்தில் நாங்கள் கவனமெடுத்துச் செயற்பட்டாலும் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்படும் கட்டுரை எது எழுத்தாளர் யார் போன்ற விடயங்களை நாங்கள் இதில் குறிப்பிடவில்லை. ஏனெனில் இது தொடர்பாக எழுத்து மூலமான முறைப்பாடு எதுவும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவ்வாறு வரும் சந்தர்ப்பத்தில் இது பற்றி விபரமாக விளக்கம் தரப்படும் என்பதனை அறியத் தருகிறோம்.

ஏப்பிரல் 18, 19 திகதிகளில் ஹரோவில் நடைபெறும் லண்டன் தமிழர் சந்தையில் ஒரு பேப்பர் ஒரு சாவுடியை பெற்றிருக்கிறது. அங்கு சந்திப்போம்.

அடுத்த பேப்பரில் சந்திப்பம்

ஒரு பேப்பர் காரர்கள் + காரிகள்

While UN charges ISIS for genocide, SL military gets space for exoneration



While deferring the report on Sri Lanka, the UN Human Rights Office acting in sharp contrast called on the UN Security Council earlier this month to refer the ISIS to International Criminal Court, charging the ISIS for genocide committed against Yazidi people in Iraq as well as for crimes against humanity and war crimes against civilians including children. Obviously the contrast comes from the fact that the genocide of Eezham Tamils was determined by the USA and India, conducted by a military needed by the both, and was allowed by the UN. The regime change in Colombo is yet another time and space tactic to exonerate the genocidal Sinhala military and to use it as anchor for the furtherance of the original designs of the ultimate

culprits, commented Tamil activists for alternative politics, citing recent reports coming from Colombo.

Colombo media The Island, serialised some reports this month, on War Crimes in Sri Lanka: What the International Experts Say.

The experts were Prof Michael Newton, Professor of the Practice of Law, Vanderbilt University School of Law; Sir Geoffrey Nice QC and Rodney Dixon QC; Professor DM Crane and Sir Desmond de Silva QC.

The reports were made September last year, but one of them by David M. Crane and Desmond de Silva cited the situation faced by the West with the ISIS for arguing why the Sri Lanka military should be exonerated and upheld by the international system.

While countering each and every point made by these legal pundits who go to the extent of arguing for collective punishment of a people, is left to the nation of Eezham Tamils currently denied of 'proportional' space or 'symmetric' security in any investigation, the reports have to be carefully perused by everyone to get the thrust of the thinking in the camp of the international and local military- paradigm-setters.

The thrust is exonerating the Sri Lanka military and even crediting it for ending a "multi-generational struggle against the LTTE." For the way the war was ended arguments go like defending the deployment of atom bombs on Japan. Arguments defending the SL military cite US-Israel outlook as role model. The most sinister part of the thrust that bares the genocidal orientation of the whole exercise is passing the blame ultimately on the people who were with the LTTE in the struggle.

While exonerating and upholding the military with the State label 'Sri Lanka military', what is completely forgotten is the fact that it is not a 'Sri Lanka' military but a Sinhala military.

The premise once again stems from the UNHRC position set by the USA, in which neither the word Tamil nor the nation nature of the conflict is recognised. The USA had

set the stage for looking at a local but chronic national crisis through its international military perspectives, in which the genocidal Sinhala military was needed. There is no change in the outlook.

The thrust is exonerating the Sri Lanka military and even crediting it for ending a "multi-generational struggle against the LTTE."

For the way the war was ended arguments go like defending the deployment of atom bombs on Japan. Arguments defending the SL military cite US-Israel outlook as role model.

It is under such circumstances the regime change is made in Colombo jointly by Washington and New Delhi in strategic partnership, but the military will stay, expand its activities and may even control the

regime in Colombo.

While exonerating and upholding the military with the State label 'Sri Lanka military', what is completely forgotten is the fact that it is not a 'Sri Lanka' military but a Sinhala military.

The NPC Chief Minister has righteously and aptly made the call for international investigation on the protracted genocide, to set the logical directions of the struggle in the milieu of the deception by international military minds.

The Tamil Nadu State government that made the call earlier was silenced by New Delhi having military to military relationship with the genocidal Sinhala military.

Any political formation that is going to be forged by Eezham Tamils in the island should be able to understand and address the issue of international military minds endorsing selective genocides. Only those who could stand upright in addressing the issue could be the leaders of Tamils. The future of Eezham Tamils depends on the intelligent identification and promotion of such personalities and rejection of others.

Courtesy: Tamilnet

North and South Still Divided After Civil War



By Shashak Bengali

The road from Colombo, Sri Lanka's graceful seaside capital in the south, to the northern town of Jaffna has rarely been a straight shot. Most of the 250-mile journey follows the A9 highway, which slices through palm groves and green carpets of farmland that were the main battlegrounds of the country's three-decade civil war.

During the worst fighting between an army dominated by the Sinhalese ethnic majority and rebels from the mainly Tamil north, long stretches of A9 were closed to civilian traffic. As the main supply line for Tamil Tiger rebels fighting for an independent homeland, it held immense strategic value.

The highway was "the sole, fraying thread binding the north to the south, holding together the notion of an undivided Sri Lanka," wrote journalist Samanth Subramanian in his 2014 book on the war, "This Divided Island."

Since 2009, when the rebels finally succumbed to a ruthless army offensive, the highway has been refurbished by a government seeking to swiftly sew up the wounds of the conflict.

Sinhalese have begun to visit the Tamil region, their blue-striped tour buses visible at Buddhist shrines or hastily erected war memorials along the A9. Tamils observe the outsiders warily; relations between the two peoples, who share an island scarcely larger than West Virginia, are still marked by suspicion and mutual misunderstanding.

The authoritarian former President Mahinda Rajapaksa last year briefly barred foreigners from entering the north without permission, a panicky move before an election that he would eventually lose. With a new government having lifted the restriction, I set off recently along the A9 for the nine-hour ride from Colombo to the Jaffna peninsula, the Tamil's historical heartland.

At the wheel was Nuwan, a young, solidly built Sinhalese whose slight mohawk gave his head the

appearance of a bullet. Like most southerners who grew up in the war years, he had never been to the north.

We climbed above Colombo's humid tropics into verdant hill country and then turned north onto the A9, which sloped gently into a flat, arid stretch of rice fields. Nuwan marveled at the smooth ribbon of road — I had to ask that he stop taking cellphone pictures of the landscape while driving — but then subtle markers of strife began to appear.

Sinhalese have begun to visit the Tamil region, their blue-striped tour buses visible at Buddhist shrines or hastily erected war memorials along the A9. Tamils observe the outsiders warily; relations between the two peoples, who share an island scarcely larger than West Virginia, are still marked by suspicion and mutual misunderstanding.

In the town of Tirappane, we were greeted by a giant election billboard showing a beaming Rajapaksa, clad as always in the gleaming white tunic that advertised him as a devout Sinhalese Buddhist.

The war had neatly cleaved Sri Lanka along confessional lines, between Sinhalese Buddhists and the multi-faith Tamils. In the south, the eggshell domes of Buddhist shrines seem to be the only religious sites, but

now we began to see the trapezoidal towers of Hindu temples, studded with brightly painted gods, and more sober-looking mosques and churches.

We reached Omanthai, a dot on the map where government forces still maintain a checkpoint. During the war and for most of its aftermath, foreigners had to disembark here and duck into a shed to submit to army questioning. On this afternoon, bored-looking soldiers did not even look at me, and after Nuwan entered his license number in the army ledger we were back on our way.

Occasionally I would see the Sinhalese tour buses parked along the roadside, or Sinhalese families picnicking in the shade of a tree. In Kilinochchi, the Tigers' former capital, several buses were stopped next to what looked like a giant funnel tipped onto its side.

It was a water tank that had been toppled during the fighting, the steel rebar reaching out from the concrete husk like tentacles. The government had turned it into a war memorial, planting a tidy garden with flowers and a large stone tablet declaring that the damage had been done by rebel "terrorists in the face of valiant troops."

A few Sinhalese families milled about, staring gravely at the detritus. Some wandered into a gift shop where souvenir T-shirts and caps were for sale. I would later meet Tamils who deeply resented the monument, viewing it as a bid by Rajapaksa to rub their noses in the rebels' defeat.

A few years after the fighting ended, with tens of thousands of war deaths, Shanthni visited the former bunker of the Tigers' slain leader, Vellupillai Prabhakaran, which the government opened to visitors in the coastal area of Mullaitivu. She and her companion were the only Tamils there, she recalled, and they understood little because the tour guide spoke only Sinhalese.

"They take pictures like they've never seen a water tank before," said Christie Shanthni, an outspoken 50-year-old coordinator of a women's cooperative in Kilinochchi. "We don't mind if they come here, but I often wonder how they would feel if we went around in busloads celebrating the exploits of Tamil fighters."

A few years after the fighting ended, with tens of thousands of war deaths, Shanthni visited the former

bunker of the Tigers' slain leader, Vellupillai Prabhakaran, which the government opened to visitors in the coastal area of Mullaitivu. She and her companion were the only Tamils there, she recalled, and they understood little because the tour guide spoke only Sinhalese.

The government reportedly destroyed the bunker in 2013, perhaps fearing that it would contribute to Prabhakaran's cult-hero status.

Before I left Colombo, a friend advised me to visit a bank, saying, "You don't want to get stuck in the north without cash." That would have been difficult; every little town along A9 had multiple banks with ATMs, part of the economic development that Rajapaksa often boasted he brought to the north.

The war had neatly cleaved Sri Lanka along confessional lines, between Sinhalese Buddhists and the multi-faith Tamils. In the south, the eggshell domes of Buddhist shrines seem to be the only religious sites, but now we began to see the trapezoidal towers of Hindu temples, studded with brightly painted gods, and more sober-looking mosques and churches.

Yet Tamils saw that too in a darker light. The banks and lending companies offered easy financing for motorcycles, appliances and other consumer goods that were suddenly available in this long-shuttered economy. Many families plunged into debt — another ploy by the south, in the eyes of some, to subjugate the Tamils.

The afternoon light melted into the horizon as we pulled into sleepy Jaffna and I alighted at my guesthouse. At breakfast, I met a Sinhalese man who had emigrated to Los Angeles and was visiting the north for the first time with his mother.

Jaffna was nice, he said, except he was surprised that almost no one spoke Sinhalese. I watched him struggle to communicate with the Tamil-speaking kitchen staff in English, just as I did. It suddenly struck me that he, a native Sri Lankan, and I, an American visiting for the first time, were almost equally foreign in this war-scarred place.

Courtesy: LA Times

ஒரு பெயர் உங்கள் கைகளில் தவழுத்தற்கு உறுதுணையாய் நிற்பவர்கள் . . .

BBK Partnership
Croydon..... 020 8150 9950

Meera Arnold & Co
Southgate..... 020 8882 2333

- Aananthi Acca [Rayners Park]
- Dr. Ratneswaran [Bromley]
- R. Ganeshalingam [Purley]
- Subramaniam [Eastham]
- Sinnakutty [Walthamstow]
- Babu [Thornton Heath]
- Sriskanthan [Kensal Rise]
- Vithuran [Croydon]
- Bobby [Sutton]
- P. Pathmanathan [Wembley]
- Peter Jesudasan [Rayners Park]
- T.Selvaratnam [Wembley]
- K.Durairajah [Greenford]

இந்த வெற்றிடத்தை நிரப்புவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

ஒரு பெயர் தொடர்ந்து வெளிவர உங்கள் தயவை நாடி நிற்கிறது. உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை தந்துதவமாறு அன்புடன் கேட்கின்றோம். நன்றி.

Name: **ORU PAPER Ltd**
Bank: **HSBC**
A/C: **02211556**
S/C: **40-07-04**

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:

பிரித்தானியா

அ.இரவி - மணி - அகிலன்
மாதவன்

கனடா

தயா - அரவிந்தன் - சிந்து

பொறுப்பாசிரியர்

- கோபி -

விளம்பரம்

அஜந்தா

அச்சு

தர்சினி (கனடா) - சுகன்யா

வடிவமைப்பு

மயூரன் - யுகன்

முகப்பு வடிவமைப்பு

seven zero graphics

விளம்பர வடிவமைப்பு

ரஜீவன் - மாயா - சாரங்கன்

தமிழ் எழுத்துரு உதவி

சுரதா யாழ்வாணன்

நிதி - நிர்வாகம்

அஜந்தா

வழங்கல்

உதயகுமார்-ரூபன்-பிரகாஸ்

உங்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)

லண்டன் 020 7043 4310

கனடா 416 613 2850

தொலைநகல் (Fax)

லண்டன் 020 7043 4312

கனடா 416 438 7855

ஆக்கங்கள் மற்றும்

அஞ்சல்வழித்தொடர்புக்கு:

பனிமனை முகவரி

ORU PAPER

G11 LOMBARD HOUSE

2 PURLEY WAY

CROYDON, CRO 3JP

மின்னஞ்சல்:

info@orupaper.com

இணையம்:

www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Oru Paper Ltd. on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

முஸ்லிம்கள் தமிழர்களை கூறுபோட்டு அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்கள்



கிழக்கு மாகாணசபை

உறுப்பினர் த.கலையரசன்

அம்பாறை மாவட்டத்தில் அன்று சிங்கள வர்கள், இன்று முஸ்லிம்கள் தமிழர்களை கூறு போட்டு அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் உறுதியாக இருந்து செயற்பட முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களையும் ஒன்றிணைத்து மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்று அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிரதம அத்தியாயக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் ஏனைய அதிகாரிகளாக நாவதன் வெளி பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.குண ரெத்தினம், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், பாடசாலைகளின் அதிபர்கள், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர்கள், ஆலயங்களின் தலைவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய கலையரசன், அம்பாறை

மாவட்டமானது 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டக்களப்புடன் இணைந்து பட்டிப்பளை யாறு என்ற தமிழ்ப்பெயருடன் சகல நடவடிக்கையினையும் முன்னெடுத்து வந்தது. அதன்பின்னர் இங்கு சிங்கள மக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்குடன் நன்கு திட்டமிட்டு கல்லோயத்திட்டத்தினை ஏற்படுத்தி, சிங்கள குடியேற்றங்களை அமைத்து 1953ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தினை உருவாக்கினார்கள். இவர்களது திட்டமிட்ட செயற்பாடு காரணமாக தமிழர் பிரதேசங்களும், தமிழ்ப்பெயர்களும் அழிக்கப்பட்டு தமிழர் வாழ்ந்த தடயங்களே இல்லாமல் செய்தார்கள். இவ்வாறான சூழலில்தான் தமிழர்கள் அன்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கல்லோயத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டமாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்று திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அன்று பெரும்பான்மை இனமாகிய சிங்களவர்கள் செய்த அதே செயற்பாட்டினை இன்று சிறுபான்மை சமூகமாகிய முஸ்லிம்கள் செய்து கொண்டு வருகின்றார்கள். அதற்கு பல ஆதாரங்களை முன்வைக்க முடியும்.

அதிலும் குறிப்பாக கல்முனை தமிழ்ப் பிரதேச சபையினை உருவாக்குவதில் சிங்களவர்களை விட முஸ்லிம்கள் கண்ணும் கருத்துமாக இருந்து அதனை தங்கள் வசம் ஆக்கிரமிக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.

இன்று இலங்கை அரசின் பங்காளிக்கட்சியாக இருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது த.தே.கூட்டமைப்பானது, எங்களது மக்கள் நலன் சார்ந்த விடயத்தில் தீர்வுகான முன்வர வேண்டும். அவ்வாறு தீர்வுகான முன்வரவிட்டால் அரசாங்கத்துடன் பங்குதாரர்களாக இருந்து செயற்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

இன்று த.தே.கூட்டமைப்பினை சீரழிப்பதற்கும் அதனை கூறுபோடுவதற்கும் சில சக்திகள் மிக

உயர்வு தாழ்வுகளும் அமைகின்றன.

வாழ்க்கைப் பள்ளிக்கூடத்தில் நடத்துகிற ஒரே பாடத்தில் பலரும் பலதரப்பட்ட பாடங்களைப் பெறுகிறார்கள் என்பதற்கு நம் தினசரி வாழ்க்கையிலேயே நாம் ஏராளமான உதாரணங்களைப் பார்க்கலாம். ஒரு குடிசைத் தந்தையின் இரண்டு மகன்கள் பற்றிய செய்தி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்தக் குடிசைத் தகப்பன் பொறுப்பில்லாதவன். எப்போதும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியையும், இரண்டு மகன்களையும் அடித்து உதைத்து துன்புறுத்துவான். வீட்டு செலவுக்குச் சரியாகப் பணமும் தர மாட்டான். ஒரு காலகட்டத்தில் ஒரு மதுக்கடை காசாளரைக் கொண்டு விட்டு ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான். இந்த சூழ்நிலையில் வளர்ந்த இரண்டு மகன்களும் பெரியவர்களானார்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் தான். ஒருவன் தந்தையைப் போலவே குடிசைக்காரனாகி, பொறுப்பில்லாமல் இருந்தான். திருடியும், மற்றவர்களை மிரட்டியும் வாழ்ந்தான். ஒருவரைக் கொலை செய்ய முயன்றதற்காக தற்போது சிறையில் இருக்கிறான். இன்னொருவனோ அவனுக்கு நேர் எதிர்மாறாக இருந்தான். நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருந்த அவனுக்கு எந்த தீய பழக்கங்களும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இருவரையும் அவர்களுடைய இன்றைய நிலைக்குக் காரணம் கேட்ட போது இருவரும் ஒரே பதில் சொன்னார்கள்-அவர்களுடைய தந்தை தான் காரணம் என்றார்கள்.

குடிசைக்கார மகன் சொன்னான். "அவரைப் பார்த்து வளர்ந்த சூழல் என்னை இப்படி ஆக்கி விட்டது". நல்ல நிலையில் இருந்த மகன் சொன்னான். "சிறுவயதில் இருந்தே அவர் நடவடிக்கைகளால் எத்தனை வேதனை, பிரச்சனை என்று பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று அன்றே நான் கற்றுக் கொண்டேன்". ஒரே குடும்பம், ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர்கற்று கொண்ட பாடங்களைப் பாருங்கள்.

ஒரு அழகான ஆங்கிலக் கவிதையில் வரும் இந்த

வும் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் சதிவலையில் எவரும் சிக்காமல் தன்மானமுள்ள, எவருக்கும் அடிபணியாத தமிழனாக இருந்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டவேண்டும்.

நாவதன் வெளி பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஆயுத கலாசார அராஜகம் நடந்தேறிய காலங்களில் கூட எமது இளைஞர்கள் தேசியத்தினை பலப்படுத்தி இந்தப்பிரதேசத்தினை 2006இல் இருந்து கட்டிக்காத்து நிலையான அரசியல் கொள்கைகளை முன்னெடுத்து இன்றும் உழைத்து வருகின்றார்கள்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில இளைஞர்கள் த.தே.கூட்டமைப்பினை அழிக்கவேண்டும் என்றும், த.தே.கூட்டமைப்பு தமிழ்மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்ற தோரணையிலும் எமது இளைஞர்களை திசைதிருப்ப முனைகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு இம் மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்ட அனைத்து இளைஞர்களும் எதிர்காலத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இம்மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல தமிழ்க் கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றது. அந்த உண்மைகள் இதுவரைக்கும் வெளிவராமல் கிடப்பிலே கிடந்திருக்கின்றது. அண்மைக்காலமாகத்தான் அம்பாறை மாவட்டத்தின் தமிழர்களது நிலை தொடர்பாக வெளிவராத உண்மைகள் பல ஊடகங்கள் வாயிலாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாகிய இருவரும் வெளிவரச் செய்திருக்கின்றோம்.

அம்பாறையில் உள்ள தமிழர்கள் பல கொடுமைகளையும், பல இழப்புகளையும் சந்தித்தவர்கள் அவர்களுக்குத்தான் தெரியும்.

அதன் வலியும் வேதனையும் இதனை த.தே.கூட்டமைப்பின் தலைமைகள் கருத்தில் எடுத்து எதிர்காலத்தில் அம்பாறை இம்மாவட்ட மக்களின் துயர் துடைக்க முன்வரவேண்டும் எனவும் கூறினார்.

நன்றி: ஈழம் ஈ நிபுஸ்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

சரியானதைப் படிங்கள்!

மகாத்மா காந்தி சிறு வயதில் பார்த்த ஹரிச் சந்திரன் நாடகம் அவர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் பல முறை சொல்லி இருக்கிறார். மன்னனாக இருந்த ஹரிச்சந்திரன் அப்பழுக்கற்ற சத்தியவானாக இருந்ததால் சத்ய ஹரிச்சந்திரன் என்றழைக்கப்பட்டவன். அவனைப் பொய் சொல்லவைக்கிறேன் என்று குரூரவர்த்து விட்டு வந்த விசுவாமித்திர முனிவர் செய்த சூழ்ச்சியால் அவன் நாட்டை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து இடுகாட்டில் வெட்டியானாக மாறி, மகன் பிணத்தையே மனைவி புதைக்க எடுத்து வந்த போதும் சத்தியத்திலிருந்து மாறாமல் இருந்ததை விவரிக்கும் நாடகம் அது. கடைசியில் விசுவாமித்திர முனிவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அனைத்தையும் அவனுக்குத் திருப்பிக் கொடுத்ததில் முடியும் அந்த நாடகம் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்ற சிறுவன் மனதில் விதைத்த விதை அந்த சிறுவனை மகாத்மா காந்தியாக பிற்காலத்தில் வளர்த்து விட்டது. அதே நாடகத்தைப் பார்த்து விட்டு இத்தனை கஷ்டங்கள் பட வேண்டிய அவசியம் என்ன, ஒரு பொய் சொல்லி விட்டுப் போயிருக்கலாமே, எதையும் இழக்க வேண்டியிருந்திக்கவிலையே என்ற ஒரு சராசரி மனிதனின் மன ஓட்டம் காந்தி மனதில் ஓடியிருக்குமானால் மகாத்மா காந்தியாக அவர் உருவெடுத்து இருக்க முடியாது.

எனவே ஒரு பாடத்தில் இருந்து சரியான படிப்பினை பெறுவது மிக முக்கியம். ஹரிச்சந்திரன் கதைபடித்து விட்டு உண்மை சொன்னால் இத்தனை பிரச்சனைகள் வரும் என்று படிப்பிணையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சத்தியத்தை கைவிடலாகாது என்ற படிப்பிணையைப் பெறவும் முடியும். சரியான படிப்பிணையைப் பெறுகிறோமா தவறான படிப்பிணையைப் பெறுகிறோமா என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் வெற்றி தோல்விகளும்,

வரிகள் எனக்குப் பிடித்தமானவை-

Two men looked out from prison bars,

One saw mud, the other saw stars.

(சிறைக்கம்பிகள் வழியே இருவர் வெளியே பார்த்தார்கள். ஒருவன் சகதியைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான்)

நாம் சந்திக்கின்ற சூழ்நிலைகளும், மனிதர்களும் நமக்கு பாடங்களே. நாம் சரியான பாடம் கற்கத் தயாராக இருப்போமானால் நமக்கு நிறைய நல்லதைக் கற்க முடியும். மனிதர்களில் சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறார்கள். நாம் மாற்றிப் படித்துக் கொண்டு விடக்கூடாது. அதே போல ஒரே மனிதன் சில விஷயங்களில் இப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தையும், சில விஷயங்களில் இப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையும் கற்பிக்கக் கூடும். ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் பலம் பலவீனம் கொண்டவர்கள் தானே. சரியானதை மட்டும் கற்க நாம் கற்றுக் கொண்டால் நம்மை சுற்றி உள்ள அனைத்துமே நமக்கு ஆசானாக இருக்க முடியும்.

இருக்கும் கட்சித் தலைமையாளாலும் சரி, கவர்ந்த கதாநாயகனாலாலும் சரி, பிடித்த விளையாட்டு வீரனாலாலும் சரி அவர்கள் செய்வதெல்லாம் சரி, அவர்களைக் கண்முடித்தனமாகப் பின்பற்றுவதே நம் வழி என்று இருக்காமல் எது நல்லதோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு நல்லதல்லாதவற்றை ஏற்றுக் கொள்ளாமல் விலக்குவதே சரியான பாடங்களைப் படிக்கும் முறை. அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரித்து பாலை மட்டுமே குடிக்கும் திறமை கொண்டு என்று சொல்வார்கள். அது போல நானும் எல்லாவற்றில் இருந்து சரியானதை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமானால் நாம் அடைய முடியாத சிகரங்கள் இல்லை.

மேலும் படிப்போம்....

- என்.கணேசன்

விக்னேஸ்வரனின் விஸ்வரூபம்



கோபி

ஒரு பேப்பர்

‘முழுத்தமிழர்களுமே தமது பிரதிநிதி என பெருமைகொண்டாடக் கூடியவர் நீதியரசர் விக்னேஸ்வரன். அவரைத் தெரிவு செய்வதன் மூலம், இனம், மதம் என்ற பாகுபாடுகளைக் கடந்து இலங்கையர் அனைவரும் பெருமைகொள்ளும் ஒரு வரை முதலமைச்சர் ஆக்கமுடியும்’ இவ்வாறு சிங்களத் தேசியவாதியும் ஐ.நா.விற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக “The Wigneswaran Factor: Sampanthan’s Master-Stroke” என்ற தலைப்பில் 2013ம் ஆண்டு யூலை மாதத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு மாகாணசபையில் வரதராஜப் பெருமான் முதலமைச்சராக இருந்த போது ஒரு அமைச்சராக சிறிதுகாலம் பணியாற்றிய தயான் ஜயதிலக, வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய மேற்படி கட்டுரையில் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார்: ‘நீதியரசர் விக்னேஸ்வரனை ஒருவிதத்திலும் வரதராஜப்பெருமானுடன் ஒப்பிட முடியாது. அவர் கொழும்பில் கல்வி கற்று அரசாங்கத்தில் முக்கிய பதவியினை (உயர்நீதிமன்றநீதியரசர்) வகித்தவர். பல்லின கலாச்சர சமூகங்களுடன் பலகாலம் செயற்பட்டவர். பன்மொழிகளில் தொடர்பாடல் செய்யக் கூடிய, எதனையும் வெளிப்படையாகப் பேசும் பெருமைக்குரிய ஒரு மனிதர். இன்றைய காலகட்டத்தில் வடக்குக்கும் தெற்குக்கும் இணைப்புப்பாலமாக இருக்கக் கூடியவர். மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘லக்ஷ்மன் கதிர்காமர்’ இவர்’. இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டவையே அவர்களின் உண்மையான எதிர்பார்ப்பாக இருந்த போதிலும், தயானைப்போன்று கொழும்பின் பல் வேறு தரப்புகளிலிருந்தும் இவ்வாறான புகழாரங்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. ஆனால் இவ்வருடம் பெப்பிரவரி 10ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாணசபையில் நிறைவேற்றிய இனப்படுகொலைத் தீர்மானத்தின் பின்னர் அவர் தொடர்பான விமர்சனங்கள் தலைகீழாக மாறிவிட்டன. இப்போது விக்னேஸ்வரனை ஒரு ஆபத்தான மனிதர் என்கிறார் தயான். யாராருக்கெல்லாம் விக்னேஸ்வரன் ஒரு நாயகனாகத் தெரிந்தாரோ அவர்களுக்கெல்லாம் அவர் ஒரு கடுமீ போக்கான தமிழ் தேசியவாதி யாகத் தென்படுகிறார். ஆனால் அவரை பேரினவாதத்தின் முகவராகக் கருதி வெறுத்து ஒதுக்கிய தமிழ்த் தேசியவாதத் தரப்புகளோ இன்று அவரைக் கொண்டாடத் தலைப்பட்டிருக்கின்றன.

முதலமைச்சர், நெற்றியில் பொட்டும், பட்டு வேட்டியுடன் காணப்படுவது அவர் தனது பதவிக் காகப் போட்டுக் கொண்ட வேடமில்லை. அரசியலில் இறங்குவதற்கு முன்னரே பொது வைபவங்களில் அவர் இவ்வாறுதான் கலந்து கொள்வார். ஆனால், முன்பு அவரை கொழும்பு தாராண்மைவாதிகளில் ஒருவராக அடையாளங் கண்டவர்கள், இன்று ஒரு இந்து அடிப்படையாக உருவகிக்கிறார்கள். இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் நாராயண் ஸ்வாமி, விக்னேஸ்வரன் மேற்கு நாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் சார்பாக நடக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்.

◆ இனப்படுகொலைத் தீர்மானம்

ஒரு பேப்பர் (இதழ் 236) க்கு செவ்வி வழங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன், வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தை ஒரு game changer என வர்ணித்திருந்தார். உண்மையில், விக்னேஸ்வரனது அரசியல் வாழ்விலும் அது ஒரு திருப்பு முனையாகவே அமைந்திருக்கிறது. அதற்கு முன்னதாகவே, பெப்பிரவரி 4ம் திகதி சிறிலங்கா சுதந்திர தின வைபவத்தை புறக்கணித்து தனது புதிய பயணத்தை அவர் ஆரம்பித்திருக்கிறார் என்று கூறலாம். ஆனால், கொழும்பின் ஆட்சி மையத்தினரை மட்டுமல்லாது, வல்லாதிக்க சக்திகளையும், இந்தியாவையும் அசௌகரியப்படுத்தியிருப்பது வடமாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானமே.

வடமாகாணசபையின் வேறெந்த உறுப்பினராவது இத்தீர்மானத்தை கொண்டுவந்திருந்தால், அல்லது வடமாகாணசபையின் முதலமைச்சராக வேறெவராவது தெரிவுசெய்யப்பட்டு அவரால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தாலும், அது விக்னேஸ்வரனால் கொண்டுவரப்பட்டது போன்று வீச்சாக இருந்திருக்காது. ஏனெனில், அறுபத்தியேழு வயதுடைய, ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய, சிறிலங்காவின் நீதித்துறையில் முப்பது ஆண்டுகாலம் பணியாற்றிய, குடும்ப உறவுமுறையில் கூட சிங்கள மக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு முன்னாள் நீதியரசர் இத்தீர்மானத்தின் மூலம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இதனை ஒரு கடுமீ போக்காளனின் உணர்ச்சி வசப்பட்ட நடவடிக்கை என்று சொல்லி யாரும் இலகுவில் கடந்து செல்ல முடியாது.

◆ இரணிலுடனான மோதல்

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் பற்றி, தயான் ஜயதிலக முதற்கொண்டு சிங்கள இனவாதிகளும், ராதிசு குமாரசாமி, அகிலன் கதிர்காமர், ராஜன் கூல் போன்ற தமிழ் தாராண்மைவாதிகள் (அல்லது அவ்வாறு வேடம்போடுவோர்) முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கண்டித்து கட்டுரைகளை எழுதியுள்ளனர். மைத்திரிபால சிரிசேன இவ்விடயத்தில் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை. ஆனால் குருணாகலவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய இரணில் விக்கிரமசிங்க, இத்தீர்மானமானது ஒரு இனவாத நடவடிக்கை எனப் பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இத்தீர்மானத்தை விரைவாகக் கொண்டுவருவதற்கு தன்னைத் தூண்டிய காரணங்களில் ஒன்றாக இரணிலுடனான தனது உரையாடலைப் பற்றியும் விக்னேஸ்வரன் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோது கூறியிருந்தார் என்பது கவனத்திற்குரியது.

‘தந்தி’ தொலைக்காட்சிக்கு இரணில் வழங்கிய செவ்வியில், தேர்தலுக்குப்பின்னர் விக்னேஸ்வரனை தான் சந்திக்கவில்லை எனவும் அவ்வாறு அவர் கூறியிருப்பது பொய் எனவும் அவரை ஒரு பொய்யர் எனவும் கூறியிருந்தார். தமிழ்நாட்டுத் தொலைக்காட்சியில் தமிழ் மாகாண முதலமைச்சரை ஒரு ‘பொய்யர்’ எனக் குற்றஞ்சாட்டுவது விக்னேஸ்வரனை அவமதிக்கும் செயல் என்பதில்

வேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் ஜனவரி பத்தாம் திகதி விக்னேஸ்வரனுடன் இரணிலை சந்தித்த அவரது சகாக்கள்கூட இவ்விடயத்தில் வாய்திறக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கும் இரணிலுக்கும் இடையிலான மோதலை ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான மோதல்போன்று சிறு பிள்ளைத்தனமானது என கண்டாவில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறாயின் இனப்படுகொலைத் தீர்மானத்தையிட்டு இரணில் கூறிய கருத்துகளும் சிறுபிள்ளைத்தனமானதா?

‘தந்தி’ தொலைக்காட்சிக்கு இரணில் வழங்கிய செவ்வியில், தேர்தலுக்குப் பின்னர் விக்னேஸ்வரனை தான் சந்திக்கவில்லை எனவும் அவ்வாறு அவர் கூறியிருப்பது பொய் எனவும் அவரை ஒரு பொய்யர் எனவும் கூறியிருந்தார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்த இரணில், அம்மகாணத்தின் முதல்வர் விக்னேஸ்வரனையும் வட மாகாணசபையையும் புறக்கணித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலையும் புறக்கணித்திருக்கிறார் என்றே கொள்ள வேண்டும். இதனைச் சட்டசெய்யாது, சிறிலங்கா பிரதமர் இரணிலுடன் ஒட்டிக் கொண்டாவை சேனாதிராசாவும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் மக்களுக்கான சுயாட்சி அலகு, அதற்கான அதிகாரம் என்பவை பற்றிப் பேசுவதில் எதுவித அர்த்தமுமில்லை.

◆ ஒரு நாடு, இரண்டு தேசங்கள்

தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்குரிய சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்படுகிறது. தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற விழிப்புணர்வு தமிழ் மக்களின் அரசியல் தலமைக்கு இருந்தமை, சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களது உரையிலேயே வெளிப்பட்டது. ஆனால் தமிழ் மக்களை ஒரு தேசம் என்ற நிலையிலிருந்து இறக்கி தேசிய சிறுபான்மையினராக அல்லது மதச்சிறுபான்மையினராக மாற்றுவதற்கு சிங்கள ஆட்சிபட்டம் மட்டுமல்ல, மேற்கத்தைய சக்திகளும், இந்தியாவும் முன்னிற்கின்றன. ‘தேசம்’ என்ற விடயத்தை வெறும் தேர்தல் பரப்புரையுடன் நிறுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இவ்விடயத்தின் மெத்தனமாக நடந்து கொள்கின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ‘ஒரு நாடு, இரு தேசங்கள்’ என்ற விடயத்தை அழுத்தும் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார் விக்னேஸ்வரன். இந்தியப் பிரதமர் மோடியை யாழ்ப்பாணத்திற்கு வரவேற்று உரையாற்றும் போது தேச பதின்முன்றாம் திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதனை நிராகரித்திருக்கிறார்.

◆ அடுத்த தலைவரா?

வெளித்தரப்புகளாலும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிற இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றவிருப்பதனை சம்பந்தநன், சுமந்திரன், மாவை போன்ற தமிழரசுக்கட்சியின் தலைவர்களுக்கு முன்சூட்டியே அறிவிக்காது தவிர்ந்ததன் மூலம் விக்னேஸ்வரன் தனியானதொரு நிகழ்ச்சி திட்டத்துடன் இயங்க ஆரம்பித்துள்ளமை தெளிவாகிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் விக்னேஸ்வரன் தெளிவான ஒரு பாதையை வகுத்துச் செயற்படுவாரானால், அவரைப்பின்தொடர்வதற்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கிறார்கள். இக்கருத்தினையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கூறியிருக்கிறார். வடபகுதி மக்கள் மத்தியில், குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கத்தினர், பலகலைக்கழக மாணவர்கள் மத்தியில் விக்னேஸ்வரனையிட்டான புதிய நம்பிக்கை தோன்றியிருப்பதாக அங்கிருந்தவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அர்ப்பணிப்பு களுக்கு தயாராகவுள்ள ஒருவரையே தமிழ் மக்கள் தமது தலைவராக ஏற்றுக்கொள்ளுவார்கள். ஆகையால், விக்னேஸ்வரனின் வருங்கால நடவடிக்கைகளே அவரது தலைமத்துவத்தைத் தீர்மானிப்பதாக அமையும்.

கருத்துக்களுக்கு @orupaper & facebook.com/orupaper

ஒரு பேப்பர்

கிடைக்குமிடங்கள்

New Malden

Ayngaran 020 8949 6734
Megaa Superstore .. 020 8336 0061
Vaaniyan 020 8605 0434
Murugan Kovil 020 8942 4475
Vaishna Superfoods 020 8399 4488
Stoneleigh Amman . 020 8393 8147

Tooting

Yhaal House 020 8767 8585
Rainbow Restaurant. 020 8640 4230
Selvarajah Gold house 020 8767 3795
Niru Con.Store 020 8672 3200
Ayngaran 020 8540 1500
Suvai Aruvi..... 020 8543 6266
Adchaya 020 8540 8192

Croydon

Best Foods..... 020 8684 6269
Haran Bros..... 020 8686 2552
Chennai dosa 020 8665 9192
Eelam Video..... 020 8664 8351
Spice Land..... 020 8667 1700

Lewisham

Chandra 020 8333 8680
Eelam Shop 020 8690 6545
Katpagam 020 8694 8810
AJ Video 020 8691 8888
Sivan Kovil 020 8318 9844
KRS Supermarket... 020 8297 9432
Best Food 020 8692 9811

Eastham

Seelans 020 8471 5733
Sakthi Cash & Carry 020 8394 4560
Murugan Temple..... 020 8478 8433
Station Super Store 020 8503 4711
Best Food 020 8552 9578
Akilan Enterprise 020 8548 0033
Anjappar 020 8552 1155

Ilford

Vinnayagar Kovil 020 8911 8934
Nathan 020 8514 1744
Angels 020 8553 0490
Sri store ltd 020 8553 7737

Edmonton

New Kannan Stores 020 8884 4979
Sayas 020 8805 9529
Nagapooani Temple 020 8884 3333

Walthamstow

Vinayagar Kovil 020 8527 3819
Kumarans 020 7609 1912
Prabas 020 8509 3322

Harrow

Tsk food & Wine 020 7622 4258
North Harrow C&C.. 020 8863 6160
Prabhas 020 8866 0977
South Harrow F&W . 020 8423 6321
Best foods..... 020 8423 9933
Sambal Express..... 020 8799 7171

Wembley

Malar Super Market 020 8795 5797
Ganapathy C & C..... 020 8795 4627
Best foods..... 020 8900 0100
Vahizan Disc 020 8795 0648

Ealing

Amman kovil..... 020 8810 0835

Greenford

Ambiha 020 8813 0967

Coventry

Eellakanthan Temple...02476663554

South hall

Thamilini C & C 020 8606 9900
Abi Fast Food 0208 813 9494
Palm Palace Restaurant 020 8574 9209
Spicy Palace Restaurant 020 8574 4087
Luxmys C & C 020 8571 4599
Tamilan C & C 020 8561 8174
Lady Margret 020 8571 4434



மீர்த்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்
THE FEDERATION OF SAIVA (HINDU) TEMPLES U.K.

2-4 Bedford Road, Walthamstow, London E17 4PX | M: 07956 919 511

16வது சைவ மாநாடு

“ஸர்வபுராணமும் சைவ வாழ்வியலும்”



மாநாட்டுத் தலைமை

வணக்கத்திற்குரிய

ராஜலிங்க மாணிக்கவாசக சுவாமிகள்

கூனம்பட்டி ஆதீனம்

பிரதம விருந்தினர்

கௌரவ அமைச்சர் மாண்புமிகு தே.ம.சுவாமிநாதன் பா.உ.

இந்து கலாச்சார, மீள் குடியேற்ற அமைச்சர்

கௌரவ விருந்தினர்கள்

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்

கௌரவ சீ. யோகேஸ்வரன் பா.உ.

Hon. Lee Scott MP - Ilford South

Hon. Gareth Thomas MP - Harrow South

Hon. Virendra Sharma MP - Ealing South

சிறப்புப் பேச்சாளர்கள்

பேராசிரியர் கோயாலகிருஷ்ணன்

முன்னாள் தலைவர் இந்து நாகரிகத் துறை - யாழ். பல்கலைக்கழகம்

பேராசிரியர் மா. வேதநாதன்

தலைவர், இந்து நாகரிகத் துறை - யாழ். பல்கலைக்கழகம்

இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின்

இசையுடன் கலந்த பேச்சு

கலாநிதி அன்பரசன்

பொதுச் செயலாளர் - மலேசியா சைவ சமயப்பேரவை

திரு சிவபாதம் கஜேந்திரகுமார்

தலைவர் - சர்வதேச இந்து இளைஞர் ஒன்றியம்

கலை நிகழ்ச்சிகள்

காலை நிகழ்ச்சி: சுப்பர்சங்கர் புகழ் கௌசிக், சௌந்தர்யா, சோனியாவின் பக்திப் பாடல்கள்

மாலை நிகழ்ச்சி: பத்மஸ்ரீ ந்த்யஸ்ரீ குழுவினரின் பக்திப் பாடல்கள்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்புகளுக்கு: 07956 919 511, 07956 854 075, 07958 554 057

18

04.2015
Saturday

9.00 am to 8.00 pm

Woodbridge High School

St. Barnbas Road

Woodford Green, Essex

IG8 7DQ

9.00 am to 8.00 pm

Alperton Community School

Ealing Road

Wembley, Middex

HA0 4JE

19

04.2015
Sunday

இரணிலின் வடக்கு விஜயமும்

அனல் பறக்கும் சம்பூர் விவகாரமும்

இடைக்காலப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவின் வடமாகாண விஜயம் குறித்தும், முதலமைச்சர் விக்கினைஸ்வரன் அவர்களுடன் பிரதமர் நடாத்தும் பனிப்போர் குறித்தும் பரவலாகப்பேசப்படுகிறது.

முதல்வர் நிறைவேற்றிய 'இன அழிப்பு' தீர்மானம், பேரினவாத சிங்களத்தின் உளவியல் மீது ஏற்படுத்திய கடும் தாக்கத்தின் எதிர்வினையாற்றலாக, ரணிலின் வடபகுதி சுற்றுலாக்களைப் பார்க்கலாம்.

இலங்கையின் பிரதமர் என்கிற வகையில் இவர் மேற்கொள்ளும்மக்கள் சந்திப்புக்கள், அரசு நிறுவன ஊழியர்கள் உடனான உரையாடல்கள் யாவும், வடக்கில் இரு அரசுகள் செயற்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.

அரசு யந்திரத்தின் இராணுவப்பிரிவுகளும், சிவில் நிர்வாக காவல்துறையும் இணைந்து பிரதமர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. முதல்வர் விக்கினைஸ்வரன் அவர்களின் பின்னால் வாக்களித்த மக்கள் திரண்டு நிற்கின்றனர்.

இராணுவத்தினர் தங்களை அச்சுறுத்துவதாக, 'புனர்வாழ்வு(?) அளிக்கப்பட்ட விடுதலைப்புலி போராளிகள் கூறுவது பொய்' என்று இராணுவம் கூறுவதை இரணில் ஏற்றுக்கொள்கிறார். அதேவேளை வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி மக்களின் இயல்பு வாழ்வினை மீளறுதி செய்ய வேண்டுமென விக்கினைஸ்வரன் வலியுறுத்துவதை, இரணிலும் இந்திய ஊடகர் நாராயணனும் புலிகளின் மீட்கிக்கான பாதை என்கிறார்கள்.

இராணுவத்தை அகற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்கிற முதல்வரின் நிலைப்பாடே, இம்முரண் நிலை உருவாக்கத்தின் பிரதான காரணியாகிறது.

6500 ஏக்கர் 1100 ஆகி, பின்னர் 400 ஆக மாறும் விந்தை, முதலமைச்சருக்கு சலிப்பினை ஏற்படுத்துகிறது.

இராணுவத்தை அகற்றாமல் அரசியல் செய்ய வேண்டுமாயின் முதலமைச்சரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். அதைத்தான் இரணில் செய்கிறார்.

அதேவேளை நேரில் சந்தித்தால், 13 இல் இருக்கும் குறைந்தபட்ச காணி உரிமையையும் கேட்டு தன்னை அரசியல் இக்கட்டுக்குள் முதல்வர் தள்ளிவிடுவார் என்கிற அச்சமும் ஒரு காரணமாக இருக்கும்.

அரசியல் கைதிகள் விடயம் குறித்து முதல்வர் பேசும்போது, இரகசிய இராணுவ முகாம்கள் இல்லை என்று பிளேட்டைத் திருப்பிப்போட முயற்சிக்கிறார் பிரதமர்.

ஆனால் திருக்கோணமலை கடற்படை முகாம், கோட்டை இராணுவ முகாம் மற்றும் வன்னியிலுள்ள பல முகாம்களில், 2009 இல் சரணடைந்தவர்களும், இடையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்டவர்களும்

தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஜே.டி.எஸ் (JDS) என்ற சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு கடந்த செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவற்றிக்கு அப்பால் இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்,

'இன அழிப்பு' தீர்மானத்தை நிறைவேற்றினால் 'அது புலிகளின் குரல்'.

'நாட்டில் இரு தேசங்கள் (nations) வாழ்கின்றன' என்று கூறினால், அது புலிகளின் அரசியல்.

'இராணுவத்தை வெளியேற்று, அபகரிக்கப்பட்ட நிலங்களை திருப்பிக்கொடு' என்று போராடினால் அது புலிகளின் போராட்டம்.

மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்போது, அது விடுதலைப்புலிகளின் குரலாக சிங்களத்திற்கும், சில தமிழ் தலைவர்களுக்கும் தென்படுகிறது. எதன் அடிப்படையில் அதனை நிராகரிக்கின்றார்கள் என்றாவது அம் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.



ரணிலோடும், சந்திரிக்காவோடும் இணக்க அரசியல் செய்ய விரும்பும் சில தமிழ் தலைமைகள், முதல்வர் விக்கினைஸ்வரனின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாறாக, 'நீக்கி விடுவோம்' என முதல்வரை அச்சுறுத்தும் செய்திகள் அவ்வளவு ஆரோக்கியமான அரசியல் போல் தென்படவில்லை.

அதேபோல, இந்தியாவிற்கு பிரயோசனமற்ற வகையில் முண்டு கொடுப்பதற்கும், சந்திரிக்கா தலைமையில் உருவாகும் ஆணைக்குழு தீர்வினை வழங்குமென மக்களிடையே நம்பிக்கை ஊட்டுவதற்கும் பெரிய வேறுபாடில்லை.

400 மில்லியன் டொலருக்கு இந்தியா currency swap செய்யும்போது, அந்த நெருங்கிவரும் இந்திய-இலங்கை உறவைக் கெடுக்கும் வகையில், ஏன் சம உரிமைகள் பற்றி பேசுகிறீர்கள்? என்று சிலர் இந்தியா சார்பாகப் பேசலாம்.

ஆனால் இவர்கள் எப்போதுமே ஒடுக்கப்படும் மக்கள் சார்பாகப் பேசுவதில்லை என்பதனை இங்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த வல்லரசுகளின் தரகர்கள், அழிப்பவனின் நலன் சார்ந்து செயற்படுவதோடு சரணாகதி அரசியலுக்கு நியாயம் கற்பிக்கும் பிதாமகர்களாகவும் இருப்பார்கள்.

இலங்கையை தனது பிடிக்குள் வளைத்துப் போட இந்திய தேசமானது எல்லாவிதமான

அனுகுமுறைகளையும் மேற்கொள்ளும் என்பது புகோள அரசியலின் அடிப்படையைப் புரிந்து கொள்பவர்களுக்குத் தெரியும்.

இந்த இந்திய-இலங்கை வர்த்தக மற்றும் மூல கேந்திரோபாய உறவுக்குள் நம்மவர்கள் தலையைப் புகுத்தி ஆகப்போவது என்ன? இவர்கள் என்னதான் சீனாவிற்கு எதிரான முழக்கங்களை வைத்தாலும், 'இவர்கள் நம்ம ஆட்கள்' என்று முடிவெடுத்து இலங்கை அரசின் மீது இந்தியா அழுத்தம் கொடுக்கப்போவதில்லை.

ஈராக் போரின் போது, 'நீங்கள் அந்தப்பக்கமா? இல்லை இந்தப்பக்கமா?' என்று கேட்டு தனது நேசநாடுகளையே திக்குமுக்காடச் செய்த ஜோர்ஜ் புஷ் போலத்தான், தமிழ் தேசக்கூட்டமைப்பை நோக்கி 'நீங்கள் என்னை நம்புகிறீர்களா? இல்லையா?' என்று நேரேந்திர மோடி கேட்கிறார்.

'இன அழிப்பு', 'சர்வதேச சுயாதீன விசாரணை', 'இராணுவத்தை வெளியேற்றல்', 'தமிழ் தேசம்', 'சுயநிர்ணய உரிமை' போன்ற சொல்லாடல்களைக் கேட்டால் சிங்களம் கொதிப்பதையும் என்பதால், அவற்றை முன்னிலைப்படுத்தும் தமிழர் தரப்பின் மீது இந்தியாவிற்கு வெறுப்பு ஏற்படுகிறது. வடஇந்திய ஊடகர் பலரின் கட்டுரைகள் இதற்கமைவாகவே எழுதப்படுகிறது.

இவைதவிர, இந்திய அரசிற்கும் வடமாகாண சபைக்கும் இடையே உருவாகியுள்ள முறுகல் நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள, அரசு தரப்பொன்று முயற்சி செய்வதை யாழில் காணக்கூடியதாக இருக்கிறது.

முரண்பாடுகளை அவதானிப்பதும், அதனுள் இறங்கி அந்த இருதுருவநிலையினை சிங்களம் ஆழப்படுத்துவதும் கடந்தகால இலங்கை வரலாற்றில் கண்ட யதார்த்தங்கள்.

கிழக்கு மாகாணசபையைப் பொறுத்தவரை, அண்மைக்கால இழுபறி நிலை தணிந்து கூட்டமைப்பிற்கும் அமைச்சுப் பதவிகள் கிடைத்து விட்டது. ஆனால் மீள்குடியேற்றம் நடைபெறாமல் பூண்கணிக்கப்படும் ஒரு மாகாணமாக கிழக்கு உள்ளது என்கிற ஆதங்கத்தை அடிக்கடி வலியுறுத்தியபடியுள்ளார் நா.உ. அரியநேந்திரன்.

சம்பூர் அனல்மின் நிலைய விவகாரத்தில் கூட்டமைப்பின் மேல்மட்டம் மெளன விரதத்தைக் கடைப்பிடிக்கிறது.

ஏற்கனவே மலடாக்கப்பட்ட நிலத்தை மேலும் பாதிக்கும் வகையில் சம்பூர் அனல் மின் நிலையம் அமைவது, இங்கு வாழும் எதிர்காலச் சந்ததிகளைப் பாதிக்குமென பசுமை திருக்கோணமலை (Green Trincomalee) அமைப்பின் செயற்பாட்டாளர் கோபன் அவர்கள் ஒரு வானொலி நேர்காணலில் குறிப்பிடுவதை நோக்க வேண்டும்.

ஒட்டு மொத்தமாக 4 அனல் மின் நிலையங்களை நிறுவப்போகிறார்கள்

இதிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், திருக்கோணமலை நகர்ப்புறமும் சுற்றிடலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மலையக மெங்கும் பரவி, மகிந்தரின் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தொட்டுவிடும்.

கார்பரேட் முதலாளிகளுக்கு, சுற்றுப்புறச்

சூழல் மாசடைவதால் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும் என்பது குறித்தான அக்கறை இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. இலாபத்தை மட்டுமே எதிர்பார்த்து, தமது முதலீடுகளை நகர்த்தும் கார்பரேட் பெரு முதலாளிகளிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?.

இந்திய நாகலாந்து, மணிப்பூரில் நிலக்கரிச் சுரங்க உற்பத்தி ஆரம்பித்துள்ள செய்தியோடு, சம்பூர் (புனவாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் இவ்வூரை 'சாம்பூர்' என்கிறார்) அனல்மின் நிலைய நிர்மாணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கார்பொரேட்களின் விரிவான வணிக நோக்கம் புரியும்.

மேற்குலகமே தனது நிலக்கரி உற்பத்தியை நிறுத்திய நிலையில், தமது நிலக்கரி உற்பத்திகளை சிறிய வறிய நாடுகளின் தலை மீது சுமத்த இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் அனல் மின் நிலையங்களைத் தேடுகின்றது. அதாவது அனல் மின் நிலையமானது இந்திய கார்பொரேட்களின் நிலக்கரிச் சந்தையாக மாறுகிறது.

ரணிலோடும், சந்திரிக்காவோடும் இணக்க அரசியல் செய்யவிரும்பும் சில தமிழ் தலைமைகள், முதல்வர் விக்கினைஸ்வரனின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாறாக, 'நீக்கி விடுவோம்' என முதல்வரை அச்சுறுத்தும் செய்திகள் அவ்வளவு ஆரோக்கியமான அரசியல் போல் தென்படவில்லை.

பசுமைத் திருக்கோணமலை அமைப்பு சொல்வது போன்று இம்மின்னிலையம் இயங்கினால், திருமலைக்கடல், நிலம், ஏன் வானமும் கூட மாசுபடும். கடல் வளங்கள், குறிப்பாக மீன்களின் இனவிரந்தத்திக்கு உறுதுணையாக இருக்கும் கொட்டியாரப் பவளப்பாலைகள் அழிவறும்.

மேலதிகமாக, உரச்சந்தையில் உலகஜாம்ப வளாக இருக்கும் கனேடிய பன்னாட்டு நிறுவனமான Potash கார்பொரேசன் தயாரிக்கும் இரசாயன உரங்களால் மலடான திருமலை மண், நிரந்தர அழிவினை எதிர் கொள்ளும்.

இதனை எதிர்கொள்ளும் வகையில், என்ன விதமான எதிர்காலத்திட்டத்தினை திருக்கோணமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், அதன் தலைவர்களும், பிரதேசசபைகளும், உள்ளூர் சிவில் சமூகத்தினரும் வைத்திருக்கிறார்கள் என்பதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லையேல் இவ் அழிவிற்கு எதிராக, எதிர்காலச் சந்ததிகளின் பாதுகாப்பிற்காக, மக்கள் போராடும்போது 'நாம் அரசோடு பேசுகிறோம்' என்கிற வழமையான கதையாடல்களை சொல்லாதிருக்க வேண்டும்.

Worldwide Travel & Tours

இலங்கைக்கு விமானச்சீட்டுக்கள் விற்பதில் முதல் இடத்தில் இருக்கும் பிரயாண முகவர்

Hundreds of airlines and thousands of destinations worldwide

price match guarantee

Book online@ www.carltonleisure.com

SPECIAL FARES to Colombo

Emirates	QATAR	SriLankan	JULY & AUGUST SPECIAL
From £473	From £481	From £460	From £575
INCLUDING TAXES	INCLUDING TAXES	INCLUDING TAXES	INCLUDING TAXES
Valid 9 Mar - 15th Jul	Valid 11th Aug - 10th Dec	Valid 01 - 15 Jul	Valid 11 Aug - 10 Dec

Low season fare includes taxes, subject to availability and terms & conditions apply.

RAVENS LANE

020 8426 1266

ILFORD

020 8554 4200

EAST HAM

020 8552 6125

TOOTING

020 8672 5757

லண்டன் கோயில்களின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சிறிலங்கா அமைச்சர்

லண்டனில் உள்ள சைவக்கோயில்கள் சில ஒன்றிணைந்து பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் என்ற அமைப்பை நடாத்தி வருகின்றன. இவ்வமைப்பின் ஏற்பாட்டில் வருடா வருடம் ஒரு சைவ மாநாடு நடைபெற்று வருகிறது. இவ்வருட மாநாடு "பெரிய புராண மும் சைவ வாழ்வியலும்" என்ற தலைப்பில் வார இறுதி நாட்களான ஏப்பிரல் 18, 19ம் திகதிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைவக்கோயில்களின் ஒன்றியம் மாநாடு நடாத்துவது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல ஆனால் இந்த மாநாடு ஒரு அரசியல் மாநாடு போன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமைதான், சர்ச்சையைக் கிளப்பி அதனை கவனத்திற்குரியதாக ஆக்கியுள்ளது.

'பெரிய புராணமும் சைவ வாழ்வியலும்' பற்றிய இந்த மாநாட்டுக்கு பிரதம விருந்தினராக சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தில் இந்து கலாச்சார அலுவல்கள், மற்றும் மீள் குடியேற்ற அமைச்சரான திரு. டி.எம்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டிருக்கிறார். கௌரவ விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சீனித்தம்பி யோகேஸ்வரன், தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவரும் இல்போர்ட் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. லீ ஸ்கொட். ஹரோ மேற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கரத்தோமஸ், சுவத்தோல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வீரேந்திர சர்மா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். யூத இனத்தைச் சேர்ந்தவரான லீ ஸ்கொட் அவர்களுக்கும் சைவ வாழ்வியலுக்குமான தொடர்பு அப்துல்காதுருக்கும் அமாவாசைக்குமானதுதான் என்றாலும், தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் (APPGT) தலைவரையும் சிறிலங்கா அமைச்சர் ஒருவரையும் ஒரே மேடையில் அமர்த்துவதன் மூலம் சைவக்கோயில்கள் ஒன்றிய அமர்த்துபவர்கள் எதனைச் சாதிக்கத் துடிக்கிறார்

கள் என்பதில்தான் இதன் அரசியல் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.

டி.எம்.சுவாமிநாதன்

சேர். பொன்னம்பலம் இராமநாதன் வழி மேட்டுக்குடியைச் சேர்ந்தவரான டி.எம்.சுவாமிநாதன் கொழும்பில் செல்வாக்கு மிக்க ஒரு சட்டத்தரணி. ஜக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால ஆதரவாளர், உறுப்பினர் மட்டுமல்ல கட்சியின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர். 1983 இனப்படுகொலை போன்றவை கூட ஐ.தே.க மீதான அவரது விசுவாசத்தை அசைக்கவில்லை. குடும்பச் சொத்து என்ற வகையில் கொழும்பு கொச்சிக்கடையில் அமைந்திருக்கும் பொன்னம்பலவாணேஸ்வரம் ஆலயத்தின் உரிமையாளர் அல்லது தர்மகர்த்தா. 2010 இல் ஜக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர், இந்து கலாச்சார அலுவல்கள், மற்றும் மீள் குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார். மைத்திரிபால சிரிசேன அண்மையில் லண்டனுக்கு வந்திருந்தபோது, அவருடன் கூடவந்திருந்த சுவாமிநாதன், மைத்திரிக்கு எதிராக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்த பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவருடன் அவர் மணிக்கணக்கில் தொலைபேசியில் உரையாடியதாகவும், மைத்திரியுடனான சந்திப்பிற்கு இணங்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் அவரை வற்புறுத்தியதாகவும் தெரிய வருகிறது.

அண்மையில் வளவாய் பகுதியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் சில வற்றை மீள்வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய சுவாமிநாதன் "தமிழ் மக்கள் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்" என

அறிவுரை கூறியதாக கொழும்பிலிருந்து இயக்கப்படும் 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. (இரணில் விக்கிரமசிங்க குடும்பத்திற்கு சொந்தமான Sunday Times குழுமத்தினாலேயே 'தமிழ்மிரர்' நடாத்தப்படுகிறது என்பது மேலதிக தகவல்)

சிறிலங்கா அமைச்சரை அழைத்து ஏன்?

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புகள் மீதும், செயற்பாட்டாளர்கள் பலர் மீதும் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதில் புதிய அரசாங்கம் தயக்கம் காட்டி வருகையில், சிறிலங்கா அமைச்சர் ஒருவரை அழைத்து அவரை சிறப்பிப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுவது இயல்பானதே. அந்தவகையில் இக்கேள்வியினை சைவக்கோயில்கள் ஒன்றியத்தின் செயலாளரான திரு. த. செல்வரத்தினம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தோம். அவரிடமிருந்து வந்த பதில் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. தான் அந்த அமைப்பிலிருந்து மார்ச் 20ம் திகதி விலகிவிட்டதாகவும், தனது முடிவிற்கு, ஒன்றியத்தின் நிர்வாகிகளில் சிலர் சிறிலங்கா அமைச்சரை அழைக்க தீர்மானித்தமையும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார். 'தமது அமைப்பில் உள்ள சிலர் தமக்கு புகழ், செல்வாக்குத் தேடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதால் அமைப்பின் குறிக்கோள் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை' எனவும் அவரது பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய செயலாளர் யார் எனத் தெரியாத நிலையில், திரு. செல்வரத்தினத்திற்கு அனுப்பிய வினாவினை ஒன்றியத்தின் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம். அதற்கான பதில் ஒன்றியத்தின் தற்போதைய தலைவரும் வோல் தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் உரிமையாளருமான திரு. பாலா கோபால் அவர்களிடமிருந்து வந்தது. தமது மாநாட்டுக்கு, இந்து மதத்திற்கென தம்மை அர்ப்பணிப்புச் செய்த மூன்று சிறப்பு விருந்தினர்களை அழைத்தாகவும் அவர்களில் முதலமைச்சர் விக்கேஸ்வரன் அவர்கள் வேலைப்பழு காரணமாகக் கலந்து கொள்ள முடியவில்லை எனவும், பொன்

னம்பலவாணேஸ்வரம் ஆலயத்தின் தர்மகர்த்தா என்றவகையிலும், இந்து கலாச்சார அமைச்சர் என்ற வகையிலும் சுவாமிநாதன் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இந்தவிடத்தில் அரசியல் தாக்கம் ஏதும் ஏற்படும் எனத் தாம் ஒருபோது எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகளை அழைப்பதாக இருந்தால் எங்கனது பட்டியலில் மாவையும், சிறியும் இருப்பார்கள்" எனவும் அவரது மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்விடயமாக **ஒரு பேயர்** ருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்ட சைவமத குரு ஒருவர், இவ்வாறான மாநாடுகள் மூலம் இங்குள்ள இணையவர்கள் மத்தியில் சைவ மதம் பற்றிய அறிவினை ஊட்டுவதற்கு பதிலாக, இந்த அமைப்புகளில் உள்ளவர்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றார்.

இதனிடையே கொழும்பில் வர்த்தகத்தினை மேற்கொண்டு வரும் லண்டனில் உள்ள சிலருக்கு சுவாமிநாதனை சட்டத்தரணியாக இருக்கிறார் என்றும் அவர்களது வேண்டுகோளின் பேரிலேயே சுவாமிநாதன் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறார் என்றும் பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது. எது எப்படியோ, பிரித்தானிய சைவக்கோயில் ஒன்றியத்தின் உபயத்தில், கொழும்பின் போலி நல்லிணக்க முயற்சிகளுக்கு மேலும் ஒரு மதிப்பெண்ணை இந்த மாநாடு வழங்கிவிடுகிறது.

பிரித்தானிய சைவக்கோயில் ஒன்றியத்தில், விம்பிள்டன் பிள்ளையார், ஈலிங் சிறி கனக துர்க்கை அம்மன், ஆர்ச்வே முருகன், ஸ்ரோன்லி சிறி ராஜராஜேஸ்வரி அம்மன், லூசியம் சிவன், குரோலி சிறிசுவர்ண காமாட்சி அம்மன், வோல் தம்ஸ்ரோ கற்பக விநாயகர், மனோர் பார்க் சிறி சிவகாமி சமத சிதம்பரேஸ்வரர், இல்போர்ட் செல்வவிநாயகர், ஹரோ சித்தி விநாயகர் ஆகிய கோவில்கள் அங்கம் வகிக்கின்றன.

அமைச்சரை அழைக்கும் முடிவு இக்கோவில் நிர்வாகங்களின் ஒருமித்த முடிவு எனக் கொள்ளலாமா?

Trico Freight UK Ltd

Personal Effects

We now collect from, Sheffield, Bradford, Leeds, Manchester, Durham, Newcastle

Small cartons/ Large cartons/ Pallet boxes/ Large crates (5x5x5)

Collect from Galle/ Kurunegala and Colombo

Weekly sailing to Colombo (Loading every Monday)

Your goods arrive within 20 days.

Send a T/cheat for £25.00(excluding UK collection) including

freight and Sri Lanka ware house Charges (Excluding Duty / Taxes)

Book now to get most competitive Price together with

fast and efficient service to srilanka.

STREES FREE CLEARANCE

AT ALL TRICO WAREHOUSES
FROM 1ST OF OCTOBER YOU CAN PAY ALL
CLEARANCE AND WAREHOUSE CHARGES IN UK"
NOTHING TO PAY IN BELLOW WAREHOUSES
EXCEPT TAXES
(COLOMBO / GALLE / KARUNEGALA).

WE MAKE IT FASTER AND EASIER FOR YOU AND YOUR LOVED ONES TO COLLECT
GOODS FROM OUR WAREHOUSES CALL US OR EMAIL US FOR MORE INFORMATION

35 Years of Experience Behind US, Branch Officers World Wide,
Trico is Serving Thousands Of Sri Lankans Around The Globe.

TRY US AND SEE THE DIFFERENCE

555 White Hart Lane,
London N17 7RP
Fax : 020 8889 5445

Call Us Now And Make
A Booking , Send Your
Booking Via Email

020 8888 8787

Email : info@tricofreight.co.uk
Visit us www.tricofreight.co.uk

Visit us www.tricofreight.co.uk

New and used shop shelving

For all your shop shelving and refrigeration needs
please call or visit our show room for a free quote
and see how we can help



**Gondola shelving
Wall shelving
Magazine shelving
Veg displays
Shopping baskets**

Shelving4Shops.co.uk

01455 221512

New and refurbished refrigeration

Cold freeze specialise in
the installation of new and
refurbished refrigeration



**Bottle fridges Dairy cabinets
Multideck chillers**

coldfreeze.co.uk

refrigeration

with lots to choose from our Hinckley site or visit our web site
Unit A1, Asfare Business Park, Hinckley Road, Wolvey, Leicestershire LE10 3JG

மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்



நிலாந்தன்

மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியலை முக்கியமாக இரண்டு தளங்களில் பார்க்க வேண்டும்.

முதலாவது - அரங்கிற்கு வெளியே அதாவது அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலில் தமிழர்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது.

இரண்டாவது - அரங்கிற்குள்ளே தமிழ் மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பது.

அரங்கிற்கு வெளியே தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியானது மாற்றத்திற்கு முன்பு காணப்பட்டதை விடவும் இப்பொழுது ஒப்பீட்டளவில் குறைந்துபோயுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை பிற்போடப்பட்டிருப்பது அதனால்தான். மாற்றத்திற்கு முன்னரும் பின்னரும் மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் இலக்கு எனப்படுவது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதல்ல. மாறாக கொடும்பைக் கையாழ்வது தான். மாற்றத்திற்கு முன்புவரை கையாளக் கடினமாக இருந்த கொடும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குத் தமிழ் மக்கள் தேவைப்பட்டார்கள். மாற்றத்திற்குப்பின் இப்பொழுது மாற்றத்தைப் பாதுகாப்பதற்குத் தமிழ் மக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் மாற்றத்திற்காகக் கையாளப்பட்டபோது தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியானது உயர்வாகக் காணப்பட்டது.

மாற்றத்திற்கு முன்புவரை ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு அந்த அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதே சக்திமிக்க நாடுகளின் பிரதான உத்தியாகக் காணப்பட்டது. அதாவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கருவியாகத் தமிழ் மக்கள் அப்பொழுது கையாளப்பட்டார்கள். அந்தப் பொறிமுறைக்கூடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியானது அனைத்துலக அரங்கில் பேசப்படுவதற்குரிய

அரங்குகள் அகலத் திறக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது மாற்றத்திற்குப் பின் தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்தோடு ஏதோ ஒரு விதத்தில் இணங்கிப் போவதையே மேற்கு நாடுகளும், இந்தியாவும் முன்மொழிகின்றன. மாற்றத்தைப் பாதுகாப்பதென்றால் தமிழ் மக்கள் மாற்றத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் வலுச்சம நிலையை அல்லது ஸ்திரத்தன்மையை குழப்பக் கூடாது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் எதிர்பார்க்கின்றன.

அதாவது, மாற்றத்திற்கு முன்பு தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிர் நிலையில் வைத்துக் கையாண்டார்கள். மாற்றத்திற்குப் பின்பு தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பற்ற ஒரு நிலையில் வைத்து கையாள் முற்படுகின்றார்கள். மொத்தத்தில் கொடும்பைக் கையாள்வதற்கு உரிய கருவிகளாக தமிழ் மக்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்பதே சரி?.

இந்தியாவும் மேற்கு நாடுகளும் பூகோளப் பங்காளிகளாக காணப்பட்ட போதிலும் மாற்றத்திற்குப் பின்னரான நிலைமைகளைக் கையாள்வதில் இரண்டு தரப்புக்களுக்கும் அவற்றுக்கேயான தனித்துவமான இறுதி இலக்குகள் இருக்கக் கூடும். மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை இச்சிறிய தீவில் சீனாவுக்குள்ள உரித்துரிமையைக் கட்டுப்படுத்தினால் சரி. இந்தியாவுக்கும் அதுதான் பிரதான இலக்கு. அதே சமயம் ஈழத்தமிழர்களின் மீது அதிகரித்த செல்வாக்கைச் செலுத்துவதற்கு இக்கால கட்டம் அதிக வாய்ப்பானது என்று இந்தியா கருதமுடியும். ஈழத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் மிகப் பலவீனமாகக் காணப்படும் இச்சூழலில் கொடும்பிலும் ஒப்பீட்டளவில் ஸ்திரமற்ற ஓர் அரசே காணப்படுகின்றது. இத்தகைய ஓர் அரசியல் சூழலில் ஈழத்தமிழர்கள் மீது ஆகக் கூடிய பட்ச செல்வாக்கைப் பிரயோகிப்பதற்கு இந்தியா முற்படும். உத்தேச ஆசிய நெடுஞ்சாலைத் திட்டமும் இது விடயத்தில் இந்தியாவிற்கு அதிகரித்த வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரும். ஆசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்

படி தமிழ் நாடும் மன்னாரும் படகுச்சேவை மூலம் இணைக்கப்பட்டுவிடும்.

மாற்றத்தைப் பலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழும் ஈழத்தமிழர்களின் மீது ஆகக் கூடிய பட்ச செல்வாக்கைச் செலுத்தவேண்டிய தேவை இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் உண்டு. ஏனெனில் மாற்றத்தை பலப்படுத்தவது என்ற நிகழ்ச்சி நிரலானது வரப்போகும் பொதுத் தேர்தலில் மற்றொரு சோதனையைக் கடக்கவேண்டியிருக்கும். தமிழர்களையும் அணிசேர்த்துக் கொண்டால்தான் அச்சோதனையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். மாற்றத்தின் பின்னரும் மகிந்த ராஜபக்ச பலமாகவே இணைப்படுகின்றார் என்பதைத்தான் அவருக்கு ஆதரவாக நடந்த மூன்று பெரும் கூட்டங்களும் வெளிக்காட்டியிருக்கின்றன. எனவே ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான தமிழ் மக்களின் கோபமானது மாற்றத்தைப் பலப்படுத்துவதற்கும் அவசியமானது.

ஆனால் அதே சமயம் தமிழ் மக்களின் கோபத்தைக் கையாழ்வது என்பது சிங்களக் கடும்போக்காளர்களை சீண்டுவதாக அமையக் கூடாது என்றும் மேற்குநாடுகள் சிந்திக்கின்றன. சிங்களக் கடும்போக்காளர்கள் சீண்டப்படுவார்களாக இருந்தால் அது ராஜபக்ச சகோதரர்களுக்கு அனுசூலமாக மாறிவிடும் என்ற ஓர் அச்சம் மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும் காணப்படுகின்றது. அதாவது சிங்களக் கடும்போக்காளர்களை சீண்டாத ஒரு எல்லைவரை தமிழ் மக்களை அவ்வணைப்பதற்கு மேற்கு நாடுகளும் இந்தியாவும் தயாராகக் காணப்படுகின்றன. ஆனால் அதேசமயம் சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் விருது வழங்கப்பட்டமையானது தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய உணர்வலைகளைத் தோற்றுவிக்கும் என்பதைக் குறித்து மாற்றத்தின் பின்னாலிருக்கும் சக்திமிக்க நாடுகள் கவனத்தில் எடுத்திருப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள பேரம் பேசும் சக்தி இவ்வளவு தான். அதாவது, சிங்களக் கடும்போக்காளர்களை சீண்டாத ஒரு எல்லைவரை தமிழ் மக்களை கையாள் வேண்டிய ஒரு தேவை சக்தி மிக்க வெளிநாடுகளுக்கு உண்டு என்பது. அதே சமயம் தீவிர தமிழ்த்தேசிய சக்திகளை அவை அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை. இதுதான் மாற்றத்தின் பின்னரான வெளியரங்க நிலவரம்.

அடுத்ததாக உள்ளரங்க நிலவரத்தைப் பார்க்கலாம். உள்ளரங்கில் மூன்று முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

முதலாவது - மாற்றத்தின் பின் கூட்டமைப்பின் உயர் மட்டம் தொடர்பில் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்து வருகின்றன.

இரண்டாவது - வடமாகாண முதலமைச்சர் தீவிர தமிழ்த்தேசிய சக்திகளுக்கு மகிழ்ச்சி பூட்டும் விதத்தில் நடந்துகொள்வது.

மூன்றாவது - தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அதன் அரசியற் செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருப்பதோடு புதிய எதிர்பார்ப்புக்களோடு செயற்பட்டு வருகிறது.

நான்காவது - தமிழ் சிவில் வெளியானது ஒப்பீட்டளவில் அதிகரித்திருப்பதுபோல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மாற்றத்தின் பின் கூட்டமைப்பானது புதிய அரசாங்கத்தோடு ஒருவித இணக்கத்திற்கு வந்தது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. தமிழ் தேசிய அரசியல் எனப்படுவது கடந்த சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எதிர்ப்பு அரசியலாகவே இருந்து வருகின்றது. இத்தகைய ஓர் நீண்டகால எதிர்ப்பு அரசியல் பாரம்பரியத்தின் பின்னணியில் இணக்க அரசியல் எனப்படுவது சரணாகதியாகவோ அல்லது துரோகமாகவோதான் பார்க்கப்பட்டு வந்துள்ளது. மாற்றத்தைப் பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலின்படி கூட்டமைப்பானது மைத்திபால சிறிசேனாவின் அரசாங்கத்தோடு எதிர்ப்பற்ற ஒரு போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியபோது எதிர்ப்பு அரசியலுக்குப் பழக்கப்பட்ட படித்த நடுத்தரவர்க்க மக்கள் மத்தியில் கேள்விகளும் அதிருப்தியும் அதிகரித்தன. இது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குச் சாதகமான ஒரு நிலைமை தான். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவதாகவே தெரிகின்றது.

ஆனால் அதே சமயம் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கூட்டா அரசியலுக்கு புறநடையாக வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. மாற்றத்திற்குப் பின்னரான முதலமைச்சரின் நடவடிக்கைகள் பெருமளவிற்கு எதிர்ப்பு அரசியல் தடத்திலேயே செல்கின்றன. இது ஒருபுறம் தீவிர தமிழ்த்தேசிய சக்திகளைச் சந்தோசப்படுத்துகின்றது. இன்னொரு புறம் அவருடைய கட்சியின் நிலைப்பாட்டால் விசனமுற்றிருக்கும் தமிழ் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை அது தோற்றுவித்திருக்கிறது. இதை இன்னும் கூராகச் சொன்னால் தீவிர தமிழ்த்தேசிய சக்திகளின் ஆதரவுத் தளத்தை முதலமைச்சர் தன்னுடையதாகக் கவர்ந்து செல்ல முற்படுகின்றார் என்றும் கூறலாம்.

இது தொடர்பில் வேறுபட்ட வியாக்கியானங்கள் உண்டு. எதையும் நேர்மறையாகப் பார்க்கும் ஒரு பகுதி விமர்சகர்கள் கூறுகிறார்கள், முதலமைச்சர் கடந்த ஒன்றரை ஆண்டுகால அனுபவத்தில் இருந்து படிப்படியாக கற்றுணர்ந்தவைகளின் அடிப்படையிலேயே இப்படிப்பட்ட முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்று. மகாணாசபை உருவாக்கியபோது அதை அபிவிருத்திக்கான ஓர் அரங்காகவே கூட்டமைப்பின் தலைமைப்பீடம் திட்டமிட்டிருந்தது. அப்பொழுது முதலமைச்சரின் நிலைப்பாடும் அது வாகத்தான் இருந்தது. மகாணாசபை உருவாகிய புதிதில் ராஜபக்ச அரசாங்கத்தோடு இணக்கமான ஒரு போக்கை கடைப்பிடித்த அவர் அதில் வெற்றிபெறாதபோது படிப்படியாக எதிர்ப்பு அரசியல் தடத்திலேயே இறங்கிவிட்டார் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். அவர் ஓர் தொழில் சார் அரசியல்வாதி இல்லையென்பதிலானும் அதிக பட்சம் அறநெறிகளின் பார்ப்பட்டுச் சிந்திப்பவர் என்பதிலானும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் படிப்படியாக அவர் கற்றுக் கொண்டவைகளின் விளைவாகவே இவ்வாறு தீவிரமாக நடந்துகொள்கின்றார் என்பது அவர்களுடைய விளக்கம்.

ஆனால், எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் இதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். மாற்றத்தின் பின்னரான கட்சித் தலைமையின் நிலைப்பாட்டால் கட்சிக்கு எதிராகச் சிந்திக்கக்

(தொடர்ச்சி 26ம் பக்கம்)



அனைவருக்கும் எமது சித்திரைப் புதுவருட நல்வாழ்த்துக்கள்

- ✓ Accountancy & Auditing
- ✓ Business Start up Advice
- ✓ Business Plans & Cash Flow Forecasts
- ✓ Personal tax Affairs & Self Assessment
- ✓ Company Tax Affairs & Company Tax Return (CT 600)
- ✓ Preparing VAT, Payroll for the Sole Trader, Patnrship & Limited Companies
- ✓ Company Formation
- ✓ Attending VAT & PAYE visits
- ✓ Tax Investigations
- ✓ Solicitors Accounts & Accounts Reports

TAMSONS

Accounting & Tax Consultancy Ltd.
65 Southlands Road, Bromley, Kent, BR2 9QR

Tel: 020 8313 0800

இஸ்ரேல் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தமிழர்களுக்கான யத்யினைகளும்



வேல் தர்மா

(ஒரு பேப்பருக்காக)

தமிழர்கள் யூதர்களைப் போல் செயற்பட வேண்டும் தமிழர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு தமிழர்கள் யூதர்களைப் போல் செயற்பட வேண்டும் என்று போதனை பலராலும் பரவலாகச் செய்யப் படுவதுண்டு. என்னை பொறுத்தவரை யூதர்களிடையே ஒரே ஒரு காட்டிக் கொடுக்கும் யூதாஸ் மட்டுமே இருந்தான். தமிழர்களின் வரலாறே யூதாஸ்களால் நிரம்பி வழிகின்றது.

யூதர்கள் உலகெங்கும் சிதறி வாழ்ந்தனர். அவர்கள் தமது வர்த்தகத்தைப் பெருக்கவும் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் உலகெங்கும் சென்றனர். ஆனால் தமக்கென ஒரு நாட்டை அமைத்துக் கொண்டனர். தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். முதலில் கூலி வேலைக்காக ஏமாற்றிக் கொண்டு செல்லப்பட்டார்கள் தமிழர்கள். இஸ்ரேலுக்கும் பக்கத்தில் அடுத்துக் கெடுக்க ஒரு நாடு இல்லை தனால் அவர்கள் தமக்கு என ஒரு நாட்டை அமைத்துக் கொண்டனர். ஆனால் தமிழர்களுக்கு ஒரு நாடு அமைக்க முடியுமா??

♦ மூன்று சிலுவைப்போர்களின் கொல்லப்பட்ட யூதர்கள்

மூன்று சிலுவைப் போர்களில் கிருஸ்துவர்கள் யூதர்களைத் தேடித் தேடி அழித்தனர். கி.பி 1096-ம் ஆண்டு கிருஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடு யேசு நாதரைச் சிலுவையில் அறைந்து கொல்ல தற்குக் காரணமாக இருந்தவர்கள் யூதர்கள் எனக் கருதப்பட்டது மட்டுமல்ல சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட தேவதூதர் ஏசு பிரான் மூன்றாம் நாள் உயித்தெழவில்லை என யூதர்கள் கருதியதும் கிருஸ்துவர்கள் யூதர்களை வெறுக்க வைத்தது. இந்த வெறுப்புக் களால் பல யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் கத்

தோலிக்கர்களால் கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. கடவுளின் எதிரிகளைக் கொல்ல நாம் அரபு நாடுகளுக்குப் போகத் தேவையில்லை. இங்கே எம்முடன் இருக்கும் கடவுளின் எதிரிகளான இஸ்ரேலியர்களைக் கொல்வோம் என ஐரோப்பா வாழ் கத்தோலிக்கர்கள் செயற்பட்டனர். பல இஸ்ரேலியர்கள் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டனர். இரண்டாம் சிலுவைப் போர் போப்பாண்டவர் ஜூயின் - 3 ஆல் 1145-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. மூன்றாம் சிலுவைப்போர் இங்கிலாந்தில் 1189-ம் ஆண்டு எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவின் போது இஸ்ரேலியர்களுக்கு எதிரான கலவரமாக வெடித்தது. ஆனால் கால்ப் போக்கில் கதை தலைகீழாக மாறிவிட்டது. யூதர்கள் புனித நிலத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என பைபிளில் சொல்லப்படுவதாகச் சொல்லப்பட்டது. யூதர்கள் கடவுளின் குழந்தைகள், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. யூதர்கள் பற்றிய கிருஸ்துவர்களின் சிந்தனை மாறியதற்குக் காரணம் உலகெங்கும் யூதர்கள் பெரும் செல்வந்தர்களாக உருவெடுத்தாலா?

மூன்றாம் சோவியத் தலைமை அமைச்சர் அலெக்ஸி கொஸியின் மூன்றாம் அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்ஸனிடம் உலகில் எண்பது மில்லியன் அரபுக்களும் மூன்று மில்லியன் இஸ்ரேலியர்களும் இருக்கையில் நீங்கள் ஏன் அரபுக்களை விட்டு இஸ்ரேலியர்களை ஆதரிக்கின்றீர்கள் எனக் கேட்ட போது இஸ்ரேலியர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என லின்டன் ஜோன்ஸன் பதிலளித்தார். தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமா விற்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நல்ல உறவு இல்லை. கடந்த அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் ஒபாமாவிற்கு எதிராக இஸ்ரேல் செயற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வின் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருக்கும் முறுகல்

அறுபது ஆண்டுகளாகத் தொடரும் அமெரிக்க இஸ்ரேலிய உறவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக இஸ்ரேல் கரும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவின் பல நகரங்களில் யூதர்களிற்கு எதிரான கருத்துக்கள் வலுவடைந்து வருகின்றது. இதனால் இஸ்ரேல் புதிய நட்புக்களைத் தேடுகின்றது. அந்தத் தேடலில் இஸ்ரேலின் கண்ணில் முதல் தென்படுவது இந்தத்துவா ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியா.

♦ காலடியா கழுத்தடியா?

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து யூதர்களின் இஸ்ரேலிய அரசை உருவாக்குவதிலும் பாதுகாப்பதிலும் கிருஸ்துவர்கள் அதிக அக்கறை காட்டினர். ஐக்கிய அமெரிக்கா திருகோணாமலையிலும் சிலாபத்திலும் அக்கறை காட்டிய போது மட்டும் இலங்கைத் தமிழர்கள்மீது இந்தியா அக்கறை காட்டியது. தமிழர்கள் ஒரு தற்காலிக கேந்திரோபாயத் தந்திரோபாய சூழ்நிலைக்கு மட்டும் பாவிக்கப்பட்டனர். தமிழர்கள் தமது பூகோள இருப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி தமக்கு என ஒரு நிரந்தர கேந்திரோபாயப் பங்காளியைத் தேடிக்கொள்ளவில்லை. யூதர்கள் தமக்கு என ஒரு கேந்திரோபாயப் பங்காளியாக அமெரிக்காவைத் தேடிக்கொண்டனர். பாக்கு நீரிணையின் இருபுறமும் வாழும் தமிழர்களும் புது டில்லி அரசை தமிழர்களின் பங்காளியாக ஆக்காமல் தமது எஜமானராகவே பார்த்தார்கள். ஆனால் இந்தியா தனது வேலையாட்களை நடாத்தும் விதம் வேறு. தோழர் திருமுருகன் காந்தி சொல்வார். நீ இந்தியாவின் கழுத்தில் கத்தியை வைத்து கேட்டால் அது உல் காலடியில் விழும். நீ இந்தியாவின் காலடியில் விழுந்து கேட்டால் அது உன்னை எட்டி உதைக்கும். இலங்கையில் அமெரிக்கக் கால் பதிப்பு என்ற அச்சம் போய்ச் சீன விரிவாக்கம் என்ற அச்ச நிலை உருவான போது இந்தியாவின் கேந்திரோபாயத் தேவைகளுக்காக தமிழர்கள் அடக்கப்படுவதற்காக எப்படியும் அழிக்கப்படலாம் என்ற நிலைக்கு இந்தியா சென்றது. சிங்களவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது மேல் என்ற நிலைப்பாடு 1987 இல் புது டில்லியில் எடுக்கப்பட்டு விட்டது.

இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைச் சுற்றி ஐக்கிய அமெரிக்காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் கேந்திரோபாயநோக்கங்கள் அமைந்திருந்தன. அதற்கு இஸ்ரேல் அவசியமான ஒன்றானது. இருபத்தோராம் நூற்றாண்டில் ஈரானின் பிராந்திய ஆதிக்க நோக்கம், இசுலாமியத் தீவிரவாதம், சீன விரிவாக்கம், இரசிய மீள் எழுச்சி என நிலைமைகள் மாறிய போதும் இஸ்ரேலிற்கு எதிராக அமெரிக்கா திரும்பவில்லை. இசுலாமியப் பிரச்சனை தொடர்பாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒத்துழைக்காதது போல் உலகிற்குக் காட்டிக் கொள்வது இரு நாடுகளுக்கும் நல்லது என்பதை இரு நாடுகளும் உணர்ந்து கொண்டு செயற்படுகின்றன. அதே வேளை பலஸ்தீனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது தொடர்பாகவும் ஈரானின் அணுகுண்டு உற்பத்தி தொடர்பாகவும் இஸ்ரேலின் அணுகு முறையும் அமெரிக்காவின் அணுகு முறையும் வேறுபட்டதாகவே இருக்கின்றன. இந்த வேறு

பாடுகள் வளர்ந்து கொண்டே போகின்றன.

புது டில்லி காலால் இட்ட கட்டளையை தலையில் ஏற்று ஆடுபவர்களாகத் தமிழர்கள் இருக்கின்றனர். சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்தல், சுதந்திரத்தின் விழாவில் பங்கு பெறுதல் எல்லாம் தமிழர்கள் தாமாக எடுத்த முடிவுகள் அல்ல. சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கைத் தலைமை அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட ஒரு வெளிநாட்டுப் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி அவரை இராசத்திர மரபுப் படிவரவேற்றார். அப்போது அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள சிறிமாவோ விரும்பினார். அதற்கு ராஜகோபாலாச்சாரி மறுத்து விட்டார். பின்னர் அவரிடம் அவரது உதவியாளர்கள் ஏன் சிறிமாவுடன் நின்று படம் எடுக்கவில்லை எனக் கேட்ட போது அந்த அம்மா தமிழர்கள் விடயத்தில் சரியாக நடந்து கொள்வதில்லை என்றார். ஆனால் இனக்கொளையாளிகள் வடக்குக் கிழக்குப் பயணிக்கும் போது அவர்களை தமிழ்த் தேசியத் தலைமைகள் வரவேற்றப் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன.

அமெரிக்க இஸ்ரேலிய உறவு போல் தமிழர்களுக்கும் புது டில்லிக்கும் இடையில் இருக்கும் உறவை மாற்ற பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழர்களால் முடியும். அதற்கு சற்றுத் தன்மானத்துடன் செயற்பட வேண்டும்.

அமெரிக்கா இல்லாவிடில் இஸ்ரேலின் இருப்புக் கேள்விக் குறியாகிவிடும் என்ற நிலை எனக் கருதி இஸ்ரேலியத் தலைவர்கள் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதில்லை. அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் இஸ்ரேலும் பங்காளியாகவே இருக்கின்றது. தேவை ஏற்படும் அமெரிக்காவின் கட்சி அரசியலுக்குள் கூட இஸ்ரேலால் புகுந்து விளையாட முடியும். அப்படி விளையாடியும் இருக்கின்றது. இஸ்ரேலியர்களுக்கு வாஷிங்டனில் இருக்கும் புலவலுபோல் தமிழர்களுக்கு புது டில்லியில் உருவாக்க முடியுமா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மாற்றுக் கேந்திரோபாய நட்பைத் தேடிக்கொள்ள முடியும் என்ற நிலையை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தான் உருவாக்க முடியும். அப்படி ஒரு நிலையைத் தமிழர்கள் உருவாக்கினால்தான் புது டில்லியின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வரச் சாத்தியம் உண்டு. அமெரிக்க இஸ்ரேலிய உறவு போல் தமிழர்களுக்கும் புது டில்லிக்கும் இடையில் இருக்கும் உறவை மாற்ற பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழர்களால் முடியும். அதற்கு சற்றுத் தன்மானத்துடன் செயற்பட வேண்டும்.

 கருத்துக்களுக்கு - [facebook.com/orupaper](https://www.facebook.com/orupaper)  @orupaper

கடன் சுமையால் கஸ்டப்படுகிறீர்களா?

தனிநபரோ... வியாபாரமோ...

- ▶ கடன்/Credit Cardக்கு மாதாந்தம் கட்டும் பணத்தை குறைக்க...
- ▶ Bankruptcy யை தழுவ அல்லது தவிர்க்க...
- ▶ வியாபாரத்தை பலப்படுத்த...
- ▶ TAX / VAT / PAYE போன்றவற்றில் தகுந்த ஆலோசனையைப் பெற...

BBK
PARTNERSHIP



THE INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS
IN ENGLAND AND WALES

இலவச ஆலோசனைகளுக்கு இன்றே அழையுங்கள்

உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறோம்

www.bbkca.com
Email: admin@bbkca.com



Chartered Accountants and Business Recovery Professionals

- ▶ Accountancy / Audit
- ▶ Tax Solutions
- ▶ Company Formation
- ▶ Confidential Tax Consultancy
- ▶ Investigations / Tax Mitigation
- ▶ Bankruptcy / IVA
- ▶ Liquidations
- ▶ Business Startup & Consultancy
- ▶ Solicitors Rules Audit
- ▶ Payroll / VAT / Bookkeeping

 BARNET-LONDON 020 8216 2520 MR. ANANDAN
 CROYDON 020 8150 9950 MR. SIVA RANJAN
 CAMBRIDGESHIRE 01354 707 911 MR. VAHEESAN
 SOUTHGATE 020 8886 9589 MR. KANDEE

Sri Lankan president forms a "National Government"



By K. Ratnayake

Sri Lankan President Maithripala Sirisena announced on Sunday the formation of a "national government," incorporating his Sri Lanka Freedom Party (SLFP) into the ruling United National Party (UNP)-led coalition.

The sudden decision to broaden the coalition was taken in secret talks on Thursday with former President Chandrika Kumaratunga, who remains a senior SLFP figure, and Prime Minister Ranil Wickremesinghe, the UNP leader. Sirisena allocated 26 cabinet, deputy and state minister positions to SLFP parliamentarians in an attempt to stabilise his shaky government.

Sirisena, who was health minister under President Mahinda Rajapakse, defected from Rajapakse's cabinet to contest the January 8 presidential election. It was a carefully engineered regime-change operation by Washington's Obama administration with the help of Kumaratunga and the pro-US UNP. The US wanted to scuttle the Rajapakse government's relations with China and line up Sri Lanka firmly behind the US "pivot" to Asia to encircle China diplomatically and militarily.

During the presidential election campaign, in order to garner votes, Sirisena and the UNP promised to deliver constitutional reforms, as well as economic relief for working people, within 100 days and then

dissolve the parliament on April 23 to hold a general election in June.

However, discussions on constitutional reforms have dragged on for two months as a result of factional rivalry and differences within both the government and the parliamentary opposition.

The UNP initially formed a minority coalition government after Sirisena won the election. As the SLFP-led United People's Freedom Alliance (UPFA) has around 130 seats in the 225-member parliament, the government depended on its support. The government's ruling partners included the Sinhala extremist Jathika Hela Urumaya (JHU) and Muslim communal parties.

To exploit the hostility among workers and the poor toward the anti-democratic executive presidency and Rajapakse's authoritarian rule, Sirisena nominated constitutional reforms as a priority. He promised to abolish the executive presidency and return to a more parliamentary form of government.

The UNP proposed to curb the president's powers and transfer them to the cabinet, headed by the prime minister. The JHU, however, accused the UNP of trying to place executive powers totally in the prime minister's hands, and the SLFP made similar allegations.

A final proposal, said to be agreed by the ruling and opposition parties,

was gazetted on March 16 as the 19th amendment to the constitution. However, the cabinet again changed the proposal this week, before it presenting to parliament.

Under the revised plan, executive powers will be transferred to a cabinet headed by the prime minister, and responsible to parliament. The president will be the head of the state, acting under the advice of prime minister, but he will be commander-in-chief of armed forces. His power to dissolve the parliament within one year after its election is to be weakened by extending to four years the period free from presidential intervention. Appointments to top state posts, including high judicial offices and the election commission, will be made by a constitutional council selected by the government and the opposition.

This façade has nothing to do with any concern for democratic rights. All these parties, including the UNP and SLFP, have thoroughly anti-democratic records. They have imposed International Monetary Fund austerity programs, police-state measures and nearly three decades of war to suppress Tamils and split the working class. The JHU, a vociferous supporter of this agenda, has only tactical differences over the form of the continuing repression.

Factional clashes are continuing within the government and the SLFP. JHU cabinet minister Champika Ranawaka declared on Monday that the amendment was a "constitutional coup" by the UNP to seize power. The SLFP's parliamentary opposition leader, Nimal Siripala de Silva, said he would not quit that post, posing the question as to whether the SLFP as a whole had joined the government. He said the SLFP would not back the amendment unless electoral reforms were included. In another speech, Silva underscored doubts about the holding of the June election, saying that the promise to dissolve parliament on April 23 and conduct an early election was not binding.

Rajapakse is exacerbating the political crisis by seeking to assert his influence within the SLFP. Sections of the SLFP and its Sinhala extremist partners in the UPFA—the National

Freedom Front and Mahajana Eksath Peramuna—backed by the opportunist Lanka Sama Samaja Party and Stalinist Communist Party, are campaigning for Rajapakse to become a prime ministerial candidate in the scheduled election. Their chauvinist slogan is "Save the motherland," denouncing Sirisena for seeking an accommodation with the Tamil elite.

Rajapakse is going round the country, attending religious ceremonies at prominent Buddhist temples to meet monks and his supporters. He opposes the SLFP joining the ruling coalition, calling it "a time bomb" for the party.

By forming a "national government," Sirisena is trying to scuttle the moves by Rajapakse and other opposition parties. Above all, however, the main concern of Sirisena and the UNP-led government is the growing discontent among workers and the poor.

In order to win votes, the government promised measures to address the cost of living, but the wage increase pledged for public employees was reduced to an allowance. During the past two weeks, workers in free trade zones and contract employees have held several protests demanding pay rises. Peasants from rural districts have travelled to Colombo to demonstrate, demanding reasonable prices and subsidies.

Trade unions backed by fake "lefts," such as the United Socialist Party, have organised the protests to head-off the growing social unrest. Nevertheless, the protests are symptoms of a developing socially explosive situation.

The Sinhala communalist Janatha Vimukthi Peramuna (JVP) is seeking to exploit the developing opposition to the government, after providing crucial support to Sirisena as a member of his National Executive Council (NEC), an advisory body. JVP leader Anura Kumara Dissanayake said a national government was not in Sirisena's election manifesto, and the JVP would decide whether to continue in the NEC only after "consulting civil groups."

Sirisena and sections of the ruling elite are clearly seeking to get all the parties of the political establishment together to consolidate the pro-US government and take on the working class and the poor. Speaking to media executives last Wednesday, Sirisena emphasised the

importance of a national government and said he intended to work for such a government "at least for two years," even after an election.

The Sinhala communalist Janatha Vimukthi Peramuna (JVP) is seeking to exploit the developing opposition to the government, after providing crucial support to Sirisena as a member of his National Executive Council (NEC), an advisory body. JVP leader Anura Kumara Dissanayake said a national government was not in Sirisena's election manifesto, and the JVP would decide whether to continue in the NEC only after "consulting civil groups."

A Daily Mirror editorial on Monday glorified the declaration of a national government. It declared: "If a momentous chapter in Sri Lanka's history began on January 8 this year, then a golden page was written yesterday when the two main political parties decided to rise beyond self-centred party politics." Likewise, Ceylon Today quoted "market sources" saying a national government would "give stability, attract FDI [foreign direct investment] and relieve pressure on the rupee."

Those statements indicate that alarmed sections of the ruling elite want a united effort to defend their interests, above all against the working class.

Courtesy: World Socialist Website



Mass Global Shipping

Reliable, Dependable and honourable





Special Offer Freight + Wooden Box

£65.00



33 inches(L) 26 inches(W) 27 inches(H)

33" X 26" X 27" = Cuft 13

CITY WAREHOUSE

Located at **BIG YELLOW STORAGE, Wandsworth**

Mass Global Shipping - 100 Garratt Lane, London SE18 4DJ

T: 020 8864 4244 M: 07940108177

Special Offer

Within London Collection

£10/-*

* Within London Postcode Only

Door 2 Door Island-wide

within Colombo **£40***

* T carton

VEHICLES SHIPMENT

From **£725** all inclusive*

Conditions Apply

No Hidden Charges

No 3rd Party Agents

Fully Gated Yard Facility 24X7 CCTV Monitoring

No. 58, THE ARCHES, HARROW, HA2 8AA

Tel : 0208 422 1232, 0208 864 4244

Opening Times - Monday to Friday 9am - 6pm | Saturday 9am-6pm

E-Mail: info@massshipping.com Web : www.massshipping.com

4 Collection Points :

Harrow, Watford, Knightsbridge, Croydon

Proof of secret camps Prime Minister Wickremesinghe denies exist



Despite Prime Minister Ranil Wickremesinghe's public denial, credible reports have emerged to prove beyond any reasonable doubt that the Sri Lankan military still operates secret camps in the north, where surrendered ex-Tamil Tiger rebels and those who were made to disappear during and after the war, have been held and tortured to-date.

Relatives and families of four such people who are currently held in these secret camps in the Wannai for a prolonged period have reported this matter to the International Committee of the Red Cross (ICRC) and sought its help to get their loved ones released.

The reports of the operation of secret camps have come at a time when Prime Minister Wickremesinghe during his three-day official visit to the North late last week publicly denied claims made by Jaffna District

Parliamentarian of the Tamil National Alliance (TNA) Suresh Premachandran in this regard.

"After we took over the government, there are no secret camps. I cannot speak for the time before that," Mr Wickremesinghe said in Jaffna on Friday (March 27).

Keppapulavu secret camp

Balananthini Viswanathan has filed a writ application in the Mullaitivu district court demanding the court to help releasing her husband Chelliah Viswanathan who had surrendered to the army during the final days of the war in May 2009 and gone disappeared since then.

She claims that her husband has been held in an army camp in Keppapulavu, a fertile village in the Mullaitivu district. After the war, the military has taken over this village denying access to about 350 native

families displaced by the war.

Her writ application is set to be taken up tomorrow in the court.

About 50 held in Keppapulavu secret camp

Another ex-LTTE cadre, who had also surrendered to the army in May 2009 has contacted one of his relatives from this Keppapulavu secret camp and informed that about 50 people were being held in the camp.



The JDS withholds the details of this person and that of his relatives for safety reasons.

Meanwhile, a mother whose son was made to disappear in 2011 said that her son Ravindran Mayuran has been brought to the Mancholai hospital in Mullaitivu late last month for a urinary treatment.

According to his mother Rosemalar, some family relatives have met

Mayuran and spoken to him at the hospital on February 27 around 10 am, thinking that he has been released from the military custody. But when she went to the hospital on the following morning to visit her son, she was told by the doctors that no one in that name has been treated or admitted to the hospital.

The JDS reliably learns that the military personnel who brought 27-year old Mayuran to the hospital have warned the hospital administration not to maintain any record with regard to his admission or treatment at the hospital.

Mullaitivu secret camp

According to Rosemalar, Mayuran has told the relatives during the brief meeting that he has been held and tortured in an army camp in Mullaitivu. He has also said that he has been badly affected and often falling ill due to excessive torture.

Mayuran, a father of one, from 8th Division Manthuvil in Mullaitivu was first taken away from Arunasalam Welfare Centre in Chettikulam Manik Farm area in May 2009 by the military for interrogation. He was held and interrogated in Nelukkulam, Vavuniya Chinna Mankulam and Welikanda military detention camps.

He was released on 16 November, 2010 at a function at Vavuniya Tamil Maha Vidyalayam and was living with his wife and child at Kadirgamar Welfare centre. He used to go out and do some odd jobs to look after his family.

On 2nd February, 2011 he was made

to disappear again while returning from work. The family has informed the ICRC and was waiting to know his whereabouts. It is under this circumstance that he has been met by some relatives and neighbours on February 27 while waiting for a urinary treatment at the Mancholai hospital. He had to end his conversation with them abruptly after noticing that he was being closely monitored by those who brought him to the hospital.

The native of Keppapulavu has been forcibly resettled in a jungle area east of Keppapulavu in September 2012.

Jegatheepan Devaraja who was made to disappear in April 2009 has been seen by her cousin sister travelling in a military truck. The 27 year old boy from Mullaitivu was seen wearing a dress similar to the army. This has now been informed to the ICRC.

The native of Keppapulavu has been forcibly resettled in a jungle area east of Keppapulavu in September 2012. The 59 Division of the army has set up a massive camp in Keppapulavu, which includes a government school.

MP Suresh Premachandran has demanded the new government in parliament and outside to conduct a thorough investigation into the credible reports of secret camps.

Courtesy: jdslanka.org

அட்சய திருதியை முன்னிட்டு எதிர்வரும் 21, 22ம்

திகதிகளில் நகைகள் அனைத்தும் நம்ப முடியாத விலைகளில் !

£ 300க்கு மேல் நகைகள் கொள்வனவு செய்பவர்களுக்கு ஒரு இலட்சமி Coin-முற்றிலும் இலவசம்



செல்வராஜா

கோல்டு ஹவுஸ் & டெக்ஸ்டைல்ஸ்

செல்வராஜா கோல்டு ஹவுஸின்

தங்கத் திருவிழா!

அனைவருக்கும் எமது இனிய

சித்திரைப் புக்தாண்டு நல் வாழ்த்துக்கள்



*Terms & Conditions apply

162 B, Mitcham Road London SW17 9NJ

Tel : 020 8767 3795 | 07825 005 269

கிணற்றை விற்று வாங்கிய விவசாயி

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் கிணற்றடியில் நின்று கொண்டிருந்தான். கிணற்றை வாங்கிய விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.



விவசாயிக்குக் கோபம் வந்தது. 'எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே' என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் 'ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும் தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே! என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் 'நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில் தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு' என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

நீதி: ஏமாறுபவர்கள் பலர் இருக்கத் தான் செய்வார்கள் இருந்தாலும் புத்தி சாலித் தனமாக பல இடங்களில் நாம் செல்ல வேண்டும்.

பழமொழிகள்

சில..

- ❑ அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
- ❑ அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- ❑ அழுத பிள்ளை பால் குடிக்கும்.
- ❑ அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
- ❑ ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ❑ ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ❑ ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ❑ ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
- ❑ ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ❑ ஆனைக்கும் அடிசறுக்கும்.
- ❑ இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
- ❑ இஞ்சி இலாபம் மஞ்சளில்.
- ❑ இரக்கப் போனாலும் சிறக்கப் போ.



RaisingOurKids.com

Issue 238 Winner

A. Nethira

நாள் ஒரு குறள்

புறம்குன்றி கண்டனைய ரீரனும் அகம்குன்றி மூக்கில் கரியார் உடைத்து.

விளக்கம்: புறத்தில் குன்றிமணி போலச் சிவப்பாகத் தோற்றம் தந்தாலும், உள்ளத்தில் குன்றி மணியின்மூக்கைப் போல் கருத்திருப்போரும் உண்டு.

Beware of those with an external pose like a berry, whose mind is stained dark like its nose.

ஹார்டோனியம்

பெட்டி பற்றி சில...



❑ 1842ஆம் ஆண்டு ஹார் மோனியம் பிரான்ஸ் நாட்டில் அலெக்ஸாண்ட்ரா டி பெய்ன் என்பவரால் உருவானது.

❑ கர்நாடக சங்கீதத்தில் அதிகமாக பயன்படுகிறது. ஐரோப்பிய நாட்டு இசைக்கருவி

❑ 19ஆம் நூற்றாண்டில் தான் இது பிரபலமானது.

❑ இது தொடக்க காலத்தில் கால்களை பயன்படுத்தி ஒலியெழுப்பப்பட்டது.

❑ 1930ஆம் ஆண்டு மின்சார ஆர்கான் வடிவமைக்கப்பட்டது.

தம்பி தங்கைகளே....

உங்களது பிறந்தநாள் வாழ்த்துகள், குடிக்கதைகள் மற்றும் படங்கள் வரைந்தும், விடுகதைகள், பழமொழிகள் என்று எதுவானாலும் உங்களது பெயரைக் குறிப்பிட்டு எமது முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வையுங்கள். அனுப்பும் போது உங்கள் பெயர் முகவரியுடன் உங்கள் நிழற்படத்தையும் மறக்காமல் அனுப்பி விடுங்கள்...

மின்னஞ்சல் முகவரி : info@orupaper.com

அஞ்சல் முகவரி : Oru Paper 'Kids Zone'

G11 Lombard House, 2 Purley Way, Croydon, CR0 3JP

ஏங்கிய சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மாணையும் புள்ளி மாணையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தை யைப் பார்த்த மாண்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கிநின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மாணைத் துரத்தலாம். அதன் இறைச்சி தான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு



மாணைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலை தூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை 'அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி, புள்ளி மாணைப் பிடிக்கலாம்' என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளி மான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.



விடுகதைகளும் விடைகளும்...

மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?

-தீபம்

அந்திவரும் நேரம், அவரும் வரும் நேரம் அது என்ன?

-நிலா

இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை

-இதயம்

எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?

-மின்விசிறி

உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?

-தக்காளி

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

-கண்

ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?

-காடல்

மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?

-காளான்

மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?

-மஞ்சள்

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல

-கடல்

வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?

-பூட்டும் திறப்பு

காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை.

-நெல்லு

கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர்? அது என்ன?

-கண்ணீர்

அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைப்பான் அவன்

-மேளம்

Nisiposha

நிசிபோஷா நிசிபோஷா

3* for
£1.00
* 200g x 3

High Calcium

Enriched with Iron

Fortified with Zinc

High Protein

சக்திக்கும்...

புத்திக்கும்....

இப்போது அனைத்து

தமிழ்க் கடைகளிலும் நிசிபோஷைவப்

பெற்றுக்கொள்ளலாம்

அனைவருக்கும் எமது சித்திரைப் புதுவருட நல் வாழ்த்துக்கள்

SARASAS

SOUTH INDIAN RESTAURANT

- தென்னிந்திய, இலங்கை, வட இந்திய, செட்டினாட் மற்றும் சைனீஸ் உணவின் ருசியை அனுபவிப்பவர்கள்.
- உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது நீங்கள் விரும்பும் இடத்தில் எமது தோசை தயாரிக்கப்படும்.
- சகல பாத்திரங்களும் நாம் கொண்டு வருவோம்.
- நீங்கள் எமது உணவை ருசித்து மகிழவேண்டியது மாத்திரமே



* Outdoor catering * Function hall * Party orders

புதிய விழாக்களுக்கான மண்டபம் Bar வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது



SARASAS CATERING

எமது சேவை, கற்பனை, ருசியான உணவு, சிறந்த சமையல் ஆகியவற்றின் வெளிப்பாடாகும்

630-634 Uxbridge Road, Hayes, Middlesex, UB4 0RY

TEL : 020 8561 8188 for further enquiries please contact : 07939 246 552

Email: raj@sarasasrestaurant.com www.sarasasrestaurant.com

We make 30
different Types of Dosa

Opening Times 12.00
noon to 11.00pm
(7 days a week)

FREE CAR
PARKING UPTO
100 CARS

Great prices on your favourite brands

ASDA

45p



Maliban lemon puff biscuits
200g

50p



Necto drink
330ml

80p



Maliban gem sweet biscuits
200g

£1



Harischandra noodles
400g

£1.40



Cinnamon sticks
50g

£1.50



Red raw rice
1kg

£1.50



Maliban real chocolate cream biscuits
500g

£1.70



MD woodapple jam
485g

£2.20



Larich Seeni sambol
300g

£3.65



MD Kithul treacle
400g

www.ASDA.com/worldfoods

Selected stores. Available while stocks last. Offer available from 9am on Friday 3rd April 2015. Maliban Lemon Puff Biscuits 200g (22.5p per 100g), Necto Drink 330ml (15.2p per 100ml), Maliban Gem Sweet Biscuits 200g (40p per 100g), Harischandra Noodles 400g (25p per 100g), Cinnamon Sticks 50g (£2.80 per 100g), Maliban Real Chocolate Cream Biscuits 500g (30p per 100g), MD Woodapple Jam 485g (35.1p per 100g), Larich Seeni Sambol 300g (73.3p per 100g), MD Kithul Treacle 400g (91.3p per 100g). Online minimum spend will apply and delivery charges may apply. Mobile network charges may apply.

செய்வன திருந்தச் செய்

எத்தனையோ மைல்களுக்கப்பால் சுழன்று கொண்டிருக்கும் சூரியனையும், சந்திரனையும், பூமியையும் ஒரே நேர்கோட்டில் வரவைக்கும் சூரிய கிரகணம் கடந்த வெள்ளிக்கிழமை (19-03-2015) பெரிய பிரித்தானியாவில் சில இடங்களில் துல்லியமாக பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன் 100% சூரியகிரகணத்தை 11-08-1990இல் கோர்ன்வோல் என்ற பகுதியில் காணப்பட்டதாக அறிகிறோம். அடுத்து வரப்போகும் சூரிய கிரகணத்தை 2090ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் காண முடியுமென வான சாஸ்திரிகள் கணித்துள்ளனர். இதிலிருந்து நாம் படிக்கும் பாடம் என்ன வெனில், ஓளவையார் கூறிவைத்த செவ்வன திருந்தச் செய், எமக்குமட்டுமல்ல சூரிய குடும்பத்திற்கும் பொருந்துமென்பதில் மறுப்பும் இல்லை. பிசகும் இல்லை.

இயற்கையின் படைப்புக்கான சூரியன், சந்திரன், பூமி ஆகிய கிரகங்கள் அனைத்தும் தமது கருமங்களை உரிய காலத்தில், உரிய நேரத்தில் செவ்வனே செய்து, காலம் தவறாமல் கருமங்கள் ஆற்றாது போனால், எமக்குக் கிடைக்கும் அனைத்து வளங்களும் அற்றுப் போய் விடும். இயற்கையின் அற்புதமான செயற்பாடுகளினால்தான் குறித்த காலத்தில் மழையும், வெயிலும், பனியும் மாதந்தவறாமல் மக்களை அனுபவிக்க வைக்கின்றன. இவை செவ்வன தவறவிடுமானால் மனித வாழ்வுக்கு ஆதார மில்லாமலே போய்விடும். பகுத்தறிவில்லாத பறவைகள் கூட தமது குஞ்சுகளுக்கு இரைதேடி குறித்த நேரத்தில் வேளை தவறாமல் தமது கருமங்களை செவ்வனவே செய்யும்போது மனிதர்கள் தமது கடமையை செவ்வனவே செய்யவேண்டியது அவசியமல்லவா, குடும்பங்களில், ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையுண்டு. குழந்தைகள் தொட்டு பெரியோர் வரை தமக் குரிய கருமங்களை செவ்வனவே செய்ய முயன்றால் ஏராளமான பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

செய்யும் கருமங்கள் திருத்தமாகச் செய்யாது போனால், விஞ்ஞானம் முன்னேறிவிட்ட இக்காலத்தில், உலகத்தோடு ஒத்துப் போக முடியாத ஒரு நிலை உண்டாகுவது தவிர்க்க முடியாது போய்விடும். சமீபத்தில் நாம் கண்டு கொண்ட சூரிய கிரகணத்தைக்கூட வான சாஸ்திரிகள் சரியாகக் கணிக்காது போயிருந்தால், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இக்காட்சியைக் காணமுடியாமல் போயிருக்கும். செய்யும் காரியங்கள் எதுவாகவிருந்தாலும், அவற்றை திருத்தமாகச் செய்தால் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். ஓளவையாரின் பொன்மொழி இக்காலத்துக்கும் பொருந்தும்.

கடவுள் விடை கொடுத்தாலும் பூசாரி விடை தரவில்லை.

ஒற்றையாட்சி முறையினால் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித விமோசனமும் கிட்டப் போவதில்லை என்று வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் விடுக்கப்படும் திடீர் அறிவிப்பு, பெரும் பாண்மை சிங்களவர்களால் எவ்வாறு விமர்சிக்கப்படுமோ தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை என்பதை மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் கடைப்பிடிக்கும் கஞ்சத்தனம் நிரூபிக்கின்றது.

உயர் பாதுகாப்பு வலயத்துக்கு தேவைப்படாத 1122.76 ஏக்கர் நிலத்தை விடுவிக்கப் போவதாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் 10 சதவிகித நிலத்தைத் தானும், காணிகளின் உரிமையாளர்களுக்கு முழுமையாக கையளிக்கப்படவில்லை என்ற செய்தி உடனடியாக மீள்குடியமரச் சம்மதித்த 1415 குடும்பங்களில் 200 குடும்பங்கள் தமது ஏமாற்றத்தை தெரிவிக்கின்றன. மூன்று வாரங்களுக்குள் மீள்குடியேற்றம் துரிதகதியில் இடம்பெறுமென குழுவைத் தலைமைசார் சுவாமிநாதன் கிடைத்ததைப் பெற்றுக்கொண்டு திருப்தி அடையுங்கள் என போதனை செய்வது எரிந்த வீட்டில் புடுங்கியது இலாபம் என்ற இயலாத தனத்தை ஞாபகமுட்டுகிறது.

ததைப் பெற்றுக்கொண்டு திருப்தி அடையுங்கள் என போதனை செய்வது எரிந்த வீட்டில் புடுங்கியது இலாபம் என்ற இயலாத தனத்தை ஞாபகமுட்டுகிறது.

ஈழத்தமிழர்களை குறிப்பாக 1990ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வலிவடக்கு, வலி கிழக்கு மக்களை அரசாங்கம் ஒருபுறமும், இராணுவம் மறுபுறமும் வதைத்து வாட்டுவது இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

மூன்று நாட்களுக்கு முன்னர் இராணுவப் படைத் தளபதியுடன் வசாவிளான் வழியாக பலாலிக்குச் சென்ற வடமாகாண சபையின் முதலமைச்சர் பின்னர் அதேவழியாகச் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டு, எல்லை போடப்பட்டு, படைமுகாம்கள் முளைத்துள்ளதை நேரி

தகவல் கருச்சியல்

வைத்திருப்பவர் : உமா மகாலிங்கம்

னில் கண்டதின் பின் விடுத்த செய்தி, மீளக் குடியமர முற்படும் மக்களின் கதியை எண்ணிப் பார்த்தால் கடவுள் விடை கொடுத்தாலும், பூசாரி விடை தருவதாகயில்லை என்று எண்ணுவதில் தவறில்லையே.

வலி வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்களின் அன்றாடத் தேவைகளான பாடசாலை வசதி, வைத்தியசாலைத் தேவை, பிரதேச சபைக்காரியாலயத்தின் அவசியத்தொடர்புகள் ஆகியவற்றை இலகுவில் சென்றடையக்கூடிய வழியான வசாவிளான் பலாலிக்கிடையேயுள்ள பாதையை முடக்குவதால், எந்தவித நல்லெண்ணமும் தெரிவதாகப் படைத்தரப்பினர் மீது, மீளக் குடியமரும் மக்கள் அவநம்பிக்கை கொள்வதில் அர்த்தமுண்டல்லவா, தடுக்கும் வேலிகளையும் முடக்கும் பாதைகளையும் விடுத்து நம்பிக்கை என்ற உறவு எப்போதும் பாதுகாப்பை நிரந்தரமாகத் தருமென்பதை உணர்வது எப்போது?

மாதுளம் பழத்தின் மருத்துவ மகிமை

இரண்டாம்தர நீரிழிவு நோயினால் அவதிப்படும் 3.1 மில்லியன் பிரித்தானியர்கள் 2030 ஆண்டளவில் 4.6 மில்லியன் அளவில் உயரக் கூடிய ஆபத்து எதிர் நோக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான முயற்சிகளை கைக்கொள்ளாது போனால் நீரிழிவு நோயின் ஆக்கிரமிப்பை தடுக்கவே முடியாது போய்விடுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உயிரியல் ஆய்வாளர் நடத்திய பரிசோதனையில் உணவை உட்கொண்டபின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் மாதுளம்பழத்தில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். உணவுடன் சேர்ந்தோ அல்லது அதன் பின்னரோ மாதுளம்பழத்தின் சாற்றை உட்கொண்டால் சர்க்கரையின் அளவை நிச்சயம் குறைத்துவிடலாமென பரிந்துரைக்கின்றனர்.

மலிவாகக் கிடைக்கக்கூடிய மாதுளம் பழத்தை விட்டுவிட்டு தினமும் உட்கொள்ளும் மாத்திரைகளை உட்கொள்வது இனிக்கவா போகிறது. சந்தையில் மாதுளம்பழம் கிடைக்கவில்லையென்றால் அதன் சாறு அடைத்த போதல் தாராளமாகவே கிடைப்பதாக Pome Great என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது. நீரிழிவு நோயைத் தடுக்கும் சுயாதீன நம்பிக்கை நிறுவனத்துடன் இணைந்து சர்க்கரைக்கு பதிலாக மாதுளம்பழத்தின் சாற்றை உபயோகிக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பெண்கிளிட் கூறுகிறார். தாயகத்தில் வீட்டுக்குவீடு மாதுளம் மரங்கள் தவறாமல் வளர்த்து வருவதை கண்ட அனுபவங்கள் நிறைய உண்டு. அதனால்தான் என்னவோ அங்குள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் அண்டுவதே இல்லை. அந்தப் பாக்கியத்தை இழந்தவர்கள் மாதுளம்பழத்தின் சாறையாவது உட்கொண்டு நீரிழிவு நோயைத் தடுப்பது நல்லதல்லவா.

myluckyweb.com

நீங்களே உங்களுக்குத் தேவையான ஒரு கனவு வெப்சைட்டை உங்களுக்குப்

பிடித்தவகையில் நீங்களே வெறும் முப்பது நிமிடங்களில் டிசைன் செய்து கொள்ள முடியும்.

தலைப்பைப் பார்த்தவுடன் தலையைச் சுற்றுகின்றதா? வெறும் முப்பது நிமிடங்களில் எப்படி ஒரு வெப்சைட்

அதுவும் மாதம் £4.99 செலுத்தி நமக்குப் பிடித்த வகையில் டிசைன் செய்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றீர்களா?

இதை செய்து முடிப்பதற்கு myluckyweb.comற்கு வரவும் இல்லாவிட்டால் தொலைபேசியில் அழைக்கவும்.

இதை நீங்கள் செய்து முடிப்பதற்கு உங்களுக்கு ஓர் வீடியோ கொடுக்கப்படும்.

அதைப் பார்த்து உங்களுடைய வெப்சைட்டை நீங்களே டிசைன் செய்து கொள்ளலாம்.

இதுமட்டுமன்றி உங்களுக்கான வெப்சைட்டை நாங்களே டிசைன்

செய்து கொடுப்பதாயின் கட்டண விபரம்

Basic Website - £700

Online Shopping Website - £1400

Media Website - £900



உங்களுக்கு எங்களுடன் இணைந்து வேலை செய்து சம்பாதிக்க விருப்பம் இருந்தால் எம்மைத் தொடர்பு கொள்ளவும். கொமிசன் விபரம் கீழே;

- நீங்கள் ஒரு வெப்சைட்டை உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது விற்பனை செய்து தந்தால் அதில் 25% கெமிசன்.
- ஒரு விமான டிக்கட் விற்பனை செய்தால் அதில் 5% கெமிசன் கொடுக்கப்படும்.
- உங்களால் ஆங்கிலத்தில் கட்டுரை எழுத முடிந்தால் அதற்கும் கொமிசன் கொடுக்கப்படும்.
- நீங்கள் எமது வெப்சைட்டிற்கு வந்து தினமும் 15 நிமிடங்கள் வரை எமது வெப்சைட்டில் உள்ள கட்டுரைகளைப் பார்வையிட்டால் அதற்கும் கொமிசன் வழங்கப்படும்.
- உங்கள் ஓய்வு நேரங்களில் சம்பாதிக்க விரும்பினால் அதற்கும் வழிவகைகள் செய்து கொடுக்கப்படும்.

தொடர்புகளுக்கு

Tel : 0044 74 1750 3226

Email : info@luckythreefly.com

ஈழத்தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசியத்தின் அடையாளங்களை மீள்கொண்டுவந்த இளந்தளிர் 2015



ஈழத்தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசியத்தின் அடையாளங்களை மீள்கொண்டுவந்த இளந்தளிர் 2015 நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது.


தமிழ் பாடசாலை மாணவர்கள், நடனக்குழுக்கள் மற்றும் தமிழ் இளையோரின் நடனம், பாடல், கவிதை, பேச்சுக்கள் மற்றும் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாலைப் பொழுதுபோக்கு ஏற்ற நிகழ்ச்சியாக இது அமைந்து இருந்தது. இவை அனைத்தும் ஈழத் தமிழ் அடையாளம், தேசிய சின்னம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது.

நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தில் தமிழீழ வங்கி, கல்வி, போக்குவரத்து போன்றவற்றின் மாதிரி வடிவங்கள் வைக்கப்பட்டதோடு தமிழீழத்தின் கட்ட கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலை புலிகளின் மீது விடுத்திருந்த தடைக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்காடியலதன் சுந்தரலிங்கம் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்புரை ஆற்றியிருந்தார்.

நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட படங்களையே நீங்கள் மேலே காண்கிறீர்கள்

நடக்க இருக்கும் நிகழ்வுகள்




London Tamil Market

சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு பல்வேறு வணிக நிறுவனங்கள் சேர்ந்து நடாத்தும் லண்டன் தமிழர் சந்தை
நேரம்: காலை 10.00 மணி முதல்

இடம்: Byron hall, Harrow leisure centre, Harrow, Middlesex, HA3 5BD, London

தொடர்புகளுக்கு : www.nachiyarevents.com



16வது சைவ மாநாடு

பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் நடாத்தும் 16வது சைவ மாநாடு.

முதலாவது நாள் நிகழ்வுகள்.

இடம்: Woodbridge High School,

St Barnaby Road, Woodford Green, Essex IG8 7DQ.

இரண்டாவது நாள் நிகழ்வுகள்.

இடம்: Alperton Community School (Annexe),

Ealing Road, Wembley, Middlesex HAO 4JE.

நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 8.00 வரை

நடந்த நிகழ்வுகள் மற்றும் நடக்க இருக்கும் நிகழ்வுகள் எவையாயிருந்தாலும் பிரசுரிப்பதற்கு தொடர்பு கொள்ளுங்கள்

www.facebook.com/orupaper

Email: info@orupaper.com

தொலைபேசி இலக்கம்: 020 7043 4314.



THE MORTGAGE ORGANISATION

AUTHORISED BY THE FINANCIAL CONDUCT AUTHORITY

RESIDENTIAL MORTGAGES & COMMERCIAL MORTGAGES

Contact:

David Eva

OR

Ernest Sri

258- High Street North
Manor Park, London E12 6SB

Tel: **020 8475 0755**

Fax: **020 8470 4755**

Mob: **07803 600 543**

Commercial Loans

- Petrol Stations, Social Clubs
- Hotels, Restaurants & Takeaways
- Convenience Shops
- Pharmacies, Care Homes,
- Optician, Dentist
- Children Nurseries

Residential Mortgages

- Re-Mortgages
- Buy to Let
- Bridging Loans
- Right to Buy
- Help to Buy



Loans can be arranged for leasehold and freehold businesses

Arrangements are made to meet senior business manager from leading banks in our premises THE MORTGAGE ORGANISATION

How will a 'YES' make you feel ?

YOUR HOME MAY BE REPOSSESSED IF YOU DO NOT KEEP UP REPAYMENTS ON YOUR MORTGAGE

எரிதழல் கொண்டு வா...



ச.ச.முத்து

யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று.

தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அது வரை, அந்த நிமிடம்வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை. அதுவும் பெருந்திரளாக மக்கள் கூடி நின்ற ஒரு பொதுக்கூட்ட இடத்தில் இப்படி நடந்தது இன்னும் அதிர்ச்சியை பலருக்கு கொடுத்திருந்தது. அதனைவிட, அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சி கொடுத்த இன்னொரு விடயம் ஜீப் எரிக்கப்படுவதற்கு முன்னர் துப்பாக்கிமுனையில் சில அரசியல் கோசங்கள் எழுப்பப்பட்டு அதன் பின்னரே எரிக்கப்பட்டது என்பது.

1981ம் ஆண்டு மார்ச்சுமாதம் 15ம் திகதி வல்வெட்டித்துறையின் கடற்கரைவீதி ஒன்றில் அந்த ஜீப் பலபல செய்திகளை நிகழ்காலத்துக்கும் இனிவரப்போகும் எதிர்காலத்துக்குமாய் சொல்லியபடியே பிழம்பாக எரிந்து கொண்டிருந்தது. ஜீப்பை எரித்த சீலன், சங்கர், கிட்டு, லாலா மற்றும் ஒரு போராளி எரியும் ஜீப்பை பார்த்தபடியே அந்த இடத்தைவிட்டு அகன்று கொண்டிருந்தனர். (இந்த ஆண்டுடன் 34 வருடமாகிறது. ஆனாலும் சம்பவங்களும் பின்னணியும் இப்போதைக்கும் பொருந்துவதுதான் ஆச்சர்யம்)

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அந்த நாள் மிக முக்கியமான நாள். எரிந்தது வெறுமனே ஒரு ஜீப் மட்டுமல்ல. அது ஒரு முக்கிய முரண்பாடு ஒன்றின் ஆரம்பகுதியீடாக இருந்ததுதான் முக்கியம்..

பொறுமை என்ற கோட்டுக்குள்ளேயே எப்போதும் இருப்பார்கள் என்ற எகத்தாள எண்ணத்துடன் துரோக அரசியலை தொடர்ந்த மிதவாத தலைமைக்கு இளைஞர்கள் தம் மொழியில் சொன்ன முதல் எச்சரிக்கை அது. வீரவசனங்களாலும் உணர்ச்சிப்பேச்சுகளாலும் சட்டவாதிகளுக்கே உரிய வாதங்களாலும் அரசியலை முன்னெடுத்த தமிழர்விடு

தலைக்கூட்டணி 1977 பொதுத்தேர்தலில் மக்களிடம் மேடைக்கு மேடைக்கு ஒரு உறுதி மொழியை கொடுத்தபடியே இருந்தனர். இந்த தேர்தலில் வென்றால் விரைவில் தமிழீழ தேசிய மன்றை அமைப்போம் என்று சொல்லி வெற்றி பெற்றவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மாவட்டசபை என்ற எலும்புத்துண்டை ஏந்தியபடி மக்களிடம் வந்தபோதுதான் பிரச்சனையே ஆரம்பமானது.

ஒவ்வொரு முறையும் அடிபணிவு அரசியலை கையிலெடுக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு சமயோசிதம் செய்வார்கள். அப்போது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டத்தில் செயற்பாட்டில் இருந்த ஒரு அமைப்பு கூட்டணியினரை கேள்வி கேட்டால் ஆயுதந்தாங்கிய மறு இயக்கத்தின் தலைவரின் பெயரை சொல்லி அவரின் அனுமதியுடனேயே இந்த முடிவை செய்தோம் என்றோ அவருக்கு அறிவித்துவிட்டு தான் இந்த முடிவை எடுத்தோம் என்றோ காரணம் கூறி தப்பித்தபடி இருந்தார்கள். ஆனால் இம்முறை எல்லா பக்கத்தாலும் அவர்களால் தப்பமுடியாதபடி இறுகி விட்டிருந்தார்கள்.

தமிழர்கள் பாராளுமன்ற பாதையை தமது விடுதலைக்கான ஏதோ ஒரு யுக்தியாக பயன்படுத்தலாமே தவிர அதுவே அனைத்து விதமான உரிமைகளையும் பெற்றுதர ஒரு போதும் முடியாது என்பதை காலகாலமான வரலாற்றில் இருந்து கற்றுணர்ந்த இளைஞர்கள் கூட்டணியின் மெத்தனமான போக்குக்கு எதிராகவும், தமிழ்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் விட்டுவிட்டு சிங்களபேரினவாதத்துடன் தேன்நிலவு கொண்டிருவதால் பெருந்த கோபமும் சினமும் கொண்டு அமைதி வழியிலான எதிர்ப்புகளை நடாத்திவந்த பொழுது அது.

கூட்டணியின் கூட்டங்களில் பகிரங்கமாகவே கூட்டணிக்கு எதிராக துண்டுபிரசாரம் கொடுத்தும், கூட்டணியின் இணக்க அரசியலுக்கு எதிராக, தொழுதுவிரும் அரசியலுக்கு எதிராக ஊர்வலங்களை நடாத்தியும் இருந்த நிலை கொஞ்சம் மேலெழுந்து யாழ் பல்கலை கழக மாணவர்களால் அமிர்தலிங்கத்தின் கொடும் பாவி கொழுத்தப்படுவது வரை கொழுந்து

விட்டு மேலெழுந்து. இதன் அடுத்த கட்டமாக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் வீடுகளின் முன்னால் மறியல் நடாத்தப்பட்டது. சிங்களபேரினவாத அரசின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள்களாகவும் மறிப்பு போராட்டங்களாகவும் அவை மாறின.

ஆனாலும் என்ன வீடுகளின் முன்னால் மறியல் இருந்த தமிழ் இளைஞர்களுக்கு மேலாக நடந்தே அரசநிகழ்வுகளில் கலந்து புளகாங்கிதம் அடைந்தனர்.

இப்போது நிலைமை எரிபற்று நிலையை நெருங்கிவிட்டதை ஆயுதப்போராட்ட அமைப்புகள் அவதானித்தபடி இருந்தன. தமக்கே உரிய முறையில் கூட்டணியின் தலைமையை இதற்கு விளக்கம் கேட்டனர். கூட்டணியும் இதற்கு முன்னர் செய்த அதே பாணியையே இம் முறையும் செய்ய எத்தனித்தது. இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு மிக முக்கிய சந்திப்புள்ளி வந்து சேருகின்றது.

உலகநாடுகளின் புரட்சிப்போராட்டங்கள், விடுதலைப்போராட்டங்கள் என்பனவற்றில் தவறாது வந்து சேருகின்ற ஒரு மோதல் புள்ளியை காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுள்ளும் கொண்டுவருகின்றது.

இலட்சியம் என்பதை வெறுமனே தமது பதவி சுகங்களுக்கான அடைவதற்கான ஒரு பாதையாக நினைத்து இருக்கும் மிதவாத தலைமைக்கும் இலட்சியம் ஒன்றிற்காக உயிரையும் அர்ப்பணித்து போராடும் அமைப்புக்கும் ஏதோ புள்ளியில் மோதல் வந்தே அது அடுத்த கட்டத்துக்கு நகரமுடியும். இதுவே வரலாறுகள் சொல்லும் சேதி. அந்த சேதி இப்போது தமிழ் மிதவாத தலைமைக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லப்பட முடிவு எடுக்கப்பட்டது.

எச்சரிக்கை சொல்லப்படுவதற்கான இடம் மிக கவனமாக தேர்ந்து எடுக்கப்பட்டது. நீங்கள் போகும் பாதை தவறானது. துரோகத்தனமானது, நீங்கள் திருந்த இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது, உங்கள் பேச்சினில், வாக்கினில் சொல்லப்படுகிற இலட்சியத்துக்கு துரோகம் செய்யாமல் இருங்கள் என்ற எச்சரிக்கையை முதல் தீயை மூட்டும் இடமாக வல்வெட்டித்துறை தெரிவு செய்யப்படுகிறது.

ஏனென்றால் தமிழீழ இலட்சியம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி 77 தேர்தலில் வெற்றி பெற்ற அத்தனை தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களையும் தேர்தல் முடிந்து நான்கு நாட்களில் அழைத்து வெற்றி விழாவை நடாத்திய வல்வெட்டித்துறையிலேயே அந்த தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு தெளிவான எச்சரிக்கையின் முதல் செய்தியும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது ஒரு அற்புதமான தேர்வு.

சிங்களதேசத்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் ஜீப் வண்டி அல்லது உத்தியோகபூர்வ வாகனம் எரிக்கப்பட்டு அதனூடு செய்திகள் சொல்லப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

1981 மார்ச் 15ம் திகதி மாலை 5 மணி அளவிலேயே சீலனும் சங்கரும் லாலாவும் கிட்டுவும் மற்றைய போராளியும் கூட்டம் நடக்கும் இடத்தில் மக்களோடு மக்களாக நின்றிருந்தனர்.

எதிர்பார்த்த கூட்டணி செயலாளர் நாயகத்தின் வாகனம் வரவில்லை. இதோ வருகிறார். அதோ வருகிறார் என்ற அறிவிப்புகள் காற்றில் பறந்தபடி இருக்கின்றன.

அப்போதெல்லாம் சீலனுக்கும் தலைவருக்கும் உருவ அமைப்பில், மீசையில், கண்களின் அந்த ஒளியில் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை. மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு தலைவர் போலவே தோற்றமிளிப்பான் சீலன். சீலனை பார்த்துவிட்டு 'என்ன தம்பியும் வந்திருக்கோ கூட்டத்துக்கு' என்று ஒரு கூட்டணி இளைஞர் பேரவைகாரர் கேட்டதால் வந்த விடயம் பிழைக்கப்போகுதோ என்ற எண்ணம் போராடிகளுக்கு பற்றிக்கொண்டது. மேலும் அந்த இடம் ராணுவ முகாமில் இருந்து 300 மீட்டர்களுக்கும் குறைவாகவே இருந்தது.

அமிர்தலிங்கம் வேறு ஒரு கூட்டத்தில் நிற்பதால் அவரால் வரமுடியவில்லை என்றும் அதற்கு பதிலாக உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் இதோ வருகிறார் என்ற அறிவிப்பு சொல்லப்படுகிறது. மாறிய கள சூழலில் நிலைமைக்கேற்ப முடிவை எடுக்கும் அதிகாரம் சீலனுக்கு வழங்கப்பட்டதாலும், நினைத்தது தவறும் பட்சத்தில் எப்படி செயற்படவேண்டும் என்ற 'பிளான் பீ' களும் சீலனுக்கு தலைமையால் ஏற்கனவே சொல்லப்பட்டதால் சீலனே இறுதி முடிவை எடுக்கிறான்.

சொல்லப்பட வேண்டிய செய்தி தனிமனிதனுக்கு என்பதைவிட தமிழர்களின் இலட்சியத்தை வைத்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை தமது அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தும் சுயநல எண்ணத்துக்கே என்பதாலும் அதிலும் மிதவாத எண்ணங்கொண்ட அனைத்து தரப்புக்குமான செய்தி என்பதாலும் தர்மலிங்கத்தின் ஜீப்பையே அன்று எரிப்பது என்று முடிவானது.

இருள்குழ தொடங்கி இருந்த நேரம். தர்மலிங்கம் ஜீப்பில் இருந்து இறங்கியதும் சீலன் கூட்டத்துள்ளிருந்து அவரை நெருங்கி துப்பாக்கியை நீட்டியதும் தர்மலிங்கம் ஒரு தூரம் விலகி சென்றுவிட்டார்.

சங்கர் கொண்டுவந்திருந்த பெற்றோல் காணை ஊற்றி தீயை வைக்க முன்னர், 'தமிழீழம் என்று சொல்லி தேர்தலில் வென்றுவிட்டு மாவட்டசபை என்று எலும்புமாலை போடும் கூட்டணிக்கு எச்சரிக்கை' 'மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை'

'அரசியலங்கரவாதத்தை நியாயப்படுத்த சிறீலங்காவுக்கு துணை போகாதீர்' என்று கோசம் எழுப்பியபடி ஜீப்பை எரித்தனர். ஒரு மிகப் பெரும் சரித்திர செய்தியாக ஜீப் எரிந்தபடி இருந்தது.

என்றாவது ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு வரலாற்று இடம் அது. விடுதலையை நோக்கி மக்களை அணிதிரட்ட வேண்டிய ஒரு அமைப்பு தனது கடமைகளை செய்யாமல் ஆக்கிரமிப்பானதுக்காக வக்காலத்து வாங்கும் வக்கீல் நியாயங்களை சல்ஜாப்புகளை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றியபடி இருந்தால் அந்த மக்களின் விடுதலைக்கான உண்மையான நேர்மையான ஒரு அமைப்பு நிச்சயமாக அதனை தட்டிகேடும். எச்சரிக்கை செய்யும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே!

உங்கள் வணிக நிலையங்களில் நடைபெறும் திருட்டு, மோசடி போன்றவற்றை தடுக்கவும் உங்கள் நம்பிக்கை தன்மையை பேணவும் நேரடியாக கண்காணிப்பு கமராவினுடான பதிவுகளை இலங்கையிலிருந்து அனுப்பவும் வாய்ந்த பணியாளர்களின் மூலம் 24 மணி

நேர கண்காணிப்பு சேவையினை வழங்குவதோடு இலவச தொலைபேசி இணைப்பின் ஊடாக உடனுக்குடனான தகவல்களையும் தங்களுக்கு அறியத் தருவோம். எமது சேவை தங்கள் வணிக நிலையங்களுக்கு தேவைப்படின் கீழ் கண்ட இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.



Eagle Vision
CCTV Monitoring Service



172a, Mill Road, Vavuniya, Sri Lanka
Tel : 0094773180716 | 0094242051150
EMail: shopigan@gmail.com
இலண்டனில் தொடர்புகளுக்கு சிவா : 07405 406 806

அம்மனுக்குரிய யங்குனி

தமிழ் பங்குனி மாதம் பிறந்தால் அம்மன் விரதம் ஊர் தோறும் ஆரம்பிப்பது அந்தக் கால வழக்கம். பங்குனித் திங்கள், ஆடித் திங்கள், ஆவணி ஞாயிறு, புரட்டாதிச் சனி, ஐப்பசி வெள்ளி, கார்த்திகைத் திங்கள் என்று அந்த அந்த மாதங்கள் அம்மன், பிள்ளையார் சனிஸ்வரன், முருகன், சிவன் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்று விரதம் இருப்பது அந்த நாட்களில் எங்கள் வீட்டிலும் இருந்தது. பங்குனித் திங்கள் வந்தால் காலையிலேயே பள்ளிச் சிறுவர்களாக இருந்த காலத்திலேயே நாங்கள் தலை முழுக்கி சுவாமி கும்பிட்டு விரதமாக காலை ஆகாரம் அருந்தாமல் பள்ளிக்குப் போவோம். மதிய இடைவேளை விடும் போது வந்து பொங்கல் சாப்பிடுவோம். சக்கரைப் பொங்கல் தான். ஆனாலும் சம்பல், சாம்பார் என்ற கறிகளோடு சாப்பிடுவோம். சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு மீண்டும் ஓடுவோம்.

கடைசித் திங்கள் முதலாம் தவணை விடுமுறைக்குள் தான் வரும். வாடகைக் காரைப் பிடித்துக் கொண்டு சகல ஆயத்தங்களோடும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு பொங்கல் போவது எங்கள் வீட்டு வழக்கமாக இருந்தது. தென்னம் வெளிக்குள் ஒரு சின்னக் கோவில். ஆனால் பங்குனித் திங்கள் அன்று சுற்று வீதிகள் எல்லாமே பொங்கல் பாணைகள், பொங்கல் பாணைகள், புகை மண்டலம் என்று தான் இருக்கும். மாட்டுவண்டி, கார், உழவு இயந்திரம் என்று வாகனங்களிலும் கால்நடையாகவும், சனம் பெருமளவில் கோவிலைச் சுற்றி நிற்கும். வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அனுமதியின்றி மாடு வெட்ட தடை இருந்ததாம். புலையன் ஒருவன் சட்டத்தை மீறி மட்டுவில் மாட்டை வெட்டி இறைச்சி போட்டு விட்டான். இதை பொலிசுக்கு யாரோ அடுத்த அடுத்த திங்களில் அறிவித்து விட்டார்களாம். அவன் குற்றத்தை நிரூபிக்க மாட்டுத் தலை தாட்ட இடத்தில் அதைத் தோண்ட உத்தரவிடப்பட்டதாம். தான் தண்டிக்கப் படப் போவதை எண்ணி பயந்த புலையன் அம்பாளிடம் எண்ணைக் காப்பாற்றும்படி வேண்டினானாம். பொலிசார் வந்து தலை தாட்ட இடத்தைத் தோண்ட அங்கு மாட்டுத் தலைக்குப் பதிலாக பன்றித் தலை தான் இருந்ததாம். தனது பக்தனைக் காப்பாற்ற மாட்டுத் தலையை பன்றித் தலையாக அம்பாள் மாற்றிவைத்தான் என்ற அதிசயத்தை உணர்ந்த பக்தர்கள் அன்று முதல் அந்த இடத்தில் பன்றித் தலைச்சி அம்மன் கோவிலை ஆரம்பித்து வழிபட்டு வருகின்றார்கள் என்பது செவிவழியாக கூறப்பட்டு வந்த ஒரு கதை.

வீதியிலே பொங்கி, வடை, பலாப்பழம், மோதகம், வாழைப்பழம் என்று வெற்றிலை பாக்கோடு தலைவாழை இலையில் பொங்கலைப் படைத்து மடை போட்டு அம்பாள் பூசையில் கலந்து கொள்வது அங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டு முறையாக இருந்தது. அங்கேயே படையல் பொங்கலை ஒரு பிடி பிடித்து விட்டு தான் வீட்டுக்கு ஆயத்தமாவோம். அம்மன் கோவில் என்று ஊர் தோறும் உள்ள எல்லாவற்றிலும் பங்குனித் திங்கள் அன்று விசேட பொங்கல் நடப்பது வழக்கம். அளவெட்டி பிரதான வீதியிலுள்ள முத்துமாரி அம்மன் கோவிலும், ஆதிசைவத்தார்கள் தான் பூசை செய்துவரும் கோவில். வடக்கு அளவெட்டியில் முளைய் நோக்கிச் செல்லும் வீதியில் வலது புறமாக அந்த முத்துமாரி அம்மன் கோவில் இருந்தது. பங்குனித் திங்கள் வரும் முன்பாகவே அந்தப் பூசகர்கள் தண்டலுக்கு சுற்றுப்புறமெல்லாம் செல்வார்கள். வீடு வீடாகப் போய் உடுக்கு அடித்து அம்மன் தோத்திரங்களை ஒரு பூசகர் தாளத்துடன் பாடுவார். அவருடன் வருகின்ற பெண் வேஷம் போட்ட பூசகர் தலையில் கரகத்துடன் காலில் சலங்கையுடன் அந்த தாளத்திற்கு தகுந்தபடி

ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் கரகம் ஆடுவார். சிறுவர்களாக இருந்த நாங்கள் ஒரு சில வீடுகள் வரை சென்று அவர்கள் கரகாட்டத்தை கண்டு ரசிப்போம். வீட்டுக்கு வீடு நாங்கள் அவர்களை நோக்கி குரைத்தபடி கடிக்க வருவதும் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாக நடக்கும். பச்சை அரிசி, தேங்காய், பாக்கு, காய்கறி, பணம் என்று அவர்களுக்கு வீட்டுக்கு வீடு கொடுப்பார்கள். அம்மா கழகில் பச்சை அரிசியை எடுத்து வந்து கொடுக்க வரும் போது உடுக்குப் பூசகர் தோலில் ஊழி போல் தொங்கும் பழுப்பு நிற சீலை முடிப்பில் அதை வாங்கிக் கொள்வார்.

இதேபோல அம்மனுக்கு கொழுத்திப் பொங்கல் நடத்தப் போவதாகவும் இடையிடையே இப்படி தண்டலுக்கு வருடாவருடம் வீட்டுக்கு வீடு அவர்கள் வருவார்கள். இதேபோல அரிசி, தேங்காய் என்று அம்மா கொடுத்து அனுப்புவா. அம்பாளுக்கு திருப்தியாக கொடுத்து அனுப்ப அம்மம்மா கூடிய கரிசனை காட்டுவா. அம்பாள் ஆலயங்களில் எங்கள் அயலில் இருந்த தெல்லிப்பளை தூக்கையம்மன் ஆலயம் கண்ட வளர்ச்சி அதிசயிக்கத்தக்க தொன்று. அந்த ஆலயம் எனது தகப்பனாரின் வீட்டு பின் புறத்தைத் தான் வடக்கு வீதியாகக் கொண்டது. ஆடிச் செவ்வாய்க்கு அந்த தூக்கையம்மன் ஆலயத்திற்கு அம்மா வழிபடச் செல்வார். சின்னப்பையனாக அம்பனை வயல் வரம்புகளுடாக ஒழுங்கையில் பாட்டுவாழியை தாண்டி குறுக்குவழியில் கோவிலை அடைவோம். மிகப்பழையதாக இருந்த ஒரு குறுக்குச் சுவரில் பின்பக்கமாக கொண்டு தட்டிகளைக் கட்டிய ஒரு கொட்டில் கோவி லாகத் தான் அந்த நாட்களில் இருந்தது. அந்த பழைய சுவரில் அரச மரம் ஊடறுத்து ஆங்காங்கே கிளை விடுவது எனக்கு நினைவிருக்கிறது.

ஊரின் லட்சுமி

சுவாசிப்பவர்: **ப.வை. ஜெயபாலன்**

கொட்டில் கோவிலில் இளம் ஆசிரியையாக செல்வியாக இருந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வழிபாட்டு முறை பற்றி சொற்பொழிவாற்றியதும் இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது. அந்தக் கோவிலை புனைக் கோவிலாக்கி தன்னை அர்ப்பணித்து சேவை செய்து மகாஜன அதிபர் அமரர் ஜெயரட்னம் உட்பட பலரை நிர்வாகத்தில் உள் வாங்கிதன்பிரசங்கத்தால் அதை அருள்சொரியும் ஆற்றல் மிக்க ஆலயமாக மக்களை குவிய வைத்தது தங்கம்மா அப்பாக்குட்டியின் சாதனை தான்.

யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்குற்றம் சீதனம் என்று பெண்களைப் பெற்றவர்கள் பெரும் சிரமத்தை அவர்களை திருமணம் செய்து வைப்பதில் கொண்டிருந்த அந்த நாட்களில் 7 செவ்வாய்கள் தொடர் விரதம் இருந்து நேரில் அந்த ஆலயத்திற்கு சென்று தூக்கா தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை என்றும் பரவலாகப் பதிந்தது. செவ்வாய் தோறும் விசேட பஸ் சேவை பல ஊர்களிலிருந்து கோவிலில் பக்தர்கள் குவிவார்கள். தூக்கை அம்மன் ஆலயம் வளர்ச்சி கண்டது. கோபுரம், சுற்று மண்டபம், பரிவாரங்கள், அன்னதான மடம், தீர்த்தக் குளம், ஆதரவற்றோர் இல்லம் என வளர்ச்சிகள் உச்சம் பெற்றன. இதுபோல் எல்லா சைவ ஆலயங்களும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று இயங்கிய சைவம் தளிர்ந்தோங்கும் என்று பேசப்படும் அளவிற்கு தூக்கையம்மன் ஆலயத்தின் வளர்ச்சி இன்றும் உச்சமட்டத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.

மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை தமிழ் சமூகம் கொண்டிருந்ததாக குற்றம் கூறப்பட்ட நிலையில் தான். பெண் தெய்வ வழிபாடும் பயபக்தியோடு மேலோங்கி இருந்தது. இவற்றை நாங்கள் பெருமையாகக் கொள்ளலாம்.

கோர்த்து வீடும் செய்திகள்

எல்லாம் வெட்டிச் சரிப்பினமோ?

கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று இப்ப அடிக்கடி கதைக்கினம். ஒருத்தன் பதிவு செய்தாச்சுது என்றான். இன்னொருத்தன் பதிவு செய்யலை என்றான். இன்னொருத்தன் பதிவு செய்தல் சாத்தியமில்லை என்றான்.

கட்சியாகப்பதிவு செய்த பின்பு மட்டும் எல்லாம் வெட்டிச் சரிச்சுப் போடுவாங்களோ?

இதுதான் ஆட்சி மாற்றமோ?

ரெண்டுபகுதியும் போர் வெற்றிகொண்டாடப்போயினமாம். முந்தினவற்றை தம்பி கொலைகளைச் செய்து கொண்டிருந்தார். இப்ப இருக்கிறவற்றை தம்பியையே கொலை செய்திட்டாங்கள். இதுதான் ஆட்சி மாற்றமோ?

தேசிய நலன் எது தேசிய முரண்பாடு எது?

ரணிலுக்கும் விக்கி ஐயாவிற்கும் இடையில் பனிப்போர் நடக்குதாம் அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாம். அது தேசியத்திற்கு நல்லதாம் இப்படிச் சொல்லுறார் மனோ கணேசன். மனோ ஐயா இது தேசிய நலம் சம்பந்தப்பட்ட தல்ல இரு தேசியங்களின் மோதலின் விளைவு மட்டுமே!

நீங்கள் சொல்ல தேசியம் என்பது யானைச் சின்னத்தை கொண்ட ஐக்கிய தேசியமோ? எலக்சன் வருதெல்ல! ஆட்டின் எதிர்காலம் சிங்கத்தின் கூட்டுக்குள் என்பதுதான் இலங்கையில் தேசியமாகும்.

நான் சொல்ல நினைச்சதை அவர் சொல்லிட்டார்

கூட்டமைப்பின் தலைமை பீடத்தில் உள்ளவர்கள் மட்டக்களப்பை ஒதுக்கி வைக்கும் மனப்பானமையைதான் நான் உணருகின்றேன், இலங்கைக்கு வரும் எல்லாரையும் வடக்கிற்குதான் கூட்டிசெல்கிறார்களேதவிர கிழக்கிற்கு கூட்டிவருவது குறைவு-கலாநிதி ஜோசப் பொன்னையா (மட்டு. மறை மாவட்ட ஆயர்)

லி குவான் யூ

ஈழத்தமிழர்களின் பிரச்சனையை சரியாகப் புரிந்துகொண்ட ஒரே ஒரு உலகத் தலைவர் லீ குவான் யூ. ஆனால் ஒரு தமிழரான ராஜரட்னம் என்பவர் மேல் வழக்கு மேல் வழக்குப் போட்டு அவரை ஓட்டாண்டியாக்கி தேர்தலில் போட்டி போட முடியாமல் பண்ணினவர் தான் லி குவான் யூ.

ஆனால் ஊழல் செய்யாத குடும்ப வாரிசை முன்வைக்காத ஆசிய அரசியல் வாதிகளைக் காண்பது அரிது.

- ஊருளவாளி



WWW.TAMILPAGES.COM

**தமிழ் ஓலைகள்
TAMIL PAGES**

TO ADVERTISE CALL OR EMAIL

0771 800 3838 / 0770 319 0768

020 8543 2126

editor@tamilpages.com

52 Kingsley Road, Wimbledon London SW19 8HF

Tamil Pages readership is second to none and its advertising portfolio is comprehensive and innovative
We are now calling for advertisements from Businesses for the 2015 Directory - 22nd Edition

◀ A box advert cost only £35 for a full year ▶

THINK DIFFERENT AND GO FURTHER
WITH TAMILPAGES

New look, New Content , Same Market Penetration

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது உள்ளம்
கனிந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

CELEBRATIONS by

SHREE VENILALS UK

SPECIAL OFFER

EXCLUSIVE

SAREES

DESIGNER

LEHNGA

SUITS

DESIGNER

PAVADAI & HALF

SAREES

DESIGNER

SALWAR

SUITS

DESIGNER

COSTUME

JEWELLERY

EXCLUSIVE

KANCHEEPURAM

SAREES

மங்கையர்

மணங்கவர்

ஆடைகளின்

சங்கமம்!

ராசியான

கூறையுடவைகள்

அனைத்து வகையான

சாறிகள் மற்றும்

சிறுவர்களுக்கான

உடைகளைத் தரமாக

பெற்றுக்கொள்ள

இன்றே நாடுங்கள்

Introducing For The First Time..

Shree Venilal's

115/117 Ealing Road

Wembley.

HA0 4BP

Tel: 020 8903 3144

Celebrations

by Shree Venilal's

99/103 Ealing Road

Wembley, HA0 4BP

Tel: 020 8795 3051

Warehouse by

Shree Venilal's & Celebrations

95/97 Ealing Road


First Floor

Behind Bus Stop / On Top Of Jalaram Sweets Wembley.

விலைச் சலுகைகளைத் தவற விடாதீர்கள் இன்றே நாடுங்கள்!!!

உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள்...

அநியாய ஆகாயச் சாவுகள்



நமது பயணங்கள் சொகுசாகி விட்டன என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த எமக்கு வயிற்றில் புளியைக் கரைத்ததுபோல விபரீதமான விமான விபத்துக்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அண்மையில் சம்பவித்த ஆகாய விமான விபத்தை நோக்கும்போது எந்த விமானத்தில் எந்த மனநோயாளி விமானத்தை ஓட்டிக் கொண்டிருப்பான் என்ற பயம் நம்மைப் பிடித்தாட்டத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு விமானியையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து இவன் நம்மை ஒழங்காக விட்டு கொண்டு போய்ச் சேர்ப்பானா என்ற அச்சமும் தொற்றி இருக்கின்றது.

தன்னை நம்பி வந்த 149 பயணிகளையும் ஒரேயடியாக அழிப்பது என்ற முடிவோடு விமானத்தை தரையை நோக்கித் திருப்பி மலையில் மோத வைத்த இந்த விபரீதமான விமான விபதும் போல இன்னும் எத்தனை பேர் மேலும் பலரைக் கொல்லக் காத்திருக்கின்றார்கள்?

பயங்கரவாதம் பல உயிர்களைக் காவு எடுக்கின்ற இந்த யுகத்தில் இந்தத் தனி மனிதப் பயங்கரவாதம் இன்னும் எத்தனை நூறு உயிர்களைப் பலியெடுக்கப் போகின்றது?

படைத்தவனுக்கே வெளிச்சம்.

விமான விபத்துக்களின் சரிதத்தின்படி இப்படியான உருவாக்கப்பட்ட விபத்துக்களால் இதுவரையில் 600க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். 1976இலிருந்து சமீ

பத்திய விபத்து அடங்கலாக மொத்தம் ஆறு வர்த்தகரீதியான விமானங்கள் விழுந்து நொருங்கி மனித உயிர்களைப் பலியெடுத்ததுள்ளன. 605 பேர் பலியாகிய இந்த விபத்துக்களும் முழுக்க முழுக்க விமான ஓட்டிகளால் உருவாக்கப்பட்டவையே! 239 பயணிகளுடன் விபத்துக்குள்ளாகிய மலேசிய விமானப் பயணிகள் தொகை இதில் உள்ளடங்கவில்லை. காரணம் அந்த விபத்து எப்படி நடந்தது என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கின்றது.

இந்த தற்கொலை விமான விபத்துக்கள் முன் கூட்டியே அறிய முடியாத அதே சமயம் தடுக்கவும் முடியாத இந்த மாதிரியான விபத்துக்கள் துரதிஷ்டவசமாக இடம்பெற்று விடுகின்றன. மனோரீதியான தாக்கம் பணமுடை போன்ற காரணிகளே மனஅழுத்தத்தைக் கொடுத்து இப்படியான தற்கொலை முயற்சிகளை செய்ய வைத்து விடுவதையும் அவதானிக்க முடிகின்றது என்று இவர்கள் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கின்றது. நடுத்தெருவில் திடீரென இயந்திரத் துப்பாக்கியை எடுத்து தெருவில் நிற்பவர்களை சாரமாரியாகச் சுட்டுக் கொல்பவனை யாரால்தான் தடுக்க முடியும்? அவனைத் தடுப்பதற்குள் குறைந்த பட்சம் பத்து உயிர்களை காலை! பள்ளிக்கூடங்களில் புகுந்து பிள்ளைகளை ஆசிரியர்களை புறாக்களைப்போல

சுட்டுக் கொல்பவர்களும் இந்த ரகந்தான்!

தெருவில் தொகை தொகையாகக் கொல்பவர்களைப் போல ஆகாயத்தில் கொல்பவர்களைத்தான் கொல்லும் ஒருவனைத்தான் சம்பந்திய சம்பவம் இனம் காட்டியிருக்கின்றது. தரையில் மட்டுமல்ல ஆகாயத்திலும் அபாயம் நம்மைத் துரத்துகின்றது என்பதை இந்த நிகழ்வு நமக்கு வெளிக்காட்டியிருக்கின்றது.

கறுப்புப்பெட்டி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆரஞ்சு வர்ணப் பெட்டியின் பதிவுகளை உண்மை நிகழ்வுகளைப் புடம்போட்டுக் காட்டியிருக்கின்றன. இது இல்லையென்றால் பல காரணங்களை யுகம் செய்து இந்த விபத்தும் பத்தோடு பதினொன்றாக மர்மமான விபத்துக்கள் வரிசையில் சேர்ந்திருக்கும்.

கடுகதி வேகத்தில் பிரெஞ் அல்ப்ஸ் மலைத் தொடரில் இந்த இராட்சத விமானம் மோதி வெடித்துச் சிதறிய காரணத்தால் மனித உடல்கள் எரிந்து பஸ்பமாகி ஏறத்தாழ ஒரேயடியாகக் காணாமல் போய்விட்டன என்றே சொல்ல வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 3500 அடி என்ற அசுர வேகத்தில் ஆகாயத்திலிருந்து கீழ் இறங்கிய இந்த விமானம் 6200 அடி உயரமான மலைப்பாறைகளில்தான் மோதி வெடித்துச் சிதறியிருக்கின்றது. உள்ளிருந்தவர்கள் எல்லோருமே அந்தக் கணமே உயிரை விட்டிருப்பார்கள் என்றே பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன.

விமான விபத்துக்களின் சரிதத்தின்படி இப்படியான உருவாக்கப்பட்ட விபத்துக்களால் இதுவரையில் 600க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.

இந்தக் கணம்வரை அறையில் தன்னை அடைத்துக் கொண்டு கல்நெஞ்சனாய் எப்படி அந்த உதவி விமானி உட்கார்ந்திருந்தான் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

24 வருடங்களாகப் பாவனையில் உள்ள இந்த ஏ320 ரக விமானம் 1988இலிருந்து சேவையில் ஈடுபட்டுள்ளது. 68,000 மணி நேரம் ஆகாயத்தில் பறந்திருக்கின்றது.

இந்த விபத்தின் பேரச்சம் விமானப் பயணங்களைப் பின்போட வைக்கும் நிர்ப்பந்தத்திற்கு நம்மை ஒருவேளை தள்ளலாம். ஆனால் மறதி என்றதொரு கொடை மனிதனுக்கு இறைவன் அளித்திருப்பதால் காலப்போக்கில் எல்லாம் மறந்து தன் குடும்பத்தோடு நாம் நெடும் பயணத்திற்குத் தயாராகி விடுவோம். நம் வாழ்க்கை எனும் பயணத்தில் வரும் மேடு பள்ளங்களாக இந்த நிகழ்வையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

என்றைக்கோ ஒரு நாள் கொல்லும் சாவு. அது உன்னையோ என்னையோ நாமறியோம். திகதிகள் மாறும். அவ்வளவுதான்!

ஏ.ஜே.ரானேந்திரன்

பணிநீதிடல் வேண்டாம் - தமிழா இதுவோ பயணிலை விடு நீ எழுவாய் தனிநீதிடல் நாளை தலைமுறை வீரத் தகைமை யிழப்பார் எழுவாய் அணிநீதிடு வீரம் அறிவொடு திறமை அலையென எழுவாய் எழுவாய் வணங்கிடி - உந்தன் வாழ்வது இழியும் வரும்பகை எதிர் கொண்டெழுவாய்

துணிநீதிடல் வேண்டும் துயரமும் கொண்டு தூங்குதல் விட்டே எழுவாய் மணிமகுடம் உன்முடிதனில் கொள்வாய் மாசபை ஆள்வாய் எழுவாய் அணிபடை கொண்டோர் அரசுது வேண்டும் அதனையும் காண்பாய் எழுவாய் பணிநீதிட வாழின்ப பலமது போகும் பயமிலை எழுவாய் எழுவாய்

ஒரு துளியேனும் உறக்கமும் இல்லை உயரிய நோக்கம் எழுவாய் தரும் சுகவாழ்வில் தருமங்கள் பொலியத் தாழ்வது விட்டே எழுவாய் சிரமது தாமும் நிலையை விடுத்து சீறியே புயலாய் எழுவாய் இரங்குதல் கொண்டே இருந்தது போதும் எடுகை உயர்ந்திட முயல்வாய்

குனிந்திடக் குட்டும் குவலயமீதே கூடிய மொழிகள் யாவும் தனிநிலம் கொண்டே திமிருடன் வாழும் தகமையைக் காண்பாய் எழுவாய் நுனியினில் தன்மை உயர்திணை கொண்டே நான் எனதென்றிடும் மொழிகள் இனி மறந்தேனும் எழில் தமிழ் குறைவென் றெண்ணுதல் விட்டே எழுவாய்

எடு நடைபோடு ஏறென ஓடு எதிரியை நட்பென் றேற்காத் தொடு கணை போலும் தோல்வியைப் பகையின் துணைநலம் ஆக்கித், துயரம் விடு எமதல்ல வீரத்தின் மைந்தர் வீழுகொண்டே வாழ்ந்திட்டோம் தடு எவர்தானும் தமிழ்குறை வென்றால் தவறென உணரச் செய்வாய்

- கிரிகாசன்

அனைவருக்கும் இவர சித்திரப் புகழைப் பல்வாழ்த்துக்கள்!

SRI KANTH & CO SOLICITORS

We practise in the following areas of law:

- Immigration
- Wills & Probate
- Conveyancing - Residential
- Conveyancing - Commercial
- Landlord & Tenant
- Property Sale & Letting
- Liquor Licensing
- Matrimonial / Family
- Employment Matter
- Consumer Problems
- Civil Litigation
- Housing Matters
- Welfare Matters

557 High Road, Wembley, Middlesex, HA0 2DW
www.srikanthsolicitors.co.uk
Tel: 020 8795 0648 Mob: 07831 195 979
Fax: 020 8795 0649

அனைவருக்கும் எமது இனிய சித்திரப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

SRI STORE

உங்களுக்குத் தேவையான தரமான தாயக, இந்திய உணவுப் பொருட்கள், மரக்கறி வகைகள், கடல் உணவுகள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் நியாயமான விலையிலும் தரமான சேவையுடன் பெற்றுக் கொள்ள எம்மை நாடுங்கள்.

* Fresh Vegetable & Fruits * Asian, English, European, Afro Carribean Foods

குறைந்த செலவு... தரத்தில் நிறைந்த மகிழ்வு... இங்கு மட்டுமே

தொலைபேசி : 020 8553 7737

396-400, ILford Lane, ILford, IG1 2NB



VIJAY AWARDS
CURTAIN RAISER

SunLand
REFINED SUNFLOWER OIL

SUPER SINGER JUNIOR
WORLD TOUR 2015

Lebara
mobile

APRIL 3
6 PM
THE SSE ARENA
WEMBLEY

THE SSE ARENA
WEMBLEY

Buy Vijay TV Viewing Card Worth £60 and get 2 x £30 Super Singer Concert Tickets Free



Tickets available for £15 £30 £45 £60 & £75

Tickets Available at

- EAST HAM** - Seelans superstore - 020 85488945,
Akilan Video - 020 85480033, Lakshmis Jewellers- 020 84705600
- BARKING** - Veena's Cash & Carry -020 85502700
- WEMBLEY** - SGA Video - 07940795145, Western Jewellers - 020 89030909,
Ganapathy Cash & Carry - 020 87954627
- TOOTING** - Jai Off License - 020 86822666, Western Jewellers - 020 87673445
- SOUTH HARROW** - Global Video - 020 84239988, South Harrow Food & Wine - 020 84236321
- SUTTON** - Sureyan Express - 020 86417483
- LEWISHAM** - AJ Video - 020 86946653

- HAYES** - Asian Fresh Fish - 020 85731161, Krishna Cash & Carry - 020 88481250
- CROYDON** - Eelam Video - 020 86648351
- MILTON KEYNES** - Asian Fresh Fish - 078070 09425
- LIVERPOOL** - Aananthan - 074559 84051
- COVENTRY** - Myooran Dreams Media - 07961277728
- BIRMINGHAM** - Sivamyoran - 077526 52626, Prabha - 0121 5683630
- HOUNSLOW** - Best Foods - 020 85776002
- TOLWORTH** - Vaishna Superfoods - 02083994488
- NEW MALDEN** - Kings Food store - 020 89493538

FOR ONLINE BOOKING WWW.AXS.COM | WWW.SSEARENA.CO.UK

TITLE SPONSOR



POWERED BY



CO - PRESENTED BY



ASSOCIATE SPONSORS



விணலயா 2015



கடந்த 28-03-15 அன்று ரிக்மன்ஸ்வோர்த்தில் அமைந்துள்ள வோட்டர்ஸ்மீர் மண்டபத்தினை ஸ்ரீமதி சிவதாரணி சகாதேவன் அவர்களின் மாணவ மாணவியர் விணை இசையால் நிரப்பியிருந்தனர். விணலயா 2015 நிகழ்வினைக் காண கலாரசிகர்களும் மண்டபத்தை நிறைந்திருந்தனர். ரட்ணம் அறக்கட்டளையின் ஆதரவுடனும் பூமகள் நற்பணி மன்றத்தினரின் ஒத்துழைப்பினும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.

மாலை 5:30 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வு முடியும் வரை எது வித தளர்வும் இன்றி விறுவிறுப்புடன் நடைபெற்றது. விணை இசை, வயலின் இசை, குரலிசை, தாள வாத்திய இசைகள் என ஒரு பெரிய இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தனர் விழா ஏற்பாட்டுக்குழுவினர். இந் நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைத்து இளம் கலைஞர்களும் தாமும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை மேடையில் நிரூபித்துக்கொண்டிருந்தனர். மேடையில் முன்பகுதியில் ஒரு நிகழ்வு முடிந்ததும் அடுத்தநிகழ்வு மேடையின் மத்தியில் அது முடிந்ததும் மேடையின் பிற்பகுதியில் அடுத்தநிகழ்வு என நிகழ்வு

களுக்கிடையில் எதுவித தாமதங்களும் அன்றி அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன.

மண்டபத்தை நிறைந்திருந்த கலாரசிகர்களும் தாளம் போட்டவாறும். தலை அசைத்தவாறும் மேடையில் நடைபெற்ற நிகழ்வை மெய்மறந்து இரசித்துக்கொண்டிருந்தனர்.

பிரதமவிருந்தினராக பிறன்ற நகரபிதா கணா நக்தரன் அவர்களும், ரட்ணம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் கலாநிதி நித்தியானந்தன் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஸ்ரீமதி சிவதாரணி சகாதேவன் அவர்களுடைய மாணவ மாணவியரின் விணை இசைகளுக்கிடையே ஸ்ரீமதி நாக மணி நாகராஜா, ஸ்ரீமதி ஜெயந்தி சுரேஸ், ஸ்ரீ ஆனந்த நடேசன், ஸ்ரீமதி வசந்தகுமாரி, ஸ்ரீமதி கலைவாணி இந்திர குமார், ஸ்ரீ மணிபல்லவம் சாரங்கன், ஆகியோரின் மாணவ மாணவியர் வழங்கிய இசை நிகழ்வும் செவிக்கு இன்பத்தை அளித்தது. ஒரு நல்ல இசை நிகழ்வை பார்த்த மனநிறைவோடு மண்டபத்தை விட்டு வெளியேவர

மாற்றத்தின் பின்னரான..

(11ம் பக்கத் தொடர்ச்சி)

கூடிய வாக்காளர்களை கவர்வதற்காக முதலமைச்சர் ஒரு கருவியாகக் கையாளப்படுகிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். தீவிர தேசியவாத சக்திகள் கூட்டமைப்புக்கு வெளியே பலமடைவதைத் தடுத்து கூட்டமைப்புக்குள்ளேயே அவற்றுக்கு ஒரு தலைமையை உருவாக்குவதன் மூலம் தமிழ் அரசியல் அரங்கை தமது பூரணக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் சக்திமிக்க வெளித்தரப்புக்களின் கருவியாகவே முதலமைச்சர் செயற்படுகின்றார் என்றும் அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். எதுவாயினும் தற்பொழுது தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர்முனைகளில் ஒன்றாக முதலமைச்சர் காணப்படுகின்றார். ஆனால் மாற்றத்தின் பின்னரான ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலான ஒரு சிவில் வெளிக்கு முதலமைச்சர் தலைமை தாங்குவாரா?

மாற்றத்தின் பின் தமிழ் பகுதிகளில் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஓர் அசுவாசச் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 2009 மேக்குப் பின் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ஆகப் பெரியது என்று வர்ணிக்கத்தக்க ஓர் எதிர்ப்பு ஊர்வலம் மாற்றத்தின் பின்னரே நிகழ்ந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அவ் ஊர்வலத்தில் பொலிசார் நடந்துகொண்ட விதம் காரணமாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊர்வலத்தின் பின் வெளியிட்ட அறிக்கையில் பொலிசாருக்கு நன்றி தெரிவித்திருந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மாற்றத்தின் பின் தமிழ் மக்களுக்கு அதிகரித்த அளவில் ஒரு சிவில் வெளி வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை குறைந்த பட்சம் ஒரு தோற்றமாகவேனும் வெளி உலகிற்குக் காட்ட வேண்டிய ஓர் தேவை புதிய அராங்கத்திற்கு உண்டு. இப்புதிய அராங்கத்தை பின்னிர்ந்து இயக்கும் மேற்கு நாடுகளும் அதை வலியுறுத்தும்.

இத்தகையதோர் பின்னணியில் அதிகரித்திருக்கும் சிவில் வெளியை கையாளப்போவது யார்? என்பதில்தான் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பெருமளவிற்குத் தங்கியிருக்கின்றன. தற்பொழுது அரங்கில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் அது தொடர்பான செயலாக்கம் மிக்க துரிதங்கள் எதையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்விரண்டு கட்சிகளுக்கும் வெளியே நம்பிக்கையூட்டும் செயற்பாட்டு இயக்கங்கள் எதையும் காண முடியவில்லை.

சுன்னாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆங்காங்கே சிவில் எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால் இவை யாவும் மாணாசபைக்கு எதிரானவை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இத்தகையதோர் பின்னணியில் கிடைத்திருக்கும் சிவில் வெளியை மேலும் அகட்டி ஆழப்படுத்தும் விதத்திலான சிவில் செயற்பாடுகள் எவற்றையும் காண முடியவில்லை. பலமான செயற்பாட்டு இயக்கங்கள் இல்லாத ஓர் வெற்றிடத்தில் முதலமைச்சரின் எதிர்ப்பு அரசியலை கவர்ச்சிமிக்கதாகத் துருத்திக் கொண்டு தெரிகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் பேரம் பேசும் சக்தியை செயற்பாட்டு இயக்கங்கள் கட்டுப்படுத்துவதை விடவும் அரசியல் கட்சிகள் கட்டுப்படுத்துவதையே அரசுகளும் அனைத்துலக சமூகமும் அதிகம் விரும்புவதுண்டு. தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு அரசியலை செயற்பாட்டு இயக்கங்களும் மாணவர்களும் முன்னெடுப்பதைவிடவும் இரண்டு பெரிய கட்சிகளில் ஏதாவது ஒன்று முன்னெடுப்பதைத் தான் மத்திய அரசாங்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் விரும்புகிறார்கள். இலட்சியப் பற்றுமிக்க செயற்பாட்டு இயக்கங்களை விடவும் பாரம்பரிய மிதவாதிகளால் முன்னெடுக்கப்படும் ஓர் அரசியலையே உலகின் சக்திமிக்க நாடுகள் மிகவும் ஆர்வத்தோடு நெருங்கி வருகின்றன. மாற்றத்தைப் பலப்படுத்த விளையும் சக்திமிக்க நாடுகள் சில சமயம் முதலமைச்சரின் தீவிரத்தால் எரிச்சலடைந்தாலும் கூட அத்தகைய ஒரு தீவிரமான அரசியலை செயற்பாட்டு இயக்கங்கள் முன்னெடுக்காதது குறித்து சற்று ஆறுதலடையக் கூடும்.

இதுதான் மாற்றத்தின் பின்னரான இப்போதுள்ள தமிழ் அரசியல் சூழல். மாற்றத்தைப் பலப்படுத்த விளையும் நாடுகள் மாற்றமானது திரும்பிச் செல்ல வியலாத ஓர் எல்லையை அடையும் வரை அதாவது ராஜபக்ச சகோதரர்கள் மீள எழுச்சி பெறாதபடி தோற்கடிக்கப்படும் ஒரு எல்லைவரை தமிழ் மக்களுடைய எதிர்ப்பு அரசியலை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முற்படும். அவர்களுக்கு மாற்றம் முக்கியம். ஆனால் தமிழ் மக்களுக்கு எது முக்கியம்? தமிழ் மக்களுக்கு எது முக்கியம் என்பதை சக்தி மிக்க வெளித்தரப்புக்களுக்கு யார் உணர்த்துவது? எப்படி உணர்த்துவது?

www.nillanthan.net

Tamil & Sinhala New Year at Fushia

14th April 2015 at 7.00 P.M

FUSHIA RESTAURANT

"Best Indian Restaurant" in Surrey

Unlimited Food

(Enjoy a 3 course meal)

Unlimited Drinks (including Premium Alcohol)



Entrance

£30

(Existing customers only)
T&C's apply
(Advance Booking)

FUSHIA RESTAURANT

3 Brighton Road, South Croydon, CR2 6EA.

Tel : 020 8680 8833 | 07958424222

Web : www.fushiauk.com , www.fushiarestaurant.co.uk

சூர்நங்கல் வேலயாடகர் தேவை

Tooting இல் இயங்கும் சிக்கின் கடை வேலைக்கு

உடன் ஆட்கள் தேவை

NI Number, Passport உடன்

விண்ணப்பிக்கவும். சம்பளம் பேசித்

தீர்மானிக்கப்படும்



Sutton, Wallington, Carshalton பகுதியில் 3-4 படுக்கை அறைகளுடன் கூடிய வீடு தேவை.

விற்பனைக்கு இருந்தால் உடன் தொடர்பு கொள்ளவும்

அழையங்கள்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை 1 மணி முதல் 20.30 மணி வரை

Contact: Thaya 07487839244

வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக ஒரு பேயர் நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பி வைப்புகள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா:
Tel: 020 7043 4315 Tel: 647-724-4188
Fax: 020 7043 4312 Fax: 416-438-7855

email: info@orumanam.com



மணமகள் தேவை

1. 33 வயது, 5'7" Permanent residence in uk working in a super market தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5383
2. 53 வயது, 5'7" Permanent residence in uk widower living with his daughter and working as a caretaker in a school தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5383
3. 31 வயது, 5'8" Student visa self employed graduate தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5378
4. 34 வயது, 5'8" Asylum seeker in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5372
5. 37 வயது, 5'3" British citizen working as a manager in a super market தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5371
6. 27 வயது, 5'10" 3 year Entrepreneur visa Engineer working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5370
7. 37 வயது, 5'4" Asylum seeker living in uk for the past 14 years தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5364
8. 37 வயது, 5'11" British citizen working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5355
9. 37 வயது, 5'11" British citizen working in a IT company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5352
10. 35 வயது, 5'6" Born and brought up in uk Accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4788
11. 31 வயது, 5'7" British citizen graduate self-employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5350
12. 32 வயது, 5'4" British citizen graduate working as a graphic designer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5348
13. 33 வயது, 5'9" Entrepreneur visa graduate working in a IT company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5339

14. 32 வயது, 5'4" British citizen Engineer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5338
15. 32 வயது, 5'4" Permanent residence Engineer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5337
16. 29 வயது, 5'10" Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5336
17. 46 வயது, 6'0" Permanent residence working as machine operator in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5334
18. 32 வயது, 5'10" HSMP visa graduate working in IT company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5197
19. 41 வயது, 5'11" Permanent residence graduate working in a retail company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5327
20. 29 வயது, 5'7" British citizen graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5325
21. 33 வயது, 5'8" permanent residence self employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5319
22. 31 வயது, 5'8" Born and brought up in uk Teacher தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5288
23. 32 வயது, 5'7" Graduate Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5314
24. 26 வயது, 5'10" Graduate student visa working in a super market தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5296
25. 35 வயது, 5'2" British citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5298
26. 35 வயது, 5'9" Asylum seeker Engineer in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5294
27. 31 வயது, 5'11" Work permit visa working as a civil engineer in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5290
28. 37 வயது, 6'0" British and Australia citizen divorced working in a IT department living in Australia தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5284
29. 28 வயது, 5'8" work permit visa Accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5281
30. 46 வயது, 5'7" British Citizen working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5275
31. 34 வயது, 5'7" Graduate, Student visa in uk, working as a sale assistance, divorced தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5274
32. 52 வயது, 5'10" British citizen in uk graduate working in a medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5263
33. 33 வயது, 5'5" Permanent Resident in uk, working in a shop தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5267
34. 32 வயது, 5'5" Self employed living in srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5265
35. 23 வயது, 5'3" born and brought up in uk working in NHS தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5261

36. 31 வயது, 5'10" Asylum seeker in uk finished diploma தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5260
37. 35 வயது, 5'9" Asylum seeker in UK Software Engineering தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5256
38. 30 வயது, 5'8" Permanent residence in UK working in a super தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5255
39. 32 வயது, 5'6" Permanent residence in UK graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5258
40. 46 வயது, 5'6" German Citizen divorced working in supermarket தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4660
41. 30 வயது, 6'0" Engineer work permit visa working in a company in Singapore தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5254
42. 28 வயது, 5'8" Graduate work permit visa in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5251
43. 39 வயது, 5'7" Permanent residence divorced self employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5250
44. 35 வயது, 6'0" work permit visa engineer working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5249
45. 34 வயது, 5'4" 10 years visa in france working in a shop தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5243
46. 33 வயது, 5'7" British citizen Engineer working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5237
47. 33 வயது, 5'10" British citizen lawyer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5205
48. 28 வயது, 6'1" Permanent residence in uk working in a supermarket தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5203
49. 31 வயது, 5'10" HSMP visa graduate working in a company in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5197
50. 33 வயது, 6'1" British citizen working in a food court தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5191

மணமகன் தேவை

1. 25 வயது, 5'4" German citizen doctor living in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5376
2. 42 வயது, 5'3" Permanent residence in uk divorced working in a factory தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5374
3. 27 வயது, 5'6" Born and brought up in uk lawyer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5360
4. 29 வயது, 5'4" student visa graduate working as a accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5354
5. 32 வயது, 5'3" British citizen Graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5345
6. 26 வயது, 5'3" British citizen Graduate Medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5343
7. 25 வயது, 5'0" British citizen Graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5331
8. 35 வயது, 5'2" Born and brought up in uk lawyer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5329
9. 22 வயது, 5'2" இந்தியாவில் வசிக்கும் இலங்கை மணமகளுக்கு (Engineer) தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5317
10. 23 வயது, 5'2" British citizen Graduate working in a company மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5225
11. 28 வயது, 5'3" Discretion leave to remain visa 3 year visa eligible to apply permanent residence in uk graduate accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 1243
12. 31 வயது, 5'2" British citizen Graduate working in a medical sector மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4388
13. 25 வயது, 5'0" பிறப்பிலிருந்து வாய் பேச முடியாத மணமகளுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5299
14. 30 வயது, 5'0" Graduate working as a Technical officer in srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5291
15. 21 வயது, 5'1" இந்தியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5236
16. 30 வயது, 5'1" British citizen Graduate working as a Medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5282
17. 29 வயது, 5'5" Graduate divorced living in srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5264
18. 40 வயது, 5'6" Teacher in Srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5259
19. 30 வயது, 5'4" Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5252
20. 29 வயது, 5'3" lawyer working in Australia தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5246
21. 24 வயது, 5'5" Graduate german citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5245
22. 24 வயது, 5'5" Engineer living in India தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4902
23. 24 வயது, 5'3" British citizen accountant working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5215
24. 43 வயது, 5'4" British citizen divorced working as a care coordinator in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5189
25. 29 வயது, 5'5" British citizen doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5169
26. 33 வயது, 5'4" British citizen graduate student தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5162
27. 30 வயது, 5'7" British citizen chartered accountant in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5158
28. 29 வயது, 5'5" British citizen doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5154
29. 33 வயது, 5'7" Canadian citizen graduate working in a medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5125
30. 39 வயது, 5'3" German citizen graphic designer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4132
31. 29 வயது, 5'8" British citizen graduate working in a medical sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3359
32. 25 வயது, 5'3" Asylum seeker தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5126
33. 47 வயது, 5'6" British citizen working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5117
34. 30 வயது, 5'4" German citizen working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5089
35. 29 வயது, 5'5" British citizen graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5086
36. 49 வயது, 5'3" british citizen divorced working as a cashier தகுந்த

- மணமகளை தேடுகின்றனர் Ref: 5077
37. 25 வயது, 5'3" British citizen graduate working in a private company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3575
38. 41 வயது, 5'5" british citizen divorced தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5075
39. 29 வயது, 5'3" british citizen accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5073
40. 33 வயது, 5'0" Graduate, Working in Government sector in Colombo தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5049
41. 24 வயது, 5'3" british citizen graduate working in a company தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5070
42. 25 வயது, 4'7" asylum seeker in uk தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5065
43. 40 வயது, 5'4" Graduate, Malaysian Nationality, PR in Australia, Working as a Doctor in Auatralia தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5010
44. 42 வயது, 5'2" British citizen divorced living with 2 children தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5064
45. 25 வயது, 5'5" British citizen, looking after the business தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5059
46. 26 வயது, 5'3" Graduate, British citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5054
47. 28 வயது, 5'2" Graduate, British citizen, Doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5053
48. 21 வயது, 5'3" Residing in Srilanka, studied computer course தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5052
49. 24 வயது, 5'2" Graduate, Residing in Srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5047
50. 27 வயது, 5'0" Residing in Srilanka, Completed Olevel தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5042
51. 37 வயது, 5'2" Graduate, Working as a Teacher in Colombo தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5012
52. 35 வயது, 5'4" Graduate, Working as a Teacher in Srilanka தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4827
53. 35 வயது, 5'6" Canadian citizen accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5020
54. 27 வயது, 5'6" Graduate, Australian citizen, Working in a Medical Sector தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5006
55. 33 வயது, 5'2" Graduate, Canadian citizen, Working at Ministry of Health தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5000
56. 37 வயது, 5'5" Residing in Srilanka, doing computer course தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5005
57. 21 வயது, 5'1" Graduate, Canadian Citizen தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 5003
58. 22 வயது, 5'0" Residing in Sri Lanka, doing computer course தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4998
59. 40 வயது, 5'5" Divorced, France citizen, Self-employed தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4996
60. 29 வயது, 5'2" Graduate, Residing in srilanka, working as a G Officer of Land Section தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 4999

இணையத்தில்
மேலதிக விபரங்கள்
www.orumanam.com

சட்டன் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா



சட்டன் தமிழ்ப் பாடசாலையின் 8ஆம் ஆண்டு விழா, சட்டன் தமிழர் நலநிறை தலைவர் பாவை.ஜெய பாலன் தலைமையில் கடந்த மார்ச் 28ஆம் திகதி நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ரொம் பிரேக் மற்றும் சட்டன் மூத்தோர் வட்ட பெருந்தலைவர் திருமதி மங்கையர்க்கரி அமுதலிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

200க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் இயல், இசை நடன நாடக, தற்காப்புக்கலைகள் இடம்பெற்றன. விழாமலரும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கேம்பிளிச் பல்கலைக்கழக பரிசேயில் சிறப்பு சித்தி பெற்ற 8 மாணவர்கள் உட்பட மற்றும் பேச்சு, வாசிப்பு, எழுத்துப் போட்டிகளில் பரிசில் பெற்ற 74 மாணவர்களின் பரிசளிப்பும் இடம்பெற்றது.

யேமனில்..

(19ஆம் பக்கத் தொடர்ச்சி.)

தேவை ஏற்படும் போது இந்த நாட்டுப் படைகளின் விமாங்களில் இருந்து அல்லது கடற்படைக் கலன்களில் இருந்து குண்டுகள் வீசப்படலாம். ஈரான் ஹூதிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கல உதவிகளை வழங்குகின்றது. அத்துடன் இரசியாவும் சீனாவும் இராசதந்திர ஆதரவுகள் வழங்குகின்றன. ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயற்படும் ஷியா இஸ்லாமிய அமைப்பான ஹஸ்புல்லா யேமனில் ஹூதிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்கின்றது. சவுதி விமானக் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவிக்கள் கொல்லப்படுவதாக ஈரானிய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாடுகள் ஒருங்கிணைந்து யேமனில் களம் இறங்கியமை யேமனின் கேந்திரோபாய முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. அதேவேளை ஒரு ஷியா அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது தொடர்பாக இந்த சவுதி அரேபியா தலைமையிலான நாடுகளில் பெரும் பிரச்சனை உருவாக மாட்டாது. அரபுலீக் நாடுகளின் கூடல் மார்ச் மாதம் 28, 29ம் திகதிகளில் எகிப்தின் செங்கடற்கரை நகரமான ஷார்ம் அல் ஷேக் கில் நடைபெற்றது அதில் யேமனி இருந்து தப்பிச் சென்ற அதிபர் அப்து ரபோ மன்சூர் ஹாதியும் கலந்து கொண்டார். சவுதி அரேபியாவும் எகிப்தும் தமது கடற்படைக்கப்பல்களை யேமனை நோக்கி நகர்த்துகின்றன. சவுதி யேமன் எல்லையில் துப்பாக்கி வேட்டுக்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

தீர்க்கமான புயல் என்னும் பெயரில் சவுதி அரேபியா தலைமையில் செய்யப்படும் படை நடவடிக்கை மத்திய கிழக்கில் ஒரு புது அத்தியாயம் எனச் சொல்லலாம். சதாம் ஹுசேயின் குவைத்தை ஆக்கிரமித்து தனது ஈராக்குடன் இணைத்த போது அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினர் அங்கு நேரடியாகத் தலையிட்டனர். இனி அப்படி இல்லாமல் சவுதி அரேபியா தலைமையிலான நாடுகளின் படைகள் அங்கு தேவையான போது களத்தில் இறங்கிச் செயற்படலாம் என்ற ஒரு நிலைமை இப்போது உருவாக்கப்படுகின்றது. சவுதி அரேபியாவுடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான நட்பைப் பேணும் பாக்கிஸ்தானும் சவுதி அரேபியப் படைகளுடன் இணைந்து செயற்படக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கும் ஈரானிற்கும் இடையிலான ஆதிக்கப் போட்டி சிரியாவில் ஒருநீண்டு செல்லும் போர் மூலம் பேரழிவையும் அவலத்தையும் ஏற்படுத்துவது போல யேமனில் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.



துப்பாக்கிகளின் மௌனம் என்பதை நீ - உன் துர்ப்பாக்கிய நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கணிப்பாய் எனில்...
உன்னை விட உலகிலோர் முட்டாளர் இருக்கவே முடியாது
-மு.வே.யோ



JSN HEAT SUPPLIES LTD



hansgrohe

WIDE RANGE OF BATHROOMS, SHOWERS & KITCHENS



EUROSMART
BASIN MIXER
SMOOTH
BODY **£45.24**
inc. VAT



EUROSMART
BASIN MIXER
POP UP
WASTE **£56.00**
inc. VAT



EUROSMART
BASIN MIXER
+ BATH
SHOWER
MIXER PACK **£233.20**
inc. VAT



COSMO
SHOWER
BUNDLE **£432**
inc. VAT



SINGLE LEVER
BASIN MIXER
LIMITED OFFER
£14.99
inc. VAT



SINGLE LEVER
BATH/SHOWER
LIMITED OFFER
£32.00
inc. VAT



KITCHEN AND
BATHROOM FREE
DESIGN AND
QUOTATION.
FITTING SERVICE
AVAILABLE.



SPECIAL OFFER
Thermostatic
2 way outlet
LIMITED OFFER
£169
inc. VAT
£149
inc. VAT



G1000
COSMO
BSM WITH
NEW
TEMPESTA **£201.00**
inc. VAT



EUPHORIA
SYSTEM 180
SHOWER
SYSTEM **£298.00**
inc. VAT



COMPACT FURNITURE
PACK
550x300mm basin unit, 500 x
300mm WC unit, Slamp Tru-Flow
concealed Cistern, Rak com-
pact pan & standard seat.
£249
inc. VAT



1200mm
6MM SAFETY GLASS
CLEAR SEALED LIFETIME
GUARANTEE
SLIDING DOOR
£189
inc. VAT



LED LAMP BULB WITH
FITTING FIRE-RATE
DOWN LIGHT
Starts from
£14
inc. VAT



ALL KINDS OF BOILER
CONTROLS AND PARTS
AVAILABLE AT SPECIAL PRICES



• BATHROOMS • SHOWERS • GRANITE TILES • MARBLE TILES • PORCELAIN TILES ALL AT DISCOUNT PRICES
162 PINNER ROAD, HARROW HA1 4JJ TEL: 020 8427 0553

திரை விமர்சனம்



வலியவன்

படம் வெளிவருவதற்கு முன்பேயே படத்தின் அநியாயமான தயாரிப்பு செலவு, தயாரிப்பாளரின் இன்றைய பரிதாப நிலைமை.. இவையெல்லாமும் திரையுலகில் பரவியதால் ஒருவித பரிதாப உணர்வோடுதான் படத்தை எதிர்கொண்டுள்ளார்கள் கோடம்பாக்கத்தில்..!

இந்த பரிதாபத்தை படமும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்பது கொடுமான உண்மை..!

'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தில் இருந்த செய் நேர்த்தி.. திரைக்கதையில் புதிய யுக்தி, மனதைத் தொடும் கதைக்கரு - இடெல்லாம் இயக்குநர் சரவணனின் அடுத்த படமான 'இவன் வேற மாதிரி'யில் வேற மாதிரியாகவே இருந்துவிட்டது. அதனால் அந்தப் படம் போணியாக வில்லை. கடைசியாக இதுவும் அப்படித்தான் ஆகியிருக்கிறது.

ஹீரோ ஜெய் வடபழனி போரம் மாலில் மார்க் கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு முறை அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகேயிருக்கும் சப்வேயில் செல்லும்போது எதிரில் வரும் ஆண்ட்ரியா இவரைப் பார்த்து 'ஐ லவ் யூ' சொல்கிறார்.

ஆண்ட்ரியா யாரென்றே தெரியாத நிலையில் அவர் சொன்ன 'ஐ லவ் யூ' மட்டும் ஜெய்யின் மனசுக்குள் இம்சை செய்யபல கட்ட தேடுதல் வேட்டைகளுக்கு பிறகு ஆண்ட்ரியாவை தேடிப் பிடிக்கிறார். தானும் 'ஐ லவ் யூ' சொல்கிறார். ஆண்ட்ரியாவோ, "நான் ச்சும்மா ஒரு ஜாலிக்குத்தான் சொன்னேன்.." என்கிறார்.

மனம் உடைந்து போன ஜெய் கால் போன போக்கில் போய்க் கொண்டிருக்கும்போது திரும்பவும் அவரது வாழ்க்கையில் குறுக்கே வரும் ஆண்ட்ரியா, தேசிய குத்துச் சண்டை சாம்பியனான அருணை அடிக்கச் சொல்கிறார். அப்படி ஜெய், அருணை அடித்துவிட்டால் அவனை உண்மையில் காதலித்துவிடுவதாகச் சொல்ல ஜெய் சந்தோஷத்தின் உச்சத்திற்கே செல்கிறார்.

ஜெய் அருணை அடித்தாரா..? அருணை எதற்காக

ஆண்ட்ரியா அடிக்கச் சொன்னார்..? இவர்களது காதல் ஜெயித்ததா என்பதெல்லாம் தியேட்டரில் பொறுமையுடன் அமர்ந்து படம் பார்த்தால் தெரியும்..!

முதல் பாதி முழுவதிலும் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டிக் கொண்டு அலைவது போலவே காட்சி களை அமைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இது போன்ற பிளாஷ்பேக்கில் கதையிருக்கும் திரைக் கதைகளின் வேறுவடிவமாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்த் திரையுலகில் பல இயக்குநர்கள் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள். இயக்குநர் சரவணன் அதையெல்லாம் பார்க்கவில்லைபோலும்..

போதாக்குறைக்கு ஹீரோவான நடிகர் ஜெய்.. எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான பீலிங்கை கொட்டியும், காட்டியும் படுத்தியெடுத்திருக்கிறார். 'ராஜராணி' யில் கூட அவருடைய அப்பாவித்தனமான நடப்பு ரசிக்க வைத்தது. இதில் எதுவும் இல்லாமல் போனது அவரது துரதிருஷ்டம்.

ஆண்ட்ரியாவின் காரில் செல்லும்போது ஜெய் நடந்து கொள்ளும்விதம் ரொம்பவே ஓவர், இதிலும் ரசிக்க வைத்த ஒரேயொரு காட்சி ஆண்ட்ரியாவை போலீஸ் காரர்கள் நடக்க வைத்து பார்ப்பது.

ஆண்ட்ரியாவின் அழகும், அவரது சின்னச் சின்ன முக பாவனைகளுடன் கூடிய நடப்பு, அழகம்பெருமான் மற்றும் அனுபமாகுமாரின் மென்மையான நடப்பு.. பாலாவின் சிற்சில வசன நடப்பு.. படத்தை முடிவுக்கு கொண்டு வரும் இடைவேளைக்குப் பின்னான திரைக் கதை இவைகளைத்தான் படத்தில் குறிப்பாகச் சொல்ல முடியும்.

அவ்வளவு பெரிய தேசிய குத்துச் சண்டை சாம்பியன்.. ஒரு சாதாரண பிரச்சினைக்காக ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாமல் ஒருவனை அத்தனை பேர் முன்னாலும் அடிப்பானா..? இதைப் பார்த்து அடி வாங்குபவனின் அப்பா எதற்கு அவனிடம் கெஞ்ச வேண்டும்..? ஒரு வணிக அங்காடியில் இந்தக் கூத்தை ஜனக்கூட்டம் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதெல்லாம் ருமச்..

இத்தனை அடி அடித்திருக்கிறான்.. அந்த வில்லனின் முகம் கூடவா ஹீரோவுக்கு மறந்து போயிருக்கும். இந்த அளவுக்கா அவர் முட்டாளாக இருப்பார்..? மஹிம்.. இயக்குநர் நம்மை அப்படித்தான் நினைத்துவிட்டார் போலிருக்கிறது..!

வழக்கம்போல ஒளிப்பதிவு ரகளைதான்.. பாடல் காட்சிகளிலும் கண்களை ஈர்த்திருக்கிறார் தினேஷ் கிருஷ்ணன். இசை இமான் என்றார்கள்.. டைட்டிலும் அப்படித்தான் சொல்கிறது. பாடல்கள்தான் மனதில் நிற்கவில்லை. கூடவே பின்னணி இசையையும் போட்டுத் தாளித் திருக்கிறார் இமான்.

வலுவான, அழுத்தமான கதையை படத்தின் பிற்பாதி யில் வைத்துக் கொண்டு முற்பாதி முழுக்க ஜல்லியடித்திருப்பதால் இடைவேளைவரையிலும் படத்தின் கதை என்ன என்றே கண்டறிய முடியவில்லை. படத்தின் பிற்பாதி யிலும் அரைமணி நேரம் கழித்தே உண்மைக் கதை தெரிய வருகிறது.

ஷாப்பிங் மால்களில் இருக்கும் தியேட்டர்களில் காசு செலவழிப்பதற்காக வரும் மக்கள் பொறுமையாக இருந்து பார்ப்பார்கள். மற்ற ஊர்களில் படத்தின் இடைவேளையிலேயே எழுந்து ஓடிவிட மாட்டார்களா..?

- உண்மைத் தமிழன்

சினித் துளி

விஜய்க்கு புலி விசாலுக்கு பாயும் புலி!



சசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடக்கும் புதிய படத்துக்கு 'பாயும் புலி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடக்கும் படத்திற்கு 'புலி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு சசீந்திரனும், விஷாலும் மீண்டும் இணைந்துள்ள படம் இது. இப்படத்துக்கு 'பாயும் புலி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி இதில் விஷாலுக்கு அண்ணனாக நடிக்கிறார்

சமீபகாலமாக 80களின் டைட்டில்கள் கொஞ்சம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் 'காக்கி சட்டை' தற்போது 'பாயும் புலி'. படத்தையும் நல்லா எடுக்கப்பா !!

'டண்டனக்கா..'வுக்கு வழக்கு!



ரோமியோ ஜூலியட் 'டண்டனக்கா' பாடல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், இப்பாடல் டி.ராஜேந்திரன் அவர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியதால், பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று டி.ஆர் நிதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் லக்ஷ்மண், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் ரோகேஷ் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..

துாசி தட்டப்படும் துருவ நட்சத்திரம்



சொன்ன கதை சரியில்லாததால் சில திருத்தங்களை சொன்னார் சூர்யா. அதில் உடன்பாடு இல்லாததால் துருவ நட்சத்திரம் படத்தை கிடப்பில் போட்டார் கௌதம் மேனன். அவர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்த சூர்யா கண்டிப்பாக அடுத்து ஒரு நல்ல படத்தில் இணைவோம் என்று அத்தோடு அவர் சகவாசத்துக்கு முடிவு கட்டி விட்டார். அதன்பிறகு 'என்னை அறிந்தால்' பட வாய்ப்பை கொடுத்தார் அஜித். படமும் நல்ல வெற்றி பெற்றது.

இப்போ 'அச்சம் என்பது மடமையடா' படத்தை மீண்டும் ஆரம்பித்த கௌதம் மேனன் அப்படத்தை முடிக்கப் போகிறார். சூர்யா கதை சரியில்லை என்று எந்த படத்தை நிராகரித்தாரோ அதே 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக் கால்ஷீட் கொடுத்திருக்கிற விக்ரமுடன் அடுத்த படத்தையும் தொடங்க இருக்கிறார் கௌதம்

பிச்சை போட்டதால் போராட்டம் வாபஸ்!



லிங்கா பட விவகாரத்தில் ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கப் போவதாகக் கூறிய விநியோகஸ்தர்கள், ரஜினி பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் அந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். லிங்கா படம் வெளியான முதல் வாரத்திலிருந்து அந்தப் படத்துக்கு எதிராக பலவிதமான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அந்தப் படத்தை சில பகுதிகளில் வெளியிட்டவர்கள். உண்ணாவிரதம் நடத்தியவர்கள், பின்னர் பிச்சைப் போராட்டம் அறிவித்தனர்.

இந்நிலையில் நஷ்டம் என்று கூறியவர்களுக்கு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து போராட்டத்தை முடக்கிவிட்டாராம் ரஜினிகாந்த்.



"New Law Firm in the heart of London"

Areas of law:

- ◆ Immigration
- ◆ Civil/Commercial Litigation
- ◆ Business Crime /VAT
- ◆ Commercial & Residential Property
- ◆ India Desk

Tamil Speaking Barrister and Solicitors

Contact Marsans, Solicitors and Advocates for expert legal advice and assistance.

Languages: Tamil, Hindi, Telugu, Malayalam

Marsans have dual qualified lawyers with specialist knowledge to assist on India / UK related issues such as;

- ◆ Recovery of family properties
- ◆ Matrimonial /custodial disputes
- ◆ Immigration - Tier 4 and Tier 5 sponsor license
- ◆ Asset tracing
- ◆ Sponsor licences



FIRST FLOOR, 277-281 OXFORD STREET, LONDON, W1C 2DL DX 138882 MAYFAIR Mail : email@marsans.co.uk Web : www.marsans.co.uk

PHONE: 020 7499 0620 | MOB: 07837 450 397 | FAX: 020 7499 7109 | EMERGENCY: 020 7408 5080



BRITISH TAMIL &
CHAMBER OF COMMERCE



PROUDLY PRESENT



London
Tamil
Market

OFFICIAL PARTNER
Lebara

Sponsor



Official Event Caterer



Co Sponsor



Associate Partners



TAMIL NEW YEAR SHOPPING FESTIVAL

சித்திரைப் புத்தாண்டு விசேட விலைக் கழிவுகள்
இரு நாட்களும் கோலாகல வர்த்தகப் பெருவிழா

APRIL 11 & 12
10AM-08PM



Karthik



Sandhya



Baskey



சீனத் தமிழன்
Willian Chia



Uncle



Pavithra



JeyJey

Free Kids Meal (10am-11am) | Free Parking | Free Transport
Between LTM Venue and Harrow-on-the Hill Station
By Ontime Tours M:0789 992 5958 | 0772 250 8390
www.londontamilmarket.com

LONDON TAMIL MARKET 2015 -BYRON HALL



RAFFLE
TICKET

Sponsored by
alpha
TELECOM



Byron Hall
Harrow Leisure Centre, Harrow, Middlesex, HA3 5BD, London

Contacts: T: 0207 706 1122 | 0208 885 2933 M: 079 5184 7840 | 079 5650 3017
Fund raised through the ticket sale goes towards supporting our Charitable Partners and Exhibitors

Southall Travel

Redefining Travel

Why travel with Southall Travel?

- ✓ Great value flights to Sri Lanka
- ✓ Number One Travel Agent to India, with over 20 years experience
- ✓ Open 24 hours a day, seven days a week. Call us anytime
- ✓ Price guarantee will not be beaten on price
- ✓ Specialists for worldwide flights and holidays with any airline, anywhere, anytime
- ✓ Fast and reliable service
- ✓ Multilingual staff offering impartial advice
- ✓ Trusted household brand for total peace of mind

ஏன் சவுத்ஹால் டிராவல் மூலம் பிரயாணம் செய்ய வேண்டும்?

- ✓ சிறிலங்கா செல்லவிருக்கும் பயணிகளே நீங்கள் கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதியாக சொகுசாகவும், மனநிம்மதியாகவும் பிரயாணம் செயலாம்.
- ✓ 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவமுள்ள இந்தியாவிற்கான முதன்மைவாய்ந்த பிரயாணமுகவர்.
- ✓ வாரத்தில் 7 நாட்களும் 24மணிநேரம் சேவை. எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
- ✓ விலைகளுக்கு உத்தரவாதம். விலையில் எங்களை ஒருவரும் வெல்ல முடியாது.
- ✓ உலக விமான விடுமுறைப் பயணங்களையும் எங்கேயும் எப்போதும் எந்நேரத்திலும் எந்த விமானத்திலும் மேற்கொள்ள பிரசித்திபெற்ற நிறுவனம்.
- ✓ நம்பிக்கையான துரித சேவை
- ✓ பலமொழிகளிலும் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள். பாரபட்சமற்ற சேவை செய்யக் காத்திருக்கிறார்கள்.
- ✓ நிறைந்த நிம்மதியுடன் பயணம் செய்ய நம்பிக்கையான எல்லோருக்கும் தெரிந்த ஓர் நிறுவனம்

Call Centre
open 24 hours

0844 855 8017

Think Travel, Think Southall Travel

www.southalltravel.co.uk

